


# மாவிலி 2010

## MAVILI 2010



நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - கனடா  
The Delft People Cultural Organization - Canada





# HomeLife Future Realty\*

7 Eastvale Dr #205 | Office: 905-201-9977  
Markham, Ontario | Fax: 905-201-9229  
L3S 4N8

*\*Independently Owned and Operated*

## THE ONE STOP SOLUTION

Your...

Real Estate and Mortgage Needs

IN ONE PLACE!

*CALL ME TO EASE THE PROCESS*

Pre-Approvals  
Switches  
Re-Finances  
1st & 2nd Mortgages



**Lokan Sundaram**

Real Estate/Mortgage Broker

416-450-3984

lsundaram@trebnet.com

Lic #: M08000182



# மாவீல் 2010

ஆண்டு 17

இதழ் 10



அரங்கம்

அமரர் சுப்பிரமணியம் திருநாவுக்கரசு(ஆசிரியர்)

Markham Theatre Auditorium

Markham

வசந்தம் - 7

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - கனடா

## மாவிளி மலர்

பெயர் Name	:	“மாவிளி 2010” "Mavili 2010"
காலம் Date	:	Oct 30, 2010
பதிப்புரிமை Copy Right	:	நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - கனடா Delft People Cultural Organization of Canada
மலர்க்குழு Editorial Committee	:	திரு. க. ஜயாத்துரை திரு. சி. பரராசசிங்கம் திரு. அ. முருகதாசன் திரு. மு. சாந்தகுமார் திருமதி வரதா கந்தசாமி திரு. ச. கணநாதன்
வடிவமைப்பு Designed by	:	கொட்வின் ஜெயசிங்கம்
வடிவமைப்பு இடது Printed by	:	பிரபாகரன் வேணி
அச்சமைப்பு Printers	:	J.J. Printers





## கரிணிக்ரைக

புலம்பெயர்ந்த இம் மண்ணில்  
எமது ஒன்றியத்துக்காக  
உழைத்து உயர்ந்த  
எம் உறவுகளுக்கு





## National Anthem : 🇨🇦 Canada

*O Canada!*

*Our home and native land!*

*True patriot love in all thy sons command.*

*With glowing hearts we see thee rise,*

*The True North strong and free!*

*From far and wide,*

*O Canada, we stand on guard for thee.*

*God keep our land glorious and free!*

*O Canada, we stand on guard for thee.*

*O Canada, we stand on guard for thee.*



### சுனடிய தேசிய கீதம்



ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீயே  
உந்தன் மைந்தர்கள் யாவரும்  
உண்மை தேச பக்தர்கள்  
நேரியவடக்காய், வலுவாய், சுதந்திரமாய்  
உன் எழில் வடிவம் கண்டுவப்போம்  
எங்கும் உள்ள நாம், ஓ கனடா  
நின்னைப் போற்றி அணிவகுத்தோம்  
எங்கும் உள்ள நாம், ஓ கனடா  
எம் நிலப்புகழைச் சுதந்திரத்தை  
என்றும் இறைவன் காத்திருக்க  
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி  
அணிவகுப்போம்!  
ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி  
அணிவகுப்போம்!





வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி  
வாழிய வாழியவே!  
வான மளந்தனைத்தும் அளந்திடும்  
வண் மொழி வாழியவே!  
ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசீ  
இசை கொண்டு வாழியவே!  
எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி  
என்றென்றும் வாழியவே!  
சூழகல நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்  
துலங்குக வையகமே!  
தொல்லை வினைதரு தொல்லை யகன்று  
சுடர்க தமிழ் நாடே!  
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி  
வாழ்க தமிழ் மொழியே!  
வானம் அறிந்தனைத்தும் அறிந்து  
வளர்மொழி வாழியவே!





## எங்கள் நெடுந்தீவு

வாழிய செந்தமிழ் வாழ்க நந்தமிழீழம்  
வாழிய நெடுந்தீவு  
வாழிய வாழிய வாழியவே!

பொங்கு தீரைகடல் தந்தீடு சங்கிகாலை  
தங்கீடு மாவிலி தகவிலாப் பெருங்குறை  
எங்கும் வளர் பண்பெங்கொரு மாவிலம்  
இங்குள்ள ஆவிலம் வாழிய வாழிய வாழியவே!  
வாழிய செந்தமிழ்

நெல்லொரு மொண்டியும் நேரிய வரகும்  
பல்லிகா சாம்பியும் பல் சுவை குநீஞ்சாயும்  
முல்லை முகட்டையும் முடக்கொத்தாசொரு  
வெல்லம் போந் தீந்தீவும் வெல்லையில  
யின்களும் வாழிய வாழிய  
வாழியவே! வாழிய செந்தமிழ்

வெடியரசுக் கோட்டையும் நெடிய குயிந்தாவும்  
கடிய கல் வேலியும் களிகளிக் தோற்றமும்  
சாநப்பீட்டியும் தந்தீடு சான்றுகள் தன்சொரு  
மாநாடு நற்பண்பு உள்ளங்கள் வாழிய வாழிய  
வாழியவே! வாழிய செந்தமிழ்

இரு சமய ஆலயங்கள் இலங்கு கல்விக் கூடங்கள்  
தீநந்து விளங்கிடச் செயலாற்றும் சான்றோரும்  
எங்கொங்கு வாழும் இத்தீவு மக்களும் இனிதே  
நலம் பெற  
முக்குநீச்சி மக்களும் முன்னேந் வாழிய வாழிய  
வாழியவே! வாழிய செந்தமிழ்





**உ**  
**துர்க்கேஸ்வரம்**  
 ரொறன்ரோ ஸ்ரீதுர்க்காதேவி அம்பாள் தேவஸ்தான  
 பிரதம குருக்களும்  
 கனடா இந்துமத பீடாதிபதியுமாகிய  
**சிவத்திரு. தியாகராஜா**  
**கணேஷ்சுவாமிகள்**  
 வழங்கிய

# ஆசிச் செய்தி

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

என்பது நம் சங்ககால நோக்கு. செல்லும் இடமெல்லாம் நம் சொந்த ஊராக, அங்குள்ளவர்கள் எல்லாம் தம் உறவினராக எண்ணுவது தமிழர் பண்பாடு. அதற்கும் மேலாக, செல்லும் இடமெல்லாம் தம் ஊர் நினைவுகளையும் அழைத்து, ஊர் மக்களையும் அழைத்து ஒன்றாக வாழும் தன்மை கொண்டவர் நம் நெடுந்தீவு மக்கள்.

நாட்டுப் பற்று, மொழிப்பற்று, மதப்பற்று, ஊர்ப்பற்று என்று அனைத்தையும் கொழுக்கொம்பாக மட்டும் அன்றி, தம் உணர்வாகவும் பற்றிய பசுத்தீவாம் நெடுந்தீவு மக்களின் இணைப்புப் பாலமாக விளங்குவது “நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்”. கடந்த பல வருடங்களாக இவர்களின் சேவைகள் மேன்மேலும் கனடாவில் விரிவு பெற்று வருவதை அவதானிக்கிறோம்.

நாம் நெடுந்தீவு மண்ணில் வாழ்ந்த போது, நம்மோடு வாழ்ந்த பெரியார்கள் இப்போது இங்கு கனடாவிலும் இருந்து வழிகாட்டி வருகிறார்கள். “மாவலி வசந்தம்” என்னும் இதழ் மூலமாக எண்ணங்களைப் பகிர்ந்து நம் மண்ணுக்கு அழைத்துச் செல்கிறார்கள். பல கலை நிகழ்ச்சிகள் மூலம், பண்பாட்டினையும் மண் வாசனையும் அள்ளித் தெளிக்கிறார்கள். நிலைநிறுத்துகிறார்கள்.

விருந்தோம்பல் என்பது நம் மண்ணில் வாழ்ந்தவர்களுக்கு கைவந்த கலை. அது மட்டுமல்ல, “பெரியோரைக்க கனம் பண்ணுதல்” என்பது இயல்பாக அமைந்த தனிச்சிறப்பு கொண்டவர்கள் நம் மக்கள். அதே தன்மைதான் இங்கும் தொடர்கின்றது. என்னுடைய வாழ்வில் பல வெளிநாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஆயினும் நெடுந்தீவில் வாழ்ந்தபோது கிடைத்த அந்த அமைதியும் இன்பமும், இதுவரை எங்கும் பெறமுடியவில்லை. நம் ஊர் மக்களை ஆலயத்தில் காணும் போது ஊர் ஞாபகம் வரும். அந்த நிகழ்வுகளை எண்ணும் போது கண்கள் கலங்கியேவிடும்.

என்னைப் போன்றுதான் இங்குள்ள ஒவ்வொரு பசுத்தீவு மக்களும் உணர்வதைக் காணும்போது பெருமையடைகிறேன். இவற்றையெல்லாம் பகிர்ந்து கொள்ள வழிவகுக்கும் நெடுந்தீவு ஒன்றியத்தின் சேவைகள் மேன்மேலும் வளர்ந்து நம் மக்களுக்கு பேறு தரும் என்பதில் ஐயமில்லை.

சர்வசக்தியாக விளங்கும், அன்னை ஸ்ரீதுர்க்காதேவியின் அருளினால், என்றும் திறனுடன் இயங்கி சிறந்த பல சேவைகள் நல்கி, பேரும் புகழும் பெற்று, வாழ அம்பாளைப் பிரார்த்தித்து ஆசிகள் வழங்குகிறேன்.

ஓம் துர்க்கா சரணம்!



**THURKESWARAM, SRIDURKA HINDU TEMPLE**

**30 Carnforth Road, Toronto, ON M4A 2K7**

**TEL : 416-759 9648 WEB SITE : www.durka.com**



## Message of the Bishop of Mannar to Mavili Vasantham 2010.



I am very glad to reach in the form of this little message as you gather together for "Mavili Vasantham 2010. I had always admired your sense of belonging to the community of Delft abroad and back here at home. We all treasure our mother island with so much of pride as she is so close to our hearts.

May your unity and brotherhood get more and more rooted embracing all our dear brothers and sisters who hail from our native soil in keeping with the tradition that comes to us from time immemorial.

I wish to congratulate all those who had taken up the responsibility of annually organizing this memorable event. I admire you for your love towards our people back here in Delft. Your expression of this love and concern for them in the form of very valuable services rendered to them is very praiseworthy indeed.

As you gather together for the "Mavili Vasantham", I consider it a privilege to send you all my sincere greetings and God's choicest blessings.

Yours sincerely,

Rt. Rev. Dr. Rayappu Joseph,  
Bishop of Mannar, Sri Lanka.





Premier of Ontario - Premier ministre de l'Ontario



October 30, 2010

### **A PERSONAL MESSAGE FROM THE PREMIER**

On behalf of the Government of Ontario, I am delighted to extend warm greetings to everyone attending the Mavali Vasantham cultural show, hosted by the Delft People Cultural Organization of Canada.

Ontario's strength lies in its diversity — by embracing every culture, Ontarians have created an inclusive and vibrant society. Together, through the collective efforts of the many groups that call this province home, we have built a quality of life that is second to none.

The Delft People Cultural Organization plays an invaluable role in uniting citizens of Delft-Island heritage in celebration of their customs and traditions. This is well reflected in this year's cultural show, which highlights the talents of the South Asian Canadian community. I commend this fine organization for keeping Canadians of Delft heritage connected to their culture and for enriching Ontario's cultural tapestry.

I applaud the talented performers for sharing your cultural heritage with audiences in Ontario. I would also like to thank the organizers and volunteers who devoted time and energy to making this event a reality.

Please accept my best wishes for a memorable and enjoyable show.

A handwritten signature in black ink, reading "Dalton McGuinty".

**Dalton McGuinty**  
**Premier**



*Frank Scarpitti*  
Mayor

October 30, 2010

## ***MESSAGE FROM THE MAYOR***

On behalf of Members of Council and the Town of Markham, I am pleased to extend a warm and sincere welcome to all those attending the **2010 Mavali Vasantham Cultural Show** hosted by the Delft People Cultural Organization of Canada.

Our community is immeasurably enriched by the diversity of its people and by the special gifts of heritage and culture we each carry within. I, therefore, applaud the Delft People Cultural Organization for helping to maintain the values and traditions that so enrich the fabric of our society.

Organizing this event has required a lot of hard work and dedication and I congratulate all those who have contributed their time and effort.

As Mayor, I am proud of your efforts and I am very pleased to have this opportunity to extend our best wishes for a successful and memorable evening.

Yours sincerely,

Frank Scarpitti  
Mayor





*Logan Kanapathi*  
Councillor - Ward 7



October 30<sup>th</sup>, 2010.

## ***MESSAGE FROM MARKHAM COUNCILLOR WARD 7***

On behalf of Members of Council I am very pleased to extend my best wishes and greetings to the Delft People Cultural Organization of Canada. Tonight we celebrate the 17<sup>th</sup> anniversary of this cultural program which has been an eventful night to highlight our traditional Tamil arts and our shared history with our homeland.

Our community has been immeasurably enriched by organizations such as yours where we can come together and highlight the unique cultural contributions of Canadian Tamils particularly from Delft.

As Councillor, I am proud of your efforts to continue to be a strong unitary force in the Tamil community. I wish you continued success in all your future endeavours as your organization continues to grow and contribute to the beautiful diversity of our Town.

Sincerely,

A handwritten signature in black ink that reads "Logan Kanapathi". The signature is written in a cursive style.

Logan Kanapathi  
Councillor Ward 7



Michael Chan, MPP  
Markham-Unionville



## A PERSONAL MESSAGE FROM MICHAEL CHAN

October 30, 2010

As the Member of Provincial Parliament for Markham-Unionville, I would like to take this opportunity to extend warm greetings to all in attendance at the 17<sup>th</sup> Annual Malvali Vasantham Cultural Show organized by the Delft People Cultural Organization of Canada at the Markham Theatre.

This show is one of the many culturally significant events held each year in Ontario that make our province the unique and special place it is today. These celebrations are very important as they serve to foster cultural understanding and an appreciation for the vital contributions of Ontario's richly diverse population.

Your organization is to be commended for your efforts to support and inspire your community to join in fellowship to help others. It is Ontarians like you, sharing our government's commitment to assist people in their time of need, who make our province what it is today – a great place to live and work. Together, we are building a stronger Ontario.

Please accept my very best wishes for an enjoyable and successful cultural show.

Yours truly,

A handwritten signature in black ink that reads "Michael Chan".

Michael Chan, M.P.P.  
Markham-Unionville





# Joe Li

*for Markham Regional Councillor*

• Tel: (905) 604-7833 • Email: joeli@joeli.ca • www.joeli.ca •

As Councilor Candidate for the Region of Markham, I am pleased to extend my congratulations and best wishes to the Delft People Cultural Organization of Canada on their 17<sup>th</sup> annual Mavili Vasantham Cultural Show.

Our community is enriched with performances such as these that provide an opportunity for us to embrace the special gift of culture that we each carry within. Our community is able to express and celebrate our diversity in ways that brings us together. Therefore, I applaud the time and effort that was put into celebrating the values and traditions of your heritage.

I commend your organization for encouraging and inspiring our community to accept and enjoy the diverse cultural groups. It is organizations such as this that make our province a great place to live and work.

I send my best wishes to you organization and wish you continued success in the future.

Regards,

A handwritten signature in black ink, appearing to be 'Joe Li', written over a vertical line that extends from the 'Regards,' text.

Joe Li, C.L.U., CH. F.C  
Markham Regional Councilor (Elected)

---

323-60 South Town Centre Blvd.  
Markham, Ontario L6G 0C5 Canada

---

**A Message from Neethan Shan  
Former Public School Trustee  
York Region District School Board**



என் பாசத்துக்குரிய நெடுந்தீவு மக்களே,

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் நடாத்தும் மாவிலி வசந்தம் 2010 நிகழ்ச்சி வெற்றிபெற எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் தளர்வு ஏதுமின்றித் தொடர்ந்து ஆற்றி வரும் சமூக மற்றும் கலை கலாச்சாரப் பணிகளுக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் தொடர்ந்து வரும் நிர்வாகங்கள் மேன்மேலும் சிறப்புடன் நெடுந்தீவு மக்களுக்கும் தாயக உறவுகளுக்கும் ஆற்றிவரும் பணிகள் போற்றுகுரியன. அத்தாடன் புலம்பெயர்ந்த மண்ணில் எமது இளம் சமுதாயம் ஏற்றம் பெற்று கனடிய சமுதாயத்துக்கு ஈடாக வளர்ச்சி பெற நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் போன்ற சமூக அமைப்புகள் ஆற்றிவரும் பணிகள் இன்றியமையாதன.

தமிழரின் தனித்தவமான பண்பாடுகளையும் மரபுகளையும் தனதாக்கிக்கொண்ட சிறப்பு மிக்க நெடுந்தீவு எனது தந்தை பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண் என்ற காரணத்தால் நானும் அந்த மண்ணின் மைந்தன் எனக் கூறிக்கொள்வதில் மிகவும் பெருமையடைகின்றேன். இந்தவகையில் கடந்த பல ஆண்டுகளாக நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்துடன் என்னை இணைத்துக் கொண்டு எனது பங்களிப்பை அளித்துவருதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் பணிகள் மேன்மேலும் விரிவடையவேண்டும். மாவிலி வசந்தம் வீழ்ச்சியுற்றிருக்கும் எமது நெடுந்தீவு வாழ் மக்களினதும் தாயக உறவுகளினதும் வாழ்க்கையில் வசந்தத்தை வரவழைக்கத் தொடர்ந்தும் அயராது பணியாற்ற வேண்டும். அதற்காக என்னாலான முழு ஆதரவையும் உதவிகளையும் வழங்குவேன் என்ற உறுதியுடனும் மாவிலி வசந்தம் 2010 வெற்றியடைய எனது இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களுடனும் விடைபெறுகிறேன்.

என்றும் அன்புடன்,

நீதன் சண்முகராஜா

முன்னாள் யோர்ட் பிரதேச கல்விச் சபை உறுப்பினர்



10ம் வட்டாரம்

நெடுந்தீவு

11.10.2010

ஆசிச் செய்தி

நெடுந்தீவு மக்கள் கனடாவில் புலம் பெயர்ந்து கனடா ஒன்றியம் சமூக நலன் கருதி பல் துறைகளிலும் தங்களது சேவைகளை எம் தீவுக்கு ஆற்றி வருவது யாவரும் அறிந்த ஒன்று. அது மட்டுமல்லாது “மாவிலி வசந்தம்” என்ற நூலினை வெளியிட்டு வருகின்றார்கள். இதற்க்கு நான் ஆசி வழங்குவதையிட்டு மிக மகிழ்வடைகின்றேன். இவர்களுடைய பணி சிறக்கவும் எல்லாம் வல்ல பெருமானுடைய ஆசி வேண்டி இறைஞ்சுகிறேன்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

இங்கணம்

இந்து மதகுரு

குா-புவனேந்திரசர்மா

(மணி ஜயா)



ROMAN CATHOLIC CHURCH  
DELFT PARISH  
DIOCESE OF JAFFNA

Parish Priest,  
St.Jhon the Ba[tist;s Church,  
Delft,  
Jaffna, Sri Lanka

T.P: 021-7913276  
077-6946382  
E-Mail: anto.amalarajan@gmail.com

“கின்னன் சிறிய இச் சிறவர்களுக்கு இவற்றைச் செய்தபோதெல்லாம் நீ எனக்கே செய்தாய்”

யுத்தத்தின் கோர நினைவுகளிலிருந்து எம் மக்களைக் காப்பாற்ற புலம்பெயர் மக்களின் உதவிக்கரம் மிகவும் அவசியமானது. கடந்த யுத்தத்தில் பல பாதிப்புக்களை நெடுந்தீவு முற்றலும் அணைவித்துக்கொண்டிருப்பது யாம் அறிந்ததொன்றே.

வெறும் பெயருக்காகவோ அல்லது புகழ்க்காகவோ உதவிக்கரம் நீட்டி பெறுகின்ற மக்களைப் பிச்சைக்காரர் என்னும் நிலைக்குத் தள்ளாது இருப்பதைப் பகிருகின்றோம். ஏன்றும் தோழமையுணர்வில் பகிரந்து இங்கிருக்கும் எம் உறவுகளின் துயர் துடைப்புப் பணியைத் தொடர்ந்தாற்ற கனடா ஒன்றிய உறுப்பினர்களை வரழ்த்தி அவர்களுக்காக செபித்து ஆசி கூறுகின்றேன். இறை ஆசீர் என்றும் உங்களுடன் இருப்பதாக.







## International Medical Health Organization I.M.H.O.—Canada

*A non-political, non-profit, humanitarian organization*

A registered not-for-profit organization in Canada

The International Medical Health Organization Canada would like to extend its warmest wishes to the Delft People Cultural Organization of Canada on the occasion of their 17<sup>th</sup> annual cultural show "Mavili Vasantham 2010" on October 30<sup>th</sup> at the Markham Theatre.

I would like to take this opportunity to write about a recent very successful collaboration between IMHO and the Delft People Cultural Organization of Canada resulting in a donation of Rs. 1.1M or Cdn \$ 9,600, worth of much needed equipment to the Delft Regional Hospital which was contributed equally by both parties.

Early summer 2010, I was invited to the Delft People Cultural Organization of Canada's annual picnic along with the IMHO Treasurer Mr. Ratheeshan. I made a short speech on the urgent equipment needs of the Delft Regional Hospital and IMHO's commitment towards fully matching any funds raised by the Canadian Delft organization. My presentation was warmly received and the Organization's Board promptly committed itself towards raising the necessary funds. My thanks to Dr. A. Ketheswaran, Regional Director of Health Service, Jaffna who provided, at very short notice, what was required by way of equipment at the hospital.

Shortly thereafter at a Board meeting of the the Delft People Cultural Organization of Canada, the President; Mr. K. Ayathurai presented IMHO a cheque for Cdn \$4,800. As can be imagined I and the other members of the IMHO Board; Dr. Lambotharan (President), Mr. Ratheeshan (Treasurer) and Dr. Kanna (Director) were appreciative of the prompt and generous response by the Canadian residents of Delft.

IMHO Canada matched the donation and our partners in North Sri Lanka purchased the necessary equipment including a much needed sterilizer and a refrigerator. Aware that Mr. K. Ayathurai was travelling to Delft, the IMHO Board felt that it would only be appropriate if he were to personally donate the equipment which he did so on August 8<sup>th</sup>. Building upon the momentum, in October, IMHO addressed another pressing concern of the hospital by donating a three wheeler for transporting patients from the hospital to the boat ambulance taking them to the mainland.

As we are all aware the North and East of Sri Lanka faces significant health issues as it slowly recovers from a debilitating civil war. These issues can be best addressed by cooperative partnerships between IMHO and like minded members in the Diaspora. IMHO is therefore thankful to the members of the Delft People Cultural Organization of Canada who made this model work very well. As we move forward we look towards working with them as well as with other village/community organizations in Canada towards building a society in the North and the East that is both physically and mentally healthy.

Meera Kandeepan CMA

Secretary,

International Medical Health Organization (IMHO) Canada

5637 Finch Avenue East, Unit 7, Scarborough, Ontario M1B 2T9, Canada

[www.IMHOCanada.org](http://www.IMHOCanada.org)

Tel: (416) 321-9555

Email: [canada@theimho.org](mailto:canada@theimho.org)



## நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - கனடா, தலைவரிடமிருந்து....

“தேசத்தின் உறவுகளே தாயகத்தை வளர்த்திடுவோம்”



நீல வானத்தில் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் தோன்றும் ஆனால், எங்கள் ஈழ தேசத்தில் ஆயிரமாயிரம் போர்விமானங்கள் நட்சத்திரங்களாய் தோன்றி, மாரீமழைபோல் குண்டுகள் பொழிய, வறண்ட நாவுக்கு நீரின்றி, வயிற்று பசிக்கு உணவின்றி மக்கள் மடிந்தனர். மல்லிகைபூத்த மங்கையர் கூந்தல் மணமிழந்துவாட, வெளிச்சம்தேடிய விட்டில்பூச்சிகள் தேசத்தில்மடிய, வன்னி மண்ணெங்கும் தமிழர் உடல்கள்சிதற, மகாபாரதப் போரொன்றை முள்ளிவாய்க்காலில் “உலகவல்லரசுகள்” மூன்றுநாட்கள் நடத்தியதால், கணக்கிட முடியாத முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழரை மண்ணோடு மண்ணாக்கிவிட்ட, மக்களின் பெரும் பகுதியினர் நெடுந்தீவு உறவுகள். அந்த உறவுகளின் உடன் பிறப்புக்கள் கனடாவில் எப்படி? இங்கே? மனநிறைவோடும், நின்மதியோடும், வாழமுடியும்.. நினைவுகளிழந்து, நின்மதியிழந்து தனிக்கொடியாய் தவித்து மானிடங்கள் என்ற ஜடங்களாய் மக்கள் வாழ்ந்த கால கட்டத்தில்தான், (மார்ச்-2010ல்) சிறப்போடும் பெரும்புகழோடும் வாழும் நெடுந்தீவு மக்கள் மத்தியில் (17) பதினேழுவருடங்களுக்குறைவின்றி, அரும்பெரும்சேவையாற்றி வரும் கனடா-நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் பதவியை ஏற்று கொண்டேன்.

விழ!...விழ!!எழுவோம் என்ற வைராக்கியம் படைத்தவர்கள் நெடுந்தீவு மக்கள். வார்த்தைகளால் எழுத முடியாத இன அழிவுக்கு பின்னும் வல்லரசுப் பிசாசுகளின் போட்டியால், மீண்டும் மீண்டும், ஈழத்தமிழினம் (நெடுந்தீவு) பல இழப்புக்களை சந்திக்கப்போகின்றது. சந்தித்துக் கொண்டேயிருக்கின்றது. கோழிமுட்டைத் தீவிலிருந்து (இங்கிலாந்து) ஆங்கிலேயன் உலகிலேயே நூற்று முப்பது நாடுகளை அமைத்தான். உலகமெல்லாம் பரந்துவாழும் நெடுந்தீவுமக்கள் ஒருதேசம் உருவாக்க மாட்டார்களா? தேசத்திற்காய், தமிழக்காய், நீதி, நியாயத்திற்கு, நெடுந்தீவுமக்கள் விலைமதிப்பான மனிதவுயிர்களை, பலஇழப்புக்களை சந்தித்தவர்கள். அவர்களுடைய ஆத்மாக்கள் தனித்தேசத்தை தேடுமென்பது நியதி. நியதிகளென்பது உடன் நடப்பதல்ல ஆயிரமாண்டுகளுக்கு முன்போ பின்போ நிறைவேறலாம். ஒரு வாழ்வு கிடைக்குமென்ற நம்பிக்கையோடு ஈழமண்ணில் வாழும் எமதுறுவுகள் படும் அவலங்களையும், கஸ்டங்களையும், கண்ணீரையும், துடைப்பதற்காக கருணையுள்ளம் கொண்டவர்கள் இறைவனால் இணைக்கப்படுகிறார்கள். அப்படி இணைக்கப்பட்டதில் ஒன்றுதான், கனடா-நெடுந்தீவு மக்கள் ஒன்றியமும். மக்களோடு மக்களாக சேர்ந்து செய்யும் சிறுவுதவிகள் பேருதவியாகவும் அவசர தேவையாகவும் அமைகின்றது.

எனது நிர்வாகசபையில் ஓர் தீர்மானத்தை முன்வைத்தேன் 17 வருடங்களாக எமது ஒன்றியத்திற்கு குறிப்பிட்ட சிலர்தான் பலவிதத்திலும் சரீரவுதவியும், பணவுதவியும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக “தலைவர் நிதியுதவித்திட்டம்”. அதாவது ஒரு வருடத்தின் (ஒவ்வொரு) ஒருநாள் ஊதியத்தை ஒன்றியத்திற்கு கொடுத்து அந்த நிதியை நெடுந்தீவின் தேவைக்கு பயன் படுத்தப்பட வேண்டும். பணத்தை கனடா வங்கியில் போட்டுவைத்து அழகுபார்காமல் நெடுந்தீவை வசதியுள்ள அழகான தேசமாக்க வேண்டுமென்பதே திட்டத்தின் முக்கிய நோக்கம். ஆனால் க.ஐயாத்துரை. தலைவர் என்றால் நிதியை அவர்தானே செலவு செய்யமுடியும். வேறு பெயர்வைக்க முடியாதா? தலைவர் நிதியென்ற பெயரை மாற்றுங்கள் என்ற குரல்கள் எனது செவியையும் அதிகமாக தூக்கியது. அன்பளிப்பு செய்பவர்களுக்கு தலைவர் நிதியென்ற பெயர் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக. இந்த பெயர்பற்றி சிறு விளக்கம். தலைவர் என்றால் என்ன? தலைவர் என்றால் தேசத்திற்கு, மன்றத்திற்கு, சபைக்கு தலைமை தாங்குகின்றவர். தலைவர் என்னும் பதவி மாறுவதில்லை. பதவி வகிப்பவர் தான் மாறுவேண்டும். ஒன்றியத்தின் பதவிதான் (தலைவர்) தலைமைப்பதவி. தலைமை பதவியை ஏற்றுக் கொள்ளும்போது தலைவராக பெயர் மாற்றமடைகின்றது என்பதை அறியத் தருகின்றேன்.

அன்பானஉறவுகளே, வசதிபடைத்தவர்களாக கனடாவில் நாம் இல்லாது விட்டாலும், எமது வாழ்கை வசதியாக இருக்கின்றதை நினைத்து, வருடத்தின் ஒருநாள் ஊதியத்தை கொடுக்க மனதை நகர்த்துங்கள். நீங்கள் நினைத்தால் நீண்ட தூரத்திலில்லை நெடுந்தீவு நகரமாகுவதற்கு. 17வருடத்தின் பின் தலைவர் நிதி திட்டத்தின் மூலம் ஒரு யுகம் படைப்போம். வார்த்தை, வியாபார(நெடுந்தீவு) நிறுவனங்களிடம், உயர் பதவிகள், வகிப்போரிடம் சென்று நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்திற்கு நன்கொடை தாரங்கள் என்பதை



நிறுத்திவிட்டு, நெ.ம.ஒ-தலைவர் நிதிக்கு பணம்கொடுத்துவிட்டார்களா? என்று உரிமையோடு கேளுங்கள். நெடுந்தீவை சேர்ந்தவரா! நலன் விரும்பியா! அவரிடமும் கேளுங்கள். அனைவரும் பங்களிப்பவர்களாக மாறவேண்டும். நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் அறியவேண்டும், என்பதை தலைவர் நிதியுதவித் திட்டத்தின் நோக்கமாகும். தலைவர் நிதியுதவித் திட்டத்திற்கு பணம்வழங்க பலர் முன்வந்துள்ளனர். சிலர் வழங்கிய பணத்தில் நெடுந்தீவு வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களுக்கு செலவு செய்யப்பட்டது. வருடாந்த ஒன்று கூடலையும், விளையாட்டுப் போட்டியையும் யூன்-19-2010ல் சிறப்புடன் நடத்தினோம். ஒன்றுகூடல் நிகழ்ச்சியிலும், அதன் பின்பும் உறவுகளின் இழப்பின் மத்தியில் எனது நிர்வாகம் நிதியுதவிகள் கோரவில்லை. கேட்பதால் மக்கள் மனங்களைப் புண்படுத்துவது போல தோன்றியது. மக்களின் மனங்களில் சந்தோசத்தை செய்யவேண்டிய சூழ்நிலையாகவிருந்தது. அன்றைய ஒன்றுகூடல் விளையாட்டுப் போட்டியில் காலை, மதிய, மாலை உணவுகள், கூழ், தண்ணீர், பரிசீலிகள் யாவும் அங்கத்தவர்கள் முன்வந்து அன்பளிப்பு செய்ததை ஒன்றியம் நன்றியோடு நினைவு கூறுகின்றது. அவர்களின் பெயர்கள் ஆண்டறிக்கையில் வெளியிடப்படும்.

எமது ஒன்றுகூடல், விளையாட்டுப்போட்டி விளம்பரத்தினை பத்திரிகையில் பார்த்த அனைத்துலக மருத்துவ நலஅமைப்பின் உத்தியோகத்தர்கள் (Canada-International Medical Health Organization) என்னுடன் தொடர்பு கொண்டு தங்களின் உலகலாவியசெயல்த் திட்டங்கள் பற்றி தொலைபேசியில் பல தடவை விளக்கம் தந்தார்கள். அதன்பின்பு அவர்களை நெடுந்தீவு ஒன்றுகூடல் விளையாட்டுப்போட்டிக்கு அழைத்திருந்தேன். எனது அழைப்பினையேற்று வருகை தந்த I-M-H-O வின் செயலாளர், மீரர் காண்டிபன், பொருளாளர் திரு. றதீசன் ஒன்று கூடலில் வழங்கிய ஆக்கபூர்வமான கருத்துக்களை கேட்டறிந்த போது ஈழத்தில் உயிருக்கே உத்தரவாதமற்ற நாட்டு சூழலிலும், மனிதநேயம், நேர்மை, சத்தியம், மருவிப்போகின்ற இந்தகால கட்டத்திலும், இரக்கமுடையவர்கள், நல்ல இதய முள்ளவர்கள் (Canada-InternationalMedicalHealthOrganization) இன்னல்பட்டவர்களுக்காய் இரங்கி, கசிந்து, வாழ்வளிக்கும், வசதிசெய்துகொடுக்கும். கனடா-அனைத்துலகமருத்துவ அமைப்பினரின் இரக்க, கருணை முயற்சிகளால், ஈழத்தில் இன்னல்பட்ட தமிழ் இனத்திற்கு பல நன்மைகள் உண்டாகியிருக்கிறது. அறியசெயல்களை செய்வதே சிறந்த சேவையாகின்றது. ஈழத்து எமது உறவுகளுக்கு உதவிசெய்து, உயிர்கொடுக்கும் இவர்களின் சேவையானது “தெய்வீகம் நிறைந்தது” இவர்களின் செயலை பார்க்கும்போது உலகப் பொது மறையான திருக்குறள் கூறிய ஒரு குறள் இந்த இடத்தில் நினைவுகூறத்தக்கதாகும்.

“What is Impossible

For right means at the right time?”

“அருவினை என்ப உளவோ கருவியாள்

காலம் அறிந்து செயின்?”(483)

நானை, நாளைக்கென்று காரியங்களை நகர்த்திப் போடாமல், இன்றே! இப்பொழுதே! இக்கணமே! நன்றே செய்வோம், என்ற நல்லெண்ணத்தால், ஒரு செயலை தக்க காலமறிந்து, தேவைகருதி.. சேவையாற்றும் போது, நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் இருந்த நம்பிக்கையால் நெடுந்தீவு மக்களின் நன்மை கருதி, நெடுந்தீவு பொதுவைத்தியசாலையின் தேவைகருதி, வைத்திய சாலைக்கு தேவையான அடிப்படை மருத்துவ உபகரணங்களை மதிப்புக்குரிய யாழ்-பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் திரு. ஆ. கேதீஸ்வரன் அவர்களின் பணிப்புரையோடு கனடா-அனைத்துலக மருத்துவநல அமைப்பினரின் நிதி பங்களிப்போடும், நெடுந்தீவுமக்கள் ஒன்றியத்தின்நிதியோடும். “சூபா. IIலட்சம்” பெறுமதியான மருத்தவ உபகரணங்கள், நெடுந்தீவு பொது வைத்திய சாலைக்கு கிடைத்தது எமது சாதனையாகும். பொது வைத்திய சாலையிலிருந்து மாவீலி இறங்கு துறைக்கு நோயாளர்களை ஏற்றிச்செல்ல சூபா. நாலுலட்சம் பெறுமதியான (முன்னுசுக்கரவண்டி)“ஓட்டோ” ஒன்றையும் (CanadaInternationalMedicalHealthOrganization)கனடா-அனைத்துலக மருத்துவ நல அமைப்பினரால் பொது வைத்திய சாலைக்கு கிடைத்த கைங்கரியம் “கருணைக் கடலின் அலையாய் நம்மை வந்து நனைக்கின்றது”. கனடா-அனைத்துலக மருத்துவ நல அமைப்பினரின் சேவையின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும், அவர்களின் சேவையை போற்ற வேண்டும், நெடுந்தீவு பொது வைத்தியசாலை மருத்துவ உபகரணங்கள், வாகனத்தோடு சூபா. 14லட்சம்(CNS.14,000.00) பெறுமதியான சேவைகள் கிடைத்ததையிட்டு கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் பெருமையடைகின்றது. அனைத்துப் பொருள்களையும் கனடா “நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின்” தலைவர் என்ற முறையில் (க. ஐயாத்துரை) நெடுந்தீவுக்கு (ஆவணி-07-2010) நேரில் சென்று பொது வைத்தியசாலை, வைத்திய கலாநிதி நன்னித்தம்பி-மகேஸ்வரி அவர்களிடம் கையளிக்கின்ற வாய்ப்பினைத் தந்த இறைவனுக்கும் கனடா-அனைத்துலக



மருத்துவ நல அமைப்புக்கும், கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்திற்கும், நெடுந்தீவு மக்களுக்கும் நன்றி கூறுவதில் பெருமையடைகின்றேன்.

மொழியுணர்வை, நாட்டுப்பற்றை மனிதநேய உணர்வுகளை மொழியை வளர்ப்பது கவிஞர்கள். அந்த வகையிலே வளர்ந்து வருகின்ற "நெடுந்தீவுமுகிலன்" என்ற கவிஞரின் சாடிகள் கேட்கும் விருட்சங்கள் என்ற கவிதை நூலை நெ-ம-ஒன்றியம் ஆகஸ்ட்-10-2010ல் கவிஞர் கந்தவனம் அவர்களின் தலைமையின்கீழ் ஒன்றியத்தலைவர் இல்லாதபோதிலும் ஒன்றியநிர்வாக, அங்கத்தவர்களின்பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது. தலைவர் பதவியேற்று 45 நாட்களுக்குள்ளே, போர்மழை ஓய்ந்தவுடன் மே2010ல் நெடுந்தீவுக்கு நீண்ட காலத்தின் பின்பு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் செயலவைத் தலைவர் திரு.கதிரேசு (கிராமசேவையாளர்) என்னை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். நெடுந்தீவு மக்கள் வந்து தங்கள் தேவைகள் பற்றி கலந்துரையாடவும் வாய்ப்பளித்து தந்தார். சிலர் குடும்பநிலமையை சொல்லி விண்ணப்பமும் தந்தனர். (பெயர்களை ஒன்றியம் குறிப்பிட விரும்பவில்லை) நிச்சயம் அவர்களுக்கு ஒன்றியத்தின் உதவிகள் கிடைக்கும். 19-05-2010ல் அங்குள்ள பல பாடசாலைகளுக்கும், பொது வைத்தியசாலைக்கும் சென்றிருந்தோம். அறிமுகம் குறைந்திருந்தாலும், அனைத்து பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும், சிறப்பான வரவேற்பு அளித்தனர். சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் சத்தியவரதன் அவர்களின், தலைமையில் அவரது பாடசாலையில் விசேட கூட்ட ஏற்பாடுகள் செய்து ஆசிரியர்கள் மாணவர்கள் நெடுந்தீவு மக்கள் ஒன்றிய செயலவை அங்கத்தவர்கள் மத்தியில் கருத்துரைகள் வழங்க வைத்து, கனடா மக்கள் ஒன்றியத்தின் செயல்திட்டங்கள் பற்றி பேசக் கூடிய வாய்ப்பினைத் தந்த அதிபர் சத்தியவரதன் அவர்கள் கனடா-நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் பராட்டுக்குரியவரே.

நெடுந்தீவு கிழக்கு 15ம் வட்டாரத்தில் நல்ல தண்ணீர் கிணற்றை சீமேந்து கல்லால் கட்டித் தரும்படி சுதியாகராசா அவர்கள் கேட்டிருந்தார்கள். இந்த திட்டத்தைப் பற்றி கனடா நுன்கலைக்கல்லூரி அதிபர் ஆசிரியை குகேந்திரன் வனிதா அவர்களிடம் திட்டம் பற்றி கதைத்த போது அவர்களாக முன்வந்து \$500.00த் தந்து கிணற்று திட்டத்தை நிறைவேற்றும்படி கூறினார்கள். குகேந்திரன் வனிதா அவர்களின் உயர்ந்த கொடையுள்ளத்தை நினைத்து நானும் ஒன்றிய நிர்வாகத்தினரும் மகிழ்ச்சியடைந்தோம்.

நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு மல்ரி மீடியா புறொஜெக்டர் தேவையென கேட்டிருந்தார்கள் அந்த திட்டத்திற்காக மார்க்கம் கவுன்சிலர் திரு.லோகன் கணபதி அவர்கள் \$500.00 தருவதாகவும் திட்டத்தை நிறைவு செய்யும் படி கூறினார்கள். நானும் ஒன்றியநிர்வாகத்தினரும் பெருமகிழ்ச்சியடைந்தோம். மாவிலி விழா மண்டப அரங்கத்திற்கு உதவி கேட்ட போது ந.சிவகுமார் அவர்கள் அன்னையின் அமரர் கண்மணி, நடராசா ஞாபகார்த்தமாக \$500.00 யும், திரு.சே.தர்மரத்தினம் அவர்கள் தந்தையின் அமரர் சேதுபதி கிராம சேவையாளர் ஞாபகார்த்தமாக \$500.00 யும் வழங்க முன்வந்தார்கள். இவர்களுக்கு ஒன்றியத்தின் சார்பில் நன்றியைத் தெரிவிப்பதில் பெருமையடைகின்றோம். இதைவிட மாவிலி விழா மண்டப அனுசரணையாளர்களாகவும், கலை நிகழ்ச்சிகளுக்கும் பலர் \$500.00 க்கு குறைவாக உதவியளித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள்.

சுப்பிரமணியவித்தியாலய பாடசாலை அதிபரும், ஆசிரியர்களும் பாடசாலை முன் வாசலுக்கு ஒரு இரும்புகேற்று (IRON GATES) போட்டுத்தருபடி நேரீனில் கேட்டிருந்தார். அதன்செலவு ரூபா 85,000.00 ஆயிரம். திட்டம்பற்றி கனடாவில் வசீக்கும் செல்வி இரா-வயிரவநாதன் சயந்தினியிடம் கூறியபோது தானாக முன்வந்து தனது ஆரம்பகல்வி பாடசாலையென்றும், கேற்று செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாக கூறியசெய்தியால் நானும் ஒன்றியநிர்வாகத்தினரும் பெருமகிழ்ச்சியடைந்தோம். இவரைப்போல் இளம்சமுதாயம் உதவிசெய்யமுன்வந்தால் ஓராண்டுக்குள் எவ்வளவோ திட்டங்களை என்னால் நிறைவேற்றமுடியும்.

அமரர் சுப்பிரமணியம் திருநாவுகரசு (ஆசிரியர்) அவர்களுக்கு நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் பதினேழாவது வருடத்தின் மாவிலி விழாவிலே கலையரங்கம் அமைத்து கொடுப்பதற்கு, அனுமதி தந்த கனடாவில் வசீக்கும் அவரது சகோதரர்கள் சு-விவேகானந்தன், சு-கோவிந்தசாமி ஆகியோருக்கு நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் (சு-ஐயாத்துரை) என்ற முறையிலும், ஒன்றியத்தின்



சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

அமரர்-ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்கள் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின்-கனடா பொருளாளராகவும் பதவிகள் வகித்துள்ளார். தாயகத்திலும் பொதுப்பணிகளிலும் அதீகம் ஈடுபாடுடையவர். இவருக்கு இந்த கலையரங்கத்தின் “திருநாவுக்கரசு கலையரங்கம்” பெயர்சூட்டுவதில் ஒன்றியம் பெருமையடைகின்றது. இதுவரை காலமும் கனடாவில் வசிக்காதவர்களின் பெயர்களே அரங்கத்திற்கு சூட்டப்பட்டது என வரிகின்ற காலங்களில் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் வளர்ச்சிக்கும் நெடுந்தீவுக்கும் சேவையாற்றியவர்களின் பெயர்களை நினைவு படுத்தும் போது, கனடாவில் வளரும் இளைய தலைமுறையினருக்கும் ஒரு சேவை மனப்பான்மை மனதில் ஏற்படும்.

மூன்று வருடத்தின் பின்பு குறுகிய காலத்தில் மாவிலி வசந்த விழாவை செய்யத்தீர்மானித்தோம். மக்கள் ஒன்றியத்திடம் நிதிநிலமை பற்றாக்குறையாக இருந்தாலும் விழாவை செய்ய வேண்டுமென்ற அங்கத்தவர்களின் வேண்டுகோள்களையே முடிவை எடுத்தாலும் இந்த சிறப்பான மண்டபத்தில் நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு ஊக்கமும்நம்பிக்கையும் தந்து “மாவிலி வசந்தத்தை” சிறப்பாக நடாத்த ஒன்றியமே மாநகரசபை மார்க்கம்தியேட்டர் கலாச்சார மண்டபத்தை ஒழுங்கு செய்து தந்து. எமது ஒன்றிய விழாவுக்கு பிரதம விருந்தினராகவும் கலந்து சிறப்புரையோடு அறிவுரை வழங்கிய Ward-7 Markham.Councillor Logan Kanapathi, அவர்களுக்கும். அவரது செயலாளர் திரு-மோ.பிரசாந் அவர்களுக்கும், நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பிலும் எனது சார்பிலும் மனமார்ந்த நன்றியைத்தெரித்துக் கொள்கின்றேன்.

ஒரு இனத்தின் உணர்வுகளை இன்னொரு இனத்தினாலோ, வல்லரசுகளினாலோ அழித்திடமுடியாத என்பது வரலாறு. அந்த வரலாற்று விதிமுறைகளோடு “நாடு கடந்த தமிழீழஅரசு” “கனடிய தமிழர் தேசிய அவை” என்ற அமைப்புகள் கனடிய சட்ட திட்டத்திற்க்கமைய தமிழர்கள் மத்தியில் தேர்தலொன்றை நடாத்தியது. அமைப்பினரின் கொள்கையை இலங்கையரசோ கனடிய அரசாங்கமோ ஏற்றுக்கொள்வது ஏற்றுக் கொள்ளாமை அது அவர்களின் முடிவு. தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களில் “நாடு கடந்த தமிழீழ அரசு” சார்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும், கனடிய தமிழர் தேசிய அவை சார்பில் ஐந்து உறுப்பினர்களுமாக ஏழு உறுப்பினர்கள். இவர்கள் நெடுந்தீவு-மக்கள் ஒன்றியத்தின் ஆயுட்கால அங்கத்தவர்கள், சிலர் ஒன்றியத்தின் தலைவர்களாகவும், சிலர் பொறுப்பான பதவிகள் வகித்தவர்கள். தாயக நெடுந்தீவு வளர்ச்சிக்கும், நெ-ம-ஒன்றியத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள். மாவிலி வசந்தத்தில் ஒன்றியம் கௌரவிப்பதில் பெருமையடைகின்றது.

**வறுமை மனிதனிடமிருந்து நீங்காது,**

**பொறுமை மனிதனிடத்தில் நிற்காது.**

**தறுமம் செய்யுங்கள் நாவ தலைமுறைக்கும் நீங்காது.**

**க.ஐயாத்துரை- தலைவர்  
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்-கனடா**

செயலாளரிடம் இருந்து.....

“பனைமரக்காடே பறவைகள் கூடே மறுபடி ஒருமுறை பார்ப்போமா?”



வேரிடமிருந்து வெட்டப்பட்டு பல்வேறு திசைகளில் வீசப்பட்டாலும் மேற்குறித்த ஏக்கம் எம் மூச்சோடு தொடரும். அதனாலன்றோ தண்ணீரும் சோறும் தந்த மண்ணோடும் மக்களோடும் இன்னும் வேர் பிடுங்கப்படாத எண்ணங்கள் இணைபிரியாது தொடருகிறது. அந்த வகையில் எமது நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா இரண்டு தசாப்த காலமாக தனது பணியை தனது மக்களிடம் நன்றியுடன் தடம் பதித்து வருகிறது. அந்த செயற்பாடுகளின் ஒரு வெளிப்பாடாக மாவிலி வசந்தம் மலர் உங்கள் கரங்களில் இன்று தவழ்கிறது.

எமது மண்ணோடும் மண்ணின் மைந்தர்களோடும் எமது பணிகள் தொடர்ந்து இணைபிரியாதிருக்க உங்களது பல்வேறு உதவிகளுக்கும் “நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா” நிர்வாகத்தினரின் சார்பில் உளமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்வதோடு எங்களது பணி மேலும் தொடர உங்களது ஒத்துழைப்பை தொடர்ந்தும் நாடி வாழ்த்தி வணங்குகின்றேன்.

மாவிலி வசந்தம் மலரை அழகுற உங்கள் கரங்களில் தவழ வைத்த மலர்க் குழவினருக்கும், வாழ்த்துச்செய்திகளை வாரிவழங்கிய அறிஞர் பெருமக்கள் மற்றும் வணிகப்பெருமக்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்!!!

அன்புடன்,  
சின்னத்துரை பரராசசிங்கம்,  
செயலாளர்,  
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - கனடா.





# Vikoso Financial Group

- ✓ Life Insurance
- ✓ Mortgage Insurance
- ✓ RESP, RRSP Investments

காப்புறுதி மற்றும் கல்வி சேமிப்புகிட்டம்  
சம்மந்தமான இலவச ஆலோசனைகளுக்கு  
இக்ளே அழையுங்கள்!



**Rajeswaran Vaithilingam**

*President*

*Vikoso Financial Group*

**Off: 416.473.7540**

**Res: 905.820.2314**

[vikosogroup@hotmail.com](mailto:vikosogroup@hotmail.com)

93, Dundas St. East Suite #107

Mississauga, ON L5A 1W7



# KESAVAN LAW OFFICE

- ◆ Real Estate
- ◆ Business Law
- ◆ Immigration Law
- ◆ Family Law
- ◆ Last Wills
- ◆ Power of Attorney
- ◆ Affidavits

இலவச ஆரம்ப ஆலோசனை  
மாலை, வார இறுதி நாட்களிலும்  
சந்திக்கலாம்



சட்டம் சம்பந்தமான சகல  
தேவைகளுக்கும்

**கேசவன் சட்ட நிறுவனம்**

**THANGAVEL M. KESAVAN**

(Barrister & Solicitor)

**Tel: 416-754-9843**

**Fax: 416-754-2362**

5200 Finch Ave. East, Unit 302,  
Scarborough, ON M1S 4Z5  
(Middlefield & Finch)

Web: [www.lawyers.com/kesavanlaw](http://www.lawyers.com/kesavanlaw)

E-Mail: [kesavanlawoffice@bellnet.ca](mailto:kesavanlawoffice@bellnet.ca)



# Canadian Home Appraisals Inc.



Residential and commercial Appraisal

**S.K. BALES,**  
CRA, CRES, CAR, MVA, FRI  
(Managing Director)

Tel: 905 201 0929  
Fax: 905 201 8482  
chai@chainc.ca  
www.chainc.ca


Why you should use the Canadian home-appraisals Inc.,

- ★ Tamil appraisers on staff
- ★ Low fees
- ★ Our Appraisals are accepted by approximately 97% of all lenders in Canada
- ★ Providing appraisals for mortgage financing, divorces, estate, settlements, capital gains, consumer proposal, insurance replacement costs, Immigration etc.



Affiliate Realty Inc.  
OFF: 416 290 1200

வீடு வரங்க, விற்க அல்லது வீட்டின் பெறுமதியை  
சட்டபூர்வமாக மதிப்பீட்டு (Appraisals) அறிக்கையைப்  
பெற்றுக்கொள்ள தாமதிக்காது உடனே அழையுங்கள்



**S.K. BALES,** CRA, CRES, CAR, MVA, FRI  
Real Estate Broker

**Cell : (416) 801-3219**

## வளர்பிறை போல் வளர்க!

ச.சத்தியவரதன்



ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் புலம் பெயர்ந்த நிலையில் எம்மூர் உறவுகள் வசித்து வந்தாலும்; முதன் முதல் ஊரை நினைத்து மன்றம் அமைத்தவர்கள் கனடா வாழ் எம்மூர் உறவுகளே! நீண்ட வரலாற்றை கொண்ட “நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - கனடா” என்ற அமைப்பு எம்மூர் உறவுகளால் “கனடா ஒன்றியம்” என சுருக்கமாகவும் செல்லமாகவும் அழைக்கப்படுகின்றது.

நெடுந்தீவின் கல்வி, சுகாதாரம், மருத்துவம், பொதுநோக்கு என பல்வேறு விரிந்த துறைகளில் பரந்த பணியாற்றிவரும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - கனடா சென்ற சீல ஆண்டுகளாக மௌனித்து தனது நாட்டுக்குள் உறங்கிக் கொண்டது. ஆனால் செயலூக்கம் மிக்க உணர்வாளர்களால் சென்ற ஆண்டு ஒன்றியம் மீண்டும் புத்தாக்கம் பெற்று புதுப்பொலிவுடன் அளப்பரிய பணிகளை ஆற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தது!-கல்விச்சாலைகள் வளர்ச்சி பெற, மாணவர்கள் பயன்பெற, அகதி மாணவரின் அவலம் தீர்க்க, மருத்துவ முகாம்கள் மூலம் உள உடல் நோய் தீர்க்க, நீர்த் தேவையைப் பூர்த்தியாக்கவென நிறைவான பணிகளை வாரி வழங்கி இருந்தது.

இந்த நிலையின் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றது. சேவைத் துழப்பும், உற்சாகமும் நிறைந்த தலைவர் திரு A.K.துரை அவர்கள் தலைமையில் மன்றம் வீறு நடை போட ஆரம்பித்துள்ளது. குளநிலையைக் கண்டறிய தலைவர் கனடாவிலிருந்து ஊர் வந்தது அவரின் செயற்றிறனுக்கு ஓர் சான்றாகும். நெடுந்தீவின் வைத்திய சாலை பல்வேறு தேவைகளை வேண்டி நின்ற பொழுது பல லட்சம் ரூபாய்களை அள்ளி ஈய்ந்து வைத்தியசாலையை வளப்படுத்தி எமது மக்களின் மருத்துவப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது ஒன்றிய வரலாற்றில் இதுவரை ஈட்டப்படாத பெரிய சாதனையாகும். சாதனைகள் தொடர வேண்டும். எம்மக்கள் வேதனைகள் தீர வேண்டும். கனடா வாழ் உறவுகள் கரம் கோர்த்து பலம் சேர்த்து உதவவேண்டும்!

கனடா வாழ் எம்மூர் உறவுகள் தாய்மண் பற்றுடன் தம் இரத்த உறவுகளுக்காய் தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஊதியத்தில் ஒரு பகுதியை ஈய்ந்து உதவும் ஈகைப்பண்பு என்றும் போற்றப்பட வேண்டியதொன்று. அவர்களின் ஈகை மனப்பாங்கு, இரக்கம், உதவும் உணர்வு அளவிட முடியாத பெருமைக்குரியது. தங்களால் எம்மூர் வளர்கின்றது. எம்முறவுகள் வாழ்கின்றார்கள். தம்பணி தொடர வேண்டும். தங்கள் சேவையால் எங்கள் தேவைகள் நிறைவடைய வேண்டும் என அவாவி நிற்கின்றோம்.

தங்கள் கொடை உள்ளம் சிறக்கவும், தங்கள் அனைவரின் வாழ்வும் ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி செழிக்கவும்; தங்களின் எதிர்காலம் ஒளி மயமாக ஒளிர்வும் அந்த ஒளியில் எம்மூர் இருள் அகலவும் இறை ஆசி வேண்டுகின்றேன். ஆண்டுக்கொருமுறை மலரும் “மாவிளி வசந்தம்” சிறப்புறவும், எம்மவரின் செய்திகளை தேசமெல்லாம் பறைசாற்றும் செய்மதியாய் செழிக்கவும் வாழ்த்துகின்றேன்.

வளர்பிறை போல் வளர்க! வாழ்க பல்லாண்டு!

S. Sathiyavaradan

ச.சத்தியவரதன்,

இணைப்பாளர்,


நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - கனடா,

நெடுந்தீவு செயலவை.



# DELFT INTER LOC

**SPECIALIST**



**RESIDENTIAL, COMMERCIAL, INDUSTRIAL  
"FREE ESTIMATES"**



# KANNAN

**(416) 828-5086**

**(905) 201-7714**





## ஆன்மா சுடுகிறது.....

மா. சித்திவினாயகம்

மறுபடியும் வந்து  
விட்டது வின்னர்.  
பெயர் தெரியா மரமெல்லாம்  
மஞ்சலாய் பழத்துக்  
கஞ்சலாய் உதிர்கிறது.

பகலைக் குறைத்து விட்டு  
வானம் இருட்டிக் கிடக்கிறது.

வெள்ளைப்பனியேந்த  
இந்தப் பூமி தயார்.

ஆனால் எமக்கு??

நோகின்ற முதுகை  
நெளிவெடுத்து  
நடக்கின்றோம்.  
முன்னரைப்போல் - இப்போ  
எதுவுமே முடிவதில்லை.

கைகாட்டிப் போகும்  
வசந்தத்தைப் பாடிவும்,  
கண் எதிரே வந்துள்ள  
குளிரதனை வாழ்த்திவும்  
எம்மால் முடியவில்லை,

ரணமாகிப் போன  
மனதில் ஏது ரசனை???

1950 ற்குப் பின்னால்  
வாழ்ந்து சிறக்கவென  
வன்னிக்குப் போய் அந்தக் காடழித்துக்  
களனிகளைக் கண்ட நெடுந்தீவார்  
முள்ளிவாய்க்கால் தன்னில்  
முடிந்தார்கள் பாதிப்பேர் - மீதி  
முகாம்களிலே நின்று பரிதவிக்கும்  
பேரவலம்

தொடுவானுக்கப்பால் - எங்கள்  
உறவுகளைத் தொலைய விட்டு  
காக்க முடிந்ததெம் அகதிமுகத்தை மட்டும்.

ஆலமாவனத்தானுக்கு  
அபிஷேகம் செய்யவும்.....  
அந்தோனியாருக்கு

கூடு சுற்றவும்.....

வன்னியிலிருந்து  
வருவாரெனக் காத்திருந்தோர்  
காது செவிடுபட  
அவர்கள் தலையில் இடி வீழ்ந்தது.

அடிவயிற்றில் இன்னமும்  
தொப்பிள் இருக்கிறது.

பேரன், பேத்தி  
மாமன், மச்சான்  
பாட்டன், பாட்டி  
பூட்டன், பூட்டி என  
இருந்த கொடியனைத்தும்  
அறுந்தளிந்து போயிற்று.

தமிழர்  
குடியேற்றம் யாவையும் குலைத்தெறிந்த  
சயிக்கப்பட்ட இச்சாவிற்குப் பிறகு  
எல்லாம் முடிந்ததாம்.....  
மௌனத்தோடு உட்கார்ந்திருக்கிறார்கள்  
மலைவீழங்கீகள்.

இப்போ  
புதிய குடியேற்றம், புதிய வீடு  
புதிய கிணறு, புதிய வாய்க்கால்  
புதிய வயல், புதிய அரிவுக்கத்தி என  
எம் மூதாதையரின்  
நிணநீர் இன்னமும் ஓடுகின்ற  
அந்நிலத்தில் நின்று  
பிரகடனம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு  
குண்டி மண்ணைத்  
தட்டிவிட்டதைப்போல்  
எம் இனத்தின் சரிவு

வீடுகள், வாசல், விளைநிலங்கள்  
சொந்தங்கள், சுகமீழ்ந்து  
சிதறிச் சிதறி வாழ்விற்கேங்கி ஓடி  
முள்ளிவாய்க்காலின் உப்பு நீரில்  
உயிரோடு கலந்த எம் உறவுகளே,

கனடாவிலிருந்து ஆற்றாமையோடு நாங்கள்  
அஞ்சலித்துப் பாடுகின்றோம்.  
ஆன்மா சுடுகிறது.  
நீதிகேட்கும் வல்லமை - இன்று  
எம்மிடமில்லையென்று.....



## முற்றிப் பழுத்த கனி

### ஈழத்துப் தமிழ்ப்பேரறிஞர் செவாலியர் ச.அடைக்கலமுத்து

திரு. எஸ். திருச்செல்வம்

முதன்மை ஆசிரியர் தமிழர் தகவல் - கனடா



பத்தொன்பதாவது வயதில் தூராதரம் பெற்ற ஆசிரியராகக் கற்பித்தல் பணியில் காலடி எடுத்து வைத்த திரு. தம்பிமுத்து அமுதசாகரன் அடைக்கலமுத்து (அமுது) அவர்கள் கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையிலும் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் படித்துப் பட்டம் பெற்று, சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பாடசாலைகளில் சேவையாற்றியபின், இளைவாலையில் அதிபராகக் கடைமையாற்றி ஓய்வு பெற்றவர். நல்லவர் பெரியவர், அறிஞர், மதிப்புக்குரியவர், மரியாதைக்குரியவர் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் மனித வாழ்வில் உயர்வானவர்களைக் குறிப்பது. உயர்வானது என்பது சிந்தனை, செயற்பாடு வாழ்வியல் நடைமுறை சமூகத்துக்கு ஆற்றும் சிறப்பான பணிகள், என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டது. எனது பார்வையில் மேற்சொன்ன அத்தனை சிறப்புக்களையும் ஒருங்கே பெற்ற ஒருவர்,

எங்களுடன் ஒருவராக வாழ்ந்து எமக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழ்ந்திருந்தார் என்றால், அவர் எங்கள் அன்புக்குப் பாத்திரமான அமுதுப் புலவர் அவர்கள்தான். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என நினைத்து, அதற்கமைய வாழ்ந்து காட்டிய அமுதுப் புலவர், தமது 92வது வயதில் லண்டன் மாநகரத்தில் காலமானார்.

இவரது இனப்பற்றும் தமிழ்ப்பற்றும் எழுத்தாற்றலை ஊக்குவித்து வந்ததால் தொடர்ந்து பல விடயங்களை எழுதியதோடு நில்லாது அவற்றை நாலாக்கியும் வந்தார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் சீரிய மேற்பார்வையில் இயங்கிய காவியப் பாடசாலையும், யாழ்ப்பாணம் நாவலர் பாடசாலையும், இவருக்குப் பட்டம் தீட்டிய கல்விக் கூடங்கள். பண்டிதமணி மற்றும் வித்துவ சிரோமணி ந.சுப்பையா பிள்ளை, வித்துவான் வேந்தனார், புலவர்மணி இளமுருகனார், வித்துவான் கே.கே. நடராஜா ஆகியோரிடமும், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் செல்வநாயகம், வித்தியானந்தன், சதாசிவம், கணபதிப்பிள்ளை ஆகியோரிடமும் கல்வியை முறையாகப் பெற்றவர்.

அமுது மாஸ்டர் என்று பலராலும் பண்புடன் அன்பாக அழைக்கப்படும் இவர் தமது காந்தப் பேச்சினாலும், கருணையான பார்வையினாலும், ஆற்றல் மிகுந்த எழுத்து வன்மையினாலும் சகலரையும் ஆகர்ச்சிக்கும் சக்தி பெற்றிருந்தார். பல சந்தாப்பங்களில் மிகவும் கடுமையான போக்குக் கொண்டவர்களையும் இவரது மேற்சொன்ன இயல்புகள் மனமாற்றமடையச் செய்துள்ளது. இதுவே இவரது பலமாகும். இவரது கல்விப் பின்னணி, நிருவாகத் திறன், முகாமைத்துவ அறிவு ஆகியவை இவரைச் சமூகத்தின் உயர்ந்த இடத்துக்கு இட்டுச் சென்றது. இதனால் கிடைத்த தலைமைத்துவ ஆளுமையை இவர் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியது கிடையாது. இதனால் கிடைத்த சகல பலன்களையும் தமிழ்ச் சமூகத்தினது உயர்ச்சிக்கும் கத்தோலிக்க சமூகத்தின் வளர்ச்சிக்குமே பயன்படுத்தியதை அனைவரும் அறிவர்.

தமது பதினேழாவது வயதில் பத்திரிகைகளுக்கு எழுத ஆரம்பித்த இவர், இலங்கையின் பத்திரிகையான வீரகேசரி, தினகரன், பாதுகாவலன் ஆகியவற்றின் செய்தியாளராகவும், சிறப்புக் கட்டுரையாளராகவும் இருந்துள்ளார். இதனால் இவரது ஆக்கங்கள் பரவலாக சகலரையும் சென்றடையும் வாய்ப்புப் பெற்றது.

நெஞ்சே நினை, அமுதின் கவிதைகள் (முன்றாம் பதிப்பையும் கண்டது), இவ்வழி சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள் (வைத்திய நூல்) அன்பின் கங்கை அன்னை திரேசா, மடுமாதா காவியம், புனித அன்னம்மாள் ஆலய வரலாறு, இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள் என்பன இவரது நூல்கள்.

1980களின் நடுப்பகுதியில் இவரது இனவுணர்ச்சி நிரம்பிய பல கவிதைகள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த



# BUYING - SELLING - INVESTING IN REAL ESTATE

Call Your Neighbourhood Professional Realtor

## WE PAY YOUR LEGAL FEE AS OUR APPRECIATION

- ☆ *Expert in Income Properties*
- ☆ *Specialized in Farms, Cottage & Land Investments*
- ☆ *Church & Schools with Income*
- ☆ *Commercial Land for Truck Parking*
- ☆ *Long Term Investment advisor for Seniors*
- ☆ *Excellent Negotiation Skills to get the Best Price for your property*



Tel: 905-712-2666  
Fax: 905-712-0037

**Multi-Awards Winner**  
**RESIDENTIAL - COMMERCIAL**



**Homelife GTA Realty Inc. Brokerage**

**Independently Owned and Operated**

Not intended to solicit Buyers or Sellers currently under contract with a Broker

**Dir.: 416-230-7820**

[sshanmugam@trebnet.com](mailto:sshanmugam@trebnet.com)



‘முரசொலி’ பத்திரிகையில் வெளிவந்தன. அமுது என்ற புனைபெயரில் இவரால் எழுதப்பட்ட கவிதைகள், விடுதலைப் போராட்டத்துக்கு உந்து சக்தியாக விளங்கியவை.

யாழ்ப்பாண ஆயிராகவிருந்த ஆண்டகை பி.தியோகுபிள்ளை அவர்களால் 1975ல் ‘சொல்லின் செல்வர்’ என்ற சிறப்புப் பட்டம் பெற்றுக் கௌரவிக்கப் பெற்றவர். அமுது அவர்களுக்குப் புலவர் மணி, தமிழ்க் கங்கை, மதுரகவி, முப்பணி வேந்தன், செந்தமிழ் தென்றல், பாவேந்தன், புலவர்க்கோன் உட்பட பல பட்டங்கள் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஐரோமனி ஆனிய இடங்களில் இயங்கும் பொது அமைப்புகளாலும் கல்விக்கூடங்களாலும் வளங்கப்பட்டுள்ளன. மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தது. மேலும் இலங்கையரசின் கலாச்சார அமைச்சு இவருக்குக் “கலாபூசண” விருது வழங்கியது.

2002 நவம்பர் மாதத்தில், அப்போது பாப்பரசராகவிருந்த 2ம் அருளப்பர் சின்னப்பர் அவர்கள் அடைக்கலமுத்து அவர்களை அவரது கல்வி, சமூக, சமயப் பணிகளை மதித்துக் கௌரவிக்கும் வகையில் “செவாலியர்” விருது வழங்கிச் சிறப்புச் செய்தார். இதனால் முழுத் தமிழனமும் பெருமைப்படுகின்றது. உயரிய இந்த விருதினைப்பெற்ற முதலாவது ஈழத்தமிழராக இவர் மதிக்கப்படுகின்றார்.

1950ம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கல்வியில் பெற்ற திறமையால் டிப்பளோமாவும் வித்துவான் பட்டமும் பெற்ற இவர், வட இலங்கை பண்டித பாலபண்டித வகுப்பின் விரிவுரையாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

ஈழத்தின் வடக்கேயுள்ள நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட திரு. அடைக்கலமுத்து அவர்கள் ஆசிரியர்களையும் கல்விமான்களையும் கொண்ட குடும்ப வட்டத்தின் ஓர் அங்கத்தவர். இளவாலையைச் சேர்ந்த சமைய ஈடுபாடுகொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரான ஆசிரியை திரேசம்மா சுவாமிபிள்ளை அவர்களைத் திருமணம் செய்தார். இவர்களது பிள்ளைகளில் பலரும் இங்கிலாந்திலும், கனடாவிலும் வாழ்கின்றனர். இவர்களின் புதலவர்களில் ஒருவர் பேராசிரியர் கலாநிதி ஐசுவ சந்திரகாந்தன் அடிகளார்.

கல்வி, பண்பு, ஒழுக்கம், சேவை, இனவுணர்வு ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன்னணியில் திகழ்ந்து வந்த அமரர் பெரியார் ச. அ. அடைக்கலமுத்து அவர்களுக்குத் தமிழர் தகவலின் வாழ்நாள் முழுவதற்குமான சேவை விருதாடன் தங்கப் பதக்கமும் சூட்டப்பட்டது.

பெப்ரவரி பதினேளாம் திகதி, இலண்டனில் அவரது பாராட்டு விழாவும், 1200 பக்கங்களைக் கொண்ட “இளவாலை தமிழ்க் கங்கை அமுது ஐயாவின் படைப்புக்கள்” நூல் வெளியீடும் அவரது இறுதி மூச்சுக்கு முன்பு வெகுசிறப்பாக இடம்பெற்றன.

அமுதுப் புலவர் பெப்ரவரி 23ம் திகதி மீளாத் தாயிலாகி விட்டார் என்ற செய்தி வந்தது. இன்னமும் எட்டாண்டுகள் வாழ்ந்திருந்தால், உம்மத்தியில் ஒரு மூதறிஞர் நூற்றாண்டுகள் வாழ்ந்திருப்பாரே என்று எண்ணுகின்றோம். அதற்கு நாம் கொடுத்து வைக்கவில்லை.

நன்றி

தமிழர் தகவல் - கனடா

# DISCOUNT RATES WITHOUT DISCOUNT SERVICE



## JEFF WRIGHT INS AGCY INC.

- ▶ **PROPERTY & CASUALTY INSURANCE**
  - Home owners • Renters • Condominium Units
  - Apartment Buildings • Business
- ▶ **FINANCIAL & RETIREMENT PLANNING**
  - Mutual Funds • RESP • RRSP • RRIF
  - Investment Accounts
- ▶ **DISABILITY INCOME PROTECTION /  
CRITICAL ILLNESS INSURANCE**
  - Disability Income Protection • Critical Illness
- ▶ **LIFE INSURANCE**
  - Term Life • Universal Life • Second to Die
  - Whole Life • Annuities / RRIF
- ▶ **VEHICLE FINANCING**
  - Autos • Motorcycles • Boats • RV's
- ▶ **VEHICLE INSURANCE**
  - Personal Vehicles • Business Vehicles
  - Motorcycles • Snowmobiles • Motor Homes



### **Baskaran Thiyagaragah**

Property & Casualty Representative

10535 Islington Ave,  
Kleinburg, ON. L0J 1C0

Toll Free: 1.877.336.0762  
[baskaran@jeffwrightinsurance.com](mailto:baskaran@jeffwrightinsurance.com)

**T: 905.893.7300**

**F: 905.893.7388**

**C: 416.999.2774**










இப்படகு மக்கள் பிரயாணத்திற்கு மட்டுமன்றி நெடுந்தீவு உற்பத்தி மற்றும் மக்களுக்கு தேவையான சகல பொருட்களையும் ஏற்றியிருக்கும் சேவைகளை பூர்த்தி செய்தது. நெடுந்தீவு உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்தமை தீவக பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்றே கூறமுடியும். இவைகளிற்கு மேலாக சாந்தா படகினால் சில சேவைகள் மக்களின் தேவைக்கிணங்க இலவசமாகப் புரியப்பட்டது. அவைகளாவன, தீவகம் தவிர்ந்த வேறு இடங்களில் மரணித்தவர்கள் உடலங்களை தீவகத்திற்கும், மற்றும் கடின நோயுற்றவர்களை யாழ்பாணத்திற்கும் கொண்டு சென்றனர். இவ்வாறு ஓர் இரவுவேளையில் கடின பிரசவத்தால் வேதனையுற்ற கற்பிணிப் பெண் ஒருவர் சாந்தா படகில் குறிகாட்டுவானிற்கு கொண்டுசெல்லப்பட்டு யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு ஒரு மகவை பெற்றெடுத்த தாயார், நன்றியாக படகின் பெயரை நினைவுபடுத்துமுகமாக “சாந்தி” என்று அக் குழந்தைக்கு பெயரிட்டார்,

இப்படகால் சாதிக்கப்பட்டவீடயங்கள் பல இருப்பினும் அவற்றுள் சில, அரசபடகுகள் சீரான கால நிலை இல்லையென படகுசேவையை இரத்துச் செய்யும் வேளைகளில், சாந்தா படகு அவசர தேவைக்காக யாழ் செல்லும் பயணிகளை ஏற்றிப் பயணித்துள்ளது. மற்றும் ஒரு தடவை ஓர் ஆடி அமவாசை தினத்திற்கு முதல் நாள் மாலை அரசபடகு இயந்திரக்கோளாறால் சடுதியாக அதன் சேவையை குறிகாட்டுவான் துறைமுகத்தில் நிறுத்திக் கொண்டது. அன்றைய தினம் ஆடி அமவாசைக்காக வாங்கிய பொருட்களுடன் பயணம் பண்ண முடியாது அவதியுற்ற பயணிகள், அரிசி மூடைகளை ஏற்றியபடி அவசரமாக நெடுந்தீவு புறப்பட இருந்த சாந்தா படகில் ஏறிக்கொண்டனர். ஏற்றப்பட்ட அரிசி மூடைகளோடு பயணிகளையும் கொண்டு பயணிக்க முடியாததை உணர்ந்த படகோட்டிகள் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஏற்றப்பட்ட அரிசி மூடைகளில் அரைவாசியை இறக்கி வைத்துவிட்டு பயணிகளை ஏற்றிச் சென்றார்கள்.

மேலும் ஒரு வீடயம் எனது நினைவிற்கு எட்டுகின்றது. குமுதினி படகு தீவகமக்களோடு நெடுந்தீவை நோக்கிய பயணத்தின் போது, அப்படகு இயந்திரக்கோளாறால் பழுதடைந்து நயினாதீவிற்கு மேற்குப்பக்கமாக காற்றால் அடித்துச் சென்றுகொண்டிருந்ததை நெடுந்தீவு மக்கள் கண்ணுற்றார்கள். இச் செய்தியை சாந்தா படகின் உரிமையாளர் இல்லாதவிடத்து அவரின் பாரியார் திருமதி புஸ்பராணி முருகேசுவிற்கு தெரியப்படுத்தினர். புஸ்பராணி அவர்களின் உடனடி நடவடிக்கையால், சாந்தா படகு குமுதினியை தேடி விரைந்தது. இரவு 7மணியளவில் குமுதினியை அடைந்த சாந்தா, குமுதினியை தொடுவையில் இணைத்து பயணிகட்கும் படகிற்கும் தீங்கில்லாமல் இரவு 10:30மணியளவில் நெடுந்தீவு கரையை அடைந்தது.

இறுதியாக, படகுசேவையை நடாத்துவதிலும் பார்க்க படகொன்றை இயற்கை அனர்த்தங்களில் இருந்து குறிப்பாக மழை, காற்று ஆகியவற்றில் இருந்து கட்டிக்காப்பதே கடினமானதொன்றாகும். இலங்கையில் ஏற்பட்ட அரசியல் போரினால் தீவிர சாந்தா படகு உரிமையாளர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று. பாதுகாப்புக்காக யாழ்-கொழும்புத்துறையில் நங்கூரமிடப்பட்டிருந்த சாந்தா படகு இயற்கை அனர்த்தத்தால் கடலில் மூழ்கிக்கொண்டது.

பல விதங்களிலும் முன்னேற்றமடைந்து வரும் எம் தீவகத்திற்கு காலத்தின் தேவை கருதி இவ்வாறான படகு சேவையை நிலைநாட்ட சங்கங்களோ, அன்றி தனிப்பட்டவர்களோ முன்வரவேண்டும்.





மாவிலி வசந்தம்

இவ்வாண்டும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

உங்களுக்கும்  
என்னைத் தெரியும்

வீடு வரங்க, வீற்க



நடா G நடராஜா

B.V.Sc

(416) 616-8751



HOMELIFE METRO REALTY INC.  
Real Estate Broker

5200 Finch Ave. E, suite 206  
Scarborough, ON M1S 4Z4






# Raman Appliances Inc.

Quality Products, certified Technicians  
Reliable Service & Reasonable Prices

WE PROVIDED reliable service and installation with an amazing financing package for up to 10 years. Lifetime warranty of heat exchange and compressors. 10 years warranty for parts and labor



We service all makes & models: Goodman, Payne, Keeprite Armstrong, Carrier, Lusaire Gibson, Bryants, Olsenm Lennox, Air Flow, Honeywell York, American Standard Rheem are just to name a few.

DEALERS OF:

- **AMERICAN STANDARD**
- **GOODMAN**
- **RHEEM**
- **KEEPRITE**
- **PAYNE**
- **ARMSTRONG**
- **DUCAN CONCORD**
- **YORK**

Raman Chelliah  
Sales Manager

Tel: 416 332 1989  
Cel: 647 893 4414  
Fax: 416 332 4967








info@raheatingcooling.com  
www.raheatingcooling.com



“Driving is a privilege... Not a Rights”



# GLOBAL DRIVING SCHOOL

-  அரசு அமைதி பெற்ற நீண்டகால அனுபவமுள்ள பயிற்சியாளர்.
-  Friendly & Patient பயிற்சியாளர்
-  G2, G Road test க்குரிய அதி விரைவான திகதி நியமனம்
-  G Road க்குரிய விசேட பயிற்சிகள்
-  Nervous Students க்குரிய விசேட பயிற்சிகள்
-  அதிகூடிய Insurance கழிவுக்கான சான்றிதழ்
-  இவ் Driving School இல் அதிகமானோர் முதன் முறையிலே Road Test ல் சித்தியடைந்துள்ளனர்.

Arul Tel : 416-284-4187

Cell : 416-414-0973

## T. JEGATHEESAN

Barrister, Solicitor and  
Notary Public (Ont.)



Off : 416-266-6154

Fax : 416-266-4677

*Real Estate : Purchase, Sales, Mortgage*

*Family Law : Divorce, Separation*



*Business : Purchase, Sale, Incorporation*

*Power of Attorney : Last will, Affidavits, statutory Declaration*



2620 Eglinton Ave. E, #201 Scarborough ON M1K 2S3

# JET TRAVELS



\* Cuba Special (All the time)

\* Cruise Special Available

\* RBC Travel Insurance



- ☑ கொழும்பு-ரொறன்ரோ, சென்னை-ரொறன்ரோ, விசேட விமானக் கட்டணங்கள்
- ☑ இலகில் எப்பாகத்திற்கும் துர்தமாகவும், மலீவாகவும் செல்ல எம்மை அழையுங்கள்
- ☑ கொழும்பிலும், இந்தியாவிலும் சகோதர நிறுவனங்களைக் கொண்ட நிறுவனம். ஆகவே இடனடித் தேவைளுக்குச் சகோதர நிறுவனங்களை நாடலாம்.
- ☑ அனுபவம், திறமை, நேர்மையான முகவர்களைக் கொண்ட நிறுவனம்

## Sivam

4429 Sheppard Ave. East  
Scarborough, Ontario  
(Brimley & Sheppard)


Tel: (416) 291-0177 Fax: 416 291 4049





# ARU EXPRESS LTD.

Home, Commercial, Office  
**Low Cost**



**Your Reliable  
Carrier**

**WE DO MOVING  
&  
DELIVERIES**

- Moving (Free Estimate)
- Storage & Moving Supplies Available
- Long Distance (U.S & Canada)
- We do Dumping
- Trucks Available - 16', 23' & 24'

**TORONTO - OTTAWA - MONTREAL  
Special Delivery**

- உங்கள் வீட்டு, வர்த்தக, அலுவலக Moving தேவைகளுக்கு குறைந்த விலையில் நிறைந்த சேவை
- Truck வரவில்லையா? கவலை வேண்டாம்.

**உடன் தொடர்பு கொள்ளுங்கள் Aru PANCHAN**

**Tel: 416-629-4040 (Call First)  
416-876-4040**



**International Medical Health Organization  
I.M.H.O.—Canada**

*A non-political, non-profit, humanitarian organization*

A registered not-for-profit organization in Canada

**Description of Project:**

The Divisional Hospital, Delft is situated at the Island. It does not have any land routes to Jaffna or any other part of Sri Lanka. It is accessible only by boats. There are around 5000 population live in Delft. But the divisional Hospital is the only government hospital, available to this whole population. This hospital has ward facilities with the bed strength of 31. The total number of admission in 2009 was 576 and the average admission per day was 1.6.



**International Medical Health Organization  
I.M.H.O.—Canada**

*A non-political, non-profit, humanitarian organization*

A registered not-for-profit organization in Canada

**Overview of Project/Program Budget:**

Details	No of Unit	Unit Cost (SLR)	Total Cost (SLR)
Doppler	01	100,000	100,000
CTG machine with display	01	500,000	500,000
Electronic autoclave	01	350,000	350,000
BP Apparatus (U.K made)	02	8,500	17,000
Refrigerator (medium)	01	65,000	65,000
Waiting Area Chairs	04	8,500	34,000
<b>Total</b>			<b>1,066,000</b>

**Other Information/Comments:**

**Statement of Verification:**

I hereby certify, to the best of my ability, that all of the information contained in this application is true and accurate.



Sign Name:

**DR.A.KETHESWARAN**  
Regional Director of Health Services  
Jaffna


Print Name: Dr.A.Ketheswaran

*Please submit this form along with your proposal, detailed budget plan, annual report (if available) and any other supporting documents you may deem important.*





அமரர் ஆசிரியர் சுப்பிரமணியம்  
 திருநாவுக்கரசு அவர்கள்  
 சிறுவயது முதல் நாட்டுப் பற்றும் சமூகப்  
 பற்றும் மிக்கவர்  
 என்பதை அவரின் வாழ்நாள்  
 நடவடிக்கைகளே எடுத்துக்  
 காட்டும் உதாரணமாக தான் வாழ்ந்த  
 எந்தச் சுற்றாடலிலும்  
 இருக்கக்கூடிய சிறுவர்களை வலுக்  
 கட்டாயமாக அழைத்து  
 ஆங்கிலம், கணிதம் போன்ற  
 பாடங்களைச் சொல்லிக் கொடுப்பதும்  
 பொது வேலைகளில் ஈடுபடுத்துவதும்  
 அதன் பெரும் சாதனையாக  
 தன் சொந்த முயற்சியில் ஒரு மரம்நாட்டு இயக்கத்தை ஆரம்பித்து  
 நெடுந்தீவு பிரதான வீதியின் இரு மருங்கிலும் மரங்களை நட்டு  
 பராமரித்தும், இன்று அவை பெரு விருட்சங்களாக காட்சி தருவதே  
 சான்றாகும். கனடாவுக்கு வந்தபின்பு தன்னை மக்கள் ஒன்றியத்தில்  
 இணைத்துக்கொண்டு பொருளாளராக இருந்து உழைத்தது மட்டுமல்லாமல்  
 எல்லோருக்கும் முன்மாதிரியாக இருந்து மறைந்த அந்த நல்லாசிரியரின்  
 பெயரில் மாவிலிவசந்தம்-2010 தனது அரங்கத்தை அமைத்து  
 அவரைக் கௌரவிப்பதில் ஒன்றியம் பெருமை கொள்கிறது.





மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பின்போது நெடுந்தீவு ஒன்றிய தலைவருடன் வைத்தியசாலை ஊளியர்கள்.





# BUYING or SELLING A PROPERTY...

- Free Market Evaluation
- We can help you with
  - Low interest Mortgage
  - Home Inspection
  - Lawyer
- Call us for **FREE** Consultation

**416-402-4545**  
**647-401-9644**



**HomeLife Today Realty Ltd.,**

Brokerage\*

31 Progress Ave., Suite 210, Toronto, ON, M1P 4S6

Bus: **416-298-3200**, Fax: 416-298-3440,

**[www.kunahomes.ca](http://www.kunahomes.ca)**

E-mail: [kuna@kunahomes.ca](mailto:kuna@kunahomes.ca)

\*Independently Owned and Operated.



**Kunasegar Nagalingam**

Sales Representative



**Sujatha Kunasegar**

Sales Representative





சுப்ரமணிய வித்தியால ஆசிரியர் மாணவர்களுடன் துவர



சுப்ரமணிய வித்தியாலத்தின் முன் தோற்றம்



நெடுந்தீவு மகாவித்தியால அதிபர், ஆசிரியருடன் துவர



சைவப்பிரகாச வித்தியால மாணவர்கள்



சைவப்பிரகாச வித்தியால ஆசிரியர்களுடன் ஒன்றிய தலைவர் துவர



சுப்ரமணிய வித்தியால ஆசிரியர்களுடன் துவர



நெடுந்தீவு மகாவித்தியால ஆசிரியர்கள்





1. யானிலித்தறை (Jetty)
2. தானையத்தறை தாளமுனை
3. பனங்காணி முனை
4. பெரியத்தறை வெல்லை
5. கழக்குத்தறை (தீர்த்தக்கரை)
6. குயில்தா (Quintus Tower)
7. வெளிச்சங்கு (light House)
8. ஷா வீடு (Rest House)
9. புனித சவேரியர் ஆலயம் (St. Xavier's Church)
10. புனித மரியாள் ஆலயம் (St. Mary's Church)
11. புனித பத்திரா ஆலயம் (Fatima Church)
12. வைத்தியசாலை (Hospital)
13. ஓலாந்தர் கோட்டை (Dutch Ford)
14. காவல் நிலையம் (Police Station)
15. அஞ்சல் அலுவலகம் (Post Office)
16. பிரதேச சபை (Village Council Office)
17. மீன் சந்தை (Fish Market)
18. மகா வித்தியாலம் (Maha Vidyalayam)
19. பன்னையர் கோவில் (நடுக்கடுங்குச்சி)
20. பன்னையர் ஆலயம் St. John's Church
21. புனித தேர்வையர் ஆலயம் (St. Thomas Church)
22. அலுவலகம் (A.G.A. Office)
23. புனித அந்தோனியார் ஆலயம் (St. Antony's Church)
24. அலுவலகம் பன்னையர் கோவில் (Aalmana Pillayar Temple)
25. கட்டிரமன் சல்லி மயானம் (Kattaraman Cremation Ground)
26. தீர்த்தக்கரை மடம் (Maha Vidyalayam)
27. புனித தேர்வையர் ஆலயம் (St. Thomas Church)
28. புனித தேர்வையர் ஆலயம் (St. Thomas Church)
29. புனித கந்தசாரி கோவில் (Karamathai Kandasamy Temple)
30. சாரப்பிட்டி நல்ல தண்ணீர் கிணறுகள் (Sarapiddy wells)
31. தெற்காட்டு அம்மன் கோவில்
32. புனித லவகுத்தியார் ஆலயம் (St. Lawrence Church)
33. குருக்கள் மடம் (Kurukkal Madam)
34. பெரிய துறை மடம்
35. வெடியரசன் கோட்டை
36. ஜயனார் கோவில் (Jayanar Mavaliturai jetty)
37. காமததை கந்தசாரி கோவில் (Karamathai Kandasamy Temple)
38. சாரப்பிட்டி நல்ல தண்ணீர் கிணறுகள் (Sarapiddy wells)
39. தெற்காட்டு அம்மன் கோவில்
40. புனித லவகுத்தியார் ஆலயம் (St. Lawrence Church)
41. குருக்கள் மடம் (Kurukkal Madam)
42. பெரிய துறை மடம்
43. வெடியரசன் கோட்டை
44. ஜயனார் கோவில் (Jayanar Mavaliturai jetty)
45. காளி கோவில் (Kali Temple)
46. தெற்காட்டு பிரதான வீதி (Delft Main Street)
47. பன்னையர் வீதி (St. John's Street)
48. வெல்லை வீதி (Vellai Road)
49. இராமலிங்கபுலி வீதி (Ramanvilappu Road)
50. வெட்டிகுளம் (Veddukulam)
51. இராமலிங்கபுலி குளம் (Ramanvilappu Kulau)
52. பெரிய குளம் (Periya Kulam)
53. அண்ணை ஹோட்டல்கள் (Annai Veilankanni Church)
54. தெட்டாரம் (Thoddaram)
55. மலைபாங்குளம் குளம் (Gnanavarayar Temple)
56. பிடாரிமமன் கோவில் (Pidaari Amman Temple)
57. முனிபேந்திரக்காடு (Munierdra Jungle)
58. குடவளித்தறை (Cudavathura)
59. ஓமலக்காடு
60. பெருக்குறம்
61. முருகன் கோவில் கிழக்கு





நெடுந்தீவுக் கரை மாலிலி-துறைமுகம்



நெடுந்தவிலுள்ள வெட்டுக்கள்



பிள்ளையார்-நெளுவினி



கிராம பிள்ளையார் ஊருடன் ஒன்றியக் கலைவாசி சூலி



புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிலோன் வங்கி



மகாவித்தியால பாடசாலை யின் கற்போனையகேற்றம்



நெடுந்தீவில்லுள்ள வைத்தியசாலை



துறைமுகம்



பஸ் தரிப்பிடம்



கலவேலிகளுடன் கிணற்றின் கோற்றம்



அந்தோனியாஸ் சிவ்வாலயம்



தனிநாயகம் அடிகளார் சிலை



நிர்வாக சபை உறுப்பினர்கள் - 2010



மலர்க்குழுவினர் - 2010



நிர்வாக சபை உறுப்பினர்கள் - 2009



விழாக்குழுவினர் - 2010





# P. KAILASANATHAN B.A.(Cry.) LL.B(Cey) Barrister & Solicitor



உங்கள் தேவைகளுக்கு குறிப்பாக.....

குற்றவியல் வழக்குகள்

குடிவரவு அகதிநிலை விண்ணப்ப விசாரணைகள்

மேன்முறையீடுகள்

மனிதாபிமான அடிப்படை விண்ணப்பங்கள்

ஸ்பொன்சர் சம்பந்தமான சகல விடயங்கள்

வீடு வியாபார ஸ்தாபனங்கள் வாங்குதல் விற்றல்

குடும்ப விவகாரங்கள்

(விவாகரத்துஇபிள்ளைகள் பராமரிப்பு

(பிள்ளைகள் பாதுகாப்பு,

சொத்துக்கள் பிரித்தல்)



- ★ Criminal
- ★ Real Estate
- ★ Business Law
- ★ Family Law

Tel: (416) 752-9561

Fax: (416) 752-7262

2401 EGLINTON AVE. EAST, SUIT 302  
SCARBOROUGH, ON. M1K 2M5





# கலைக்கோவில் நுண்கலைக்கல்லூரி

## KALAIKOVEL ACADEMY OF FINE ARTS

203 - 305, Milner Avenue, Scarborough - On., M1B 3V4, Canada.

Phone : (416) 292 - 2425

Fax : (416) 292 - 2425

www.kalaikovil.com

Toronto வின் முன்னணிக் கலைக் கல்லூரிகளில் ஒன்றான கலைக்கோவில் நுண்கலைக்கல்லூரியின் Scarborough, Markham, Mississauga, Brampton ஆகிய நான்கு வளாகங்களிலும் பரதநாட்டியம், மிருதங்கம், புல்லாங்குழல் ஆகிய பாடங்கள் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன.



☞ வகுப்புக்களில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் மாணவர்களைப் பயிற்றுவித்தல்

☞ ஆண்டிறுதிப் பரீட்சைகள் - பட்டமளிப்புகள்

☞ Ontario கல்வி அமைச்சின் பாட விதானத்திற்கமைய உயர்தர (9-12) மாணவர்களுக்கான credit course

☞ ஆண்டு வீழாக்கள், சலங்கைப் பூஜைகள், அரங்கேற்றங்கள், தூயகம் சார் கலைநிகழ்வுகள் மற்றும் வெளி நிகழ்ச்சிகள்

என்பவற்றில் ஈடுபடுத்தி சிறந்த முறையில் வழிநடத்தி செல்லும் தனித்துவமான கல்லூரியில் ஆரம்பமாகவுள்ள புதிய வகுப்புகளில் உங்கள் மழலைகளும் இணைந்து பயன்பெற முடியும்.

Locations:

SCARBOROUGH

MARKHAM

BRAMPTON

MISSISSAUGA

Markham & Lawrence  
Pharmacy & Lawrence

Markham & Elson

Maivis & Steeles  
Castle more & Mc Vean

Winston Churchill &  
Derry



FOR MORE INFORMATION CALL:



"Miruthangakalaavithakar"  
Sri. Kugenthiran Kanaganthiram  
(416) 629-6307

"Naaddiyarthaki"  
Smt. Vanitha Kugenthiran  
(416) 803-2425





# SM MEDICAL CENTRE

Dr. Sathiyapooma Manoharan (MBBS, MD, CCFP)

Family physician



Walk-In & Family Practice

Open 6 days a week: Monday to Saturday

From 9:00AM - 7:00PM. Sunday closed

முன்பதிவு விரும்பத்தக்கது (Appoinment preferred)



கனடாவில் Danforth & Morningside உட்பட

கடந்த 8 வருட சேவையுடன் வைத்தியத் துறையில்

19 வருடங்கள் சிறந்த அனுபவம் பெற்றவர்.



Blood Test, EKG .இவற்றுடன் விசேட மருத்துவ

நிபுணர்களின் சேவையும் இங்கு பெற்றுக்

கொள்ளலாம்



**6065 Steeles Ave. East,  
Scarborough,**


Ontario, M1X 0A8

PH: **416 754 0003**

Fax: 416 754 0005



2010 ஜூன் மாதம் 1ம் திகதி  
ஆரம்பிக்கப்பட்டுள்ளது





# வீடு வரங்க விற்க / Mortgage

Don't just sit there...Get Moving Find Karuna @ 416 830 8520



## Buy and Sell Homes & Mortgage


**Karuna Gopalapillai**  
Broker

**RE/MAX**  
Vision Realty Inc.

RE/MAX Vision Realty Inc.  
Brokerage  
Independently owned and operated.  
2210 Markham Road #1, Toronto,  
ON M1B 5V6  
Phone: 416.321.2228  
Fax: 416.321.0002  
Mobile: 416.830.8520

**Karuna Gopalapillai.**  
Broker

Remax Vision Realty Inc.  
416-430-0111 Ext. 2  
Cell: 416-830-8520



- ➔ Life Insurance
- ➔ Travel Insurance
- ➔ Non-medical Insurance
- ➔ Critical Illness Insurance
- ➔ Mortgage Insurance
- ➔ Disability Insurance
- ➔ Resp - Rrsp

 Unity Life of Canada
  Canada Life

 **INDUSTRIAL ALLIANCE**

 BMO Insurance

 RBC Insurance
  Manulife Financial

 Equitable Life of Canada
  Desjardins

 Assumption Vie Assumption Life



# For All your **RENOVATION**

- **Home Renovation**
- **Kitchen & Bathroom**
- **Complete Basment Apartment**
- **Tiling- H/Wood Flooring**
- **Drywall & Painting**
- **Ceiling**
- **General Repair**



For All Your Renovations

Call:

**Errol @ (416) 574-4836**



## **Kannan Kankesu** REAL ESTATE & MORTGAGE BROKER

Mortgage/Refinance

Dir: 416 418 5189  
Off: 416 284 5555



**RED  
CARPET**  
Royal Realty Ltd., Brokerage  
INDEPENDENTLY OWNED AND OPERATED

kkankesu@gmail.com

880 Ellesmere Road, Suit 204, Toronto, ON

Since 2003

## **REAL ESTATE BROKER**

Residential  
Commercial  
Investment  
Leasing

## **MORTGAGE BROKER**

1st & 2nd Mortgage  
Refinancing

Self Employed  
Pre-Approval  
Commercial Mortgage

## **EASY TRADING ACADEMY**

Stocks & Option Tutor  
Learn for better life

“Knowledge is the Power”

# **Free Seminar**

# **Stocks Option & Forex**

பங்குச் சந்தையில் இலகுவாக முதலீடு செய்வதற்கு  
மிகத்தெளிவான விளக்கங்களுடன் தமிழிலேயே கற்பிக்கப்படுகிறது  
வீட்டில் இருந்துகொண்டே பகுதி நேரமாக  
மிகக்குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கலாம்

**Kannan Kankesu**

**Cell: 416-834-4200**



## நெடுந்தீவு மக்களின் பண்டையவாழ்வியலில்

### இந்துசமயத் திருமணச்சடங்குகள்

கலாநிதி.எஸ்.சிவநாயகமுர்த்தி  
முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர்.



நெடுந்தீவிலே பண்டைக் காலத்தில் பெரும்பாலும் ஊருக்குள்ளே உறவினர்கள் மத்தியிலேயே திருமணங்கள் சாதி சமயங்கள் மாறாது நடைபெற்று வந்துள்ளன. வெளியூர்களில் திருமணஞ் செய்வதை வெளிநாடுகளில் செய்வது போன்றும் ஏதோ குறைவானதென்றுமே அக்கால மக்கள் கருதினர். அக்காலங்களில் பிரயாண வசதிகள் கஷ்டமாகவிருந்ததினாலும் பிறஊர் மக்களுடன் அதிக தொடர்புகளில்லா திருந்ததினாலும் அதை மக்கள் விரும்பவில்லை. அப்படியிருந்தும் பிரதானமாக புங்குடுதீவு, அணலைதீவு போன்ற தீவுகளில் உள்ளவர்களுடன் உறவு முறைத் திருமணங்கள் நடை பெற்று வந்துள்ளன.

திருமணங்கள் அதிகமாகப் பெற்றோர் பேசியே பிள்ளைகளுக்குத் திருமணஞ் செய்து வைத்தனர். பிள்ளைகளுக்குத் திருமணஞ் செய்து வைக்கும் பொழுது பெண் வீட்டாரே மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்று திருமணம் பேசுவார்கள். அப்பொழுது கிராமத்திலுள்ள தங்களின் உறவினரான முதியவர் ஒருவரைத் தம்முடன் அழைத்துச் செல்வர். மாப்பிள்ளையின் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தபின், ஒரு நல்ல நாளில் பெண்வீட்டார் முறையாகத் தாம்பூலம், பலகாரம், பூக்கள்போன்ற மங்கலப் பொருட்களைத் தட்டங்களில் வைத்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கொண்டு செல்வர். பின்னர் மாப்பிள்ளை வீட்டாரும் பெண்பிள்ளை வீட்டிற்கு மங்கலப் பொருட்களுடன் வந்து கலந்து கொள்வார்கள். இதை நீச்சயதார்த்தம் அல்லது கைநனைத்தல் எனக் கூறுவார்கள். இவற்றைத் தொடர்ந்து இருபகுதியினரும் சேர்ந்து திருமணத்திற்கான நாளைக் குறிப்பர். முதலில் திருமணச் சடங்கு செய்வதற்கான நாளைக்குறித்து அங்குள்ள பதிவுகாரரை அழைத்துத் திருமணப்பதிவைப் பெண் வீட்டிலேயே செய்வர். அதுவும் உறவினர்களுக்கும் அயலவர்களுக்கும் சொல்லிச் சிறப்பாகச் செய்வர். சிலர் திருமண நாளிலன்றே திருமணப் பதிவைச் செய்வதும் உண்டு. திருமணம் எழுதும் பொழுதே பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனங்களான வீடு, காணி, போன்ற அசையாச் சொத்துக்களும் ஆடுமாடு போன்ற அசையும் சொத்துக்களும் உறுதியில் எழுதப்படும். அதுவும் பெண்வீட்டார் தங்கள் பிள்ளைக்கு வீடு கொடுக்கக்கூடியதாகவிருந்தால் வீட்டையும் காணிகளையுமே எழுதிக் கொடுப்பர்.

அக்காலத்தில் சீதனம் என்பது பெரிதாகவிருக்கவில்லை. பெற்றோர் தமது இயல்புகளுக்கேற்ப வழங்குவதையே மாப்பிள்ளைவீட்டாரும் ஏற்றுக் கொள்ளுவர். அக்காலங்களில் பணம் பெரிதாகக் கருதப்படவில்லை. காணிகளிலும் ஏனைய பிள்ளைகளுக்கும் பங்கு வைத்தே எழுதிக் கொடுப்பர். இதனால் அக்காலத்தில் காணிப் பங்குகளைக் கொண்டே ஒரு பரம்பரையினரை அறியக் கூடியதாகவிருந்தது. இங்குள்ள காணிகளில் சிலருக்கு நாற்பதில் ஒன்று, எண்பதில் ஒன்று என்றும் பங்குகள் இருந்திருக்கின்றன. இது அவர்களின் சந்தான விருத்தியைக் காட்டி நிற்பதையும் காணலாம். எல்லோரும் உறவினர்கள் என்பதால் காணிச் சண்டைகள் வருவதில்லை. அக்காலத்தில் அதிகமான காணிகளில் தென்னை, பனை போன்றனவேயிருந்தன. சில காணிகள் தரிசு நிலங்களாகவுமிருந்தன. அவற்றையும் மற்றைய பிள்ளைகளுக்கும் பங்கு வைத்து எழுதிக் கொடுப்பர். அங்கு நெல் விவசாயம் செய்யக் கூடியதாகவில்லாவிடினும் சாமி, மொண்டி, வரகு போன்ற சிறுதானியப் பயிர்ச்செய்கை அமோகமாகச் செய்கைபண்ணப் பட்டன. பனை, தென்னையின் பிரயோசனங் களான பனாட்டு, கீழங்கு, ஒடியல், தேங்காய் என்பனவும் தாராளமாகக்கிடைத்தன. அவை அக்கால மக்களின் உணவுத்தேவையில் பெரும் பகுதியை ஈடு செய்தன. அத்துடன் ஆங்காங்கே சில காய்கறித் தோட்டங்களும் செய்யப்பட்டன. அசையும் சொத்துக்களான ஆடு மாடுகளும் சீதனமாக வழங்கப் பட்டன. அக்காலமக்களின் வீடுகளில் பால் தயிர், மோருக்கும் குறைவில்லாதிருந்தது.

கலியாண வீடு என்றால் ஒருமாதத்திற்கு முன்னரே பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ஏற்பாடுகளைச் செய்வதில் ஈடுபட்டு விடுவார்கள். உறவினருக்கு நேரில் சென்று சொல்வதிலும், பலகாரம் சுடுதல், பந்தல் போடல் என்பவற்றுக்கும் நாள்பார்த்துத் தொடங்கி விடுவார்கள். உறவினருக்கு கலியாணவீட்டிற்குச் சொல்லச் செல்லும்போது இருவீட்டாரும் சேர்ந்தே சொல்லப் போவார்கள். இக்காலங்களில் உறவினர் அயலவர் எனப் பலரும்வந்து வேண்டிய உதவிகளைச் செய்வர். இருபகுதியினரின் வீடுகளிலும் ஒரே ஆரவார மாகவும், மக்கள் வருவதும் போவதுமாகவிருப்பதையும் காணலாம். உணவுண்டு மகிழ்வதும் சாதாரணமாகவே நடை



பெறும். திருமணம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே குடிமக்கள் (சிகை அலங்காரஞ் செய்பவர்களும், உடைகளைச் சுத்தம் செய்து கொடுப்பவர்களும்) சென்று பெண்வீட்டிலும், மாப்பிள்ளை வீட்டிலும் உள்ள பந்தல்களுக்கு வெள்ளை கட்டுவார்கள். குடிமக்களுக்கும் இக்காலம் மகிழ்ச்சிக்கும், வருமானத்துக்குமுரிய காலமாகவேயிருக்கும். திருமணம் நடைபெறும் நாளன்று பெண்வீட்டாரும் உறவினரும் ஊராரும் சேர்ந்து மாப்பிள்ளை வீடு செல்வார்கள். அங்கு மாப்பிள்ளைக்கு, முகச்சவரஞ் செய்து நீராட்டிப் பின்னர் கடுக்கன் பூட்டு நிகழ்ச்சி இடம் பெறும். அதன் பின்னர் பட்டு வேட்டியுடுத்து, சால்வை சாத்தித் தலைப்பாகை வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் வந்தவர்களுக்கு பந்தலிலே வைத்து விருந்தளிப்பார்கள்.

மங்கலப் பொருட்களைத் தட்டங்களில் வைத்து மூன்று அல்லது ஐந்து பெண்கள் கொண்டு செல்ல மாப்பிள்ளை பெண்வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார். தாரமான இடங்களென்றால் மாட்டு வண்டிகளிலும், அயல்கிராமங்களென்றால் நடைபவனியாகவும் அழைத்துச் செல்லப்படுவார். செல்லும் வழிநெடுக குடிமக்கள் வெள்ளை விரித்து இரு மருங்கிலும் வாழ்த்திச் செல்வர். மாப்பிள்ளை பெண்வீட்டை அடைந்ததும் பெண்வீட்டார்சார்பில் மாப்பிள்ளையின் தோழன் மாப்பிள்ளையின் கால்களைக் கழவி, உள்ளே வரவேற்பார். மாப்பிள்ளை வீட்டாரையும் பெண்வீட்டார் வரவேற்று மாப்பிள்ளையைப் பந்தலிலே அவர்களுக்கென அமைக்கப்பட்ட ஆசனத்தில் அமரச் செய்வார். மாப்பிள்ளைவீட்டார் கொண்டு வந்த மங்கலப் பொருட்களடங்கிய தட்டங்களை பெண்வீட்டாரில் சில பெண்கள் மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் பெற்று அறையிலுள்ள படத்திற்கு முன்வைப்பர். திருமணத்திற்கு வந்த அனைவரும் அவர்களுக்கென மணப்பந்தலிலே விரிக்கப்பட்டுள்ள பாய்களில் அமர்ந்திருப்பர். திருமணத்திற்கென அழைக்கப்பட்டுள்ள குருக்கள், மந்திரங்கள் சொல்லி, மணமகளையும் பந்தலுக்குள் கூட்டிவரச் செய்து மாப்பிள்ளையின் அருகே அமரச் செய்வார். குருக்கள் மந்திரங்கள் சொல்லி மாப்பிள்ளைக்குப் பெண்ணைத்தாரவார்த்துக் கொடுக்கும் நிகழ்வு இடம் பெறும். அதையடுத்து மணமகளுக்குக் கூறை, மங்கலப் பொருட்கள் கொடுத்து அணிந்துவரச் செய்வார்கள். மணமகள் கூறை அணிந்து மணப்பந்தலுக்குள் அழைத்து வரப்பட்டதும் குருக்கள் மந்திரங்கள் சொல்லி ஓமம் வளர்த்து மாப்பிள்ளை பெண்ணுக்கு உரிய முகூர்த்த வேளையில் மாங்கல்யம் அணியும் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின்னர் பெண்ணின் காலுக்கு மெட்டி அணிதல், அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல், மோதிரம் தண்ணீர்க் குடத்தில் போட்டு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் பார்ப்போரைப் பரவசம் ஊட்டுவனவாக நடைபெறும். இதனைத் தொடர்ந்து மணமக்களை அறுகரிசி போட்டுப் பெற்றோரும் உறவினர்களும் வாழ்த்துவார்கள்.

பின்னர் மாப்பிள்ளையையும் பெண்பிள்ளையையும் அறைக்குள் கூட்டிச் சென்று உணவருந்தச் செய்வார்கள். இங்கும் ஒரு விசேட நிகழ்ச்சி நடைபெறும். இருவருக்குமாக வாழையிலையில் போட்ட உணவை மாப்பிள்ளை சாப்பிடாது முதலில் சில நமிடங்கள் காத்திருப்பார். அவ்வீட்டிலுள்ள ஒரு உறவினர் வெளியில் வந்து மாப்பிள்ளை சாப்பிடாதிருக்கிறார் எனக்கூறுவார். வெளியிலுள்ள உறவினர்கள் உட்கொண்டு மாப்பிள்ளைக்கு தட்டத்திலே பணம் வைப்பார்கள் பின்னர் மாப்பிள்ளை, பெண்பிள்ளை இருவரும் உணவருந்துவர். இந்நிகழ்ச்சியைக் “கல்லக்கடித்தல்” என்கிராம வழக்கில் கூறுவர். இது ஒரு வினோத நிகழ்ச்சியாகும்.. அதே நேரத்தில் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்படும். திருமண வீட்டிற்கு வந்தவர்கள் தங்களின் இயல்புக்கேற்ப பணத்தையோ, பொருட்களையோ வாசலில் “கொப்பி” யுடனிருப்பவரிடம் கொடுப்பார்கள். அவர் கொடுப்பவர்களின் பெயரையும் அவற்றின் விபரத்தையும் பதிந்து கொள்வார். பின்னர் மாப்பிள்ளைவீட்டிற்குப் புதுமணத் தம்பதிகளை அழைத்துச் செல்வர். அங்கிருந்து நாலாம் நாள் தம்பதிகளைப் பெண் வீட்டார் பெண்வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அன்று பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குப் ஆடித்துப் பெரிய விருந்து வைத்துக் கொண்டாடுவார்கள் இதை நாலாம் சடங்கு என்று கூறுவார்கள். பின்னர் புதுமணத்தம்பதிகள் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவர் உறவினர்களின் அழைப்புக்களை ஏற்றுக் குறிப்பிட்ட நாட்களில் அவர்களின் வீடுகளுக்கு விருந்துண்ணச் செல்வர். இது உறவினரைச் சந்திக்கும் நிகழ்ச்சியாகவும் அவர்களுடன் கலந்து உறவாடுவதற்கும், மேலும் உறவினர்களுடன் நெருக்கமாகவதற்கும் வழி வகுத்துக் கொடுக்கும் ஒரு நிகழ்ச்சியாகவும் அமையும். பின்னர் அவர்களின் இயல்பான குடும்ப வாழ்க்கைகள் ஆரம்பமாகி மகிழ்ச்சியான குடும்பங்களாக வாழ்வார்கள். அக்காலங்களில் அவர்களின் மத்தியில் எந்தவிதமான குடும்பப் பிரிவினைகளோ, விவாகரத்துக்களோ இடம் பெறவில்லை. கணவன் மனைவியராகப் பிள்ளைகள் பெற்றுச் சிறந்த கூட்டுக் குடும்பங்களாக இறுதிவரை மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர்.



## வழமான வாழ்க்கைக்கு மதியுரைகள் சில

பசுந்தீவு மார்க்கண்டன்

நானுனக்கு நீயெனக்கு நாமிருவர் பெற்றெடுத்த  
சேய்நமக்கு என்றிருந்தால் தெவிட்டாது இல்வாழ்க்கை  
வேற்றவரைப் பார்த்து விசம்புக்கு நீவாழ்ந்தால்  
கேட்க வேண்டாம் வாழ்வு கெடும்

கணவன் மனைவிக்குள் கசப்புணர்வு தோன்றிவிட்டால்  
மனம்விட்டுப் பேசி மறந்தன்பாய் வாழ்ந்திடுவீர்  
மூன்றாவரிடம் போய் முறையிட்டு நீயழ்தால்  
நடுத் தெருவில் உன்குடும்பம் நாறும்.

நண்பரிடம் சென்று நயமாய் முறையிட்டால்  
ஐயோ உனக்கா அனியாயம் செய்தார்-என  
சொண்டைச் சுழித்து சுவையாய் நடித்திடுவார்.  
அவர் வீட்டிலுள்ள அசிங்கத்தை யாரறிவார்

கோபம் தலைக்கேற கோதயைவள் வாய்வலிக்க  
திட்டி சினம் தீர்ப்பாள் திருமகனோ தன்பங்கை  
அடியால் உதையால் அவளை வதைத்திடுவான்  
இதுதான் இவர்வலிமை என்னே இவர்முடிவு

சண்டை மூண்டால் வீட்டைவிட்டு சாணும் விலகாதே  
கோபம் கொதிப்படையும் குடும்பத்தை நீவெறுப்பாய்  
பிரிந்திருந்தால் உன்கோபம் பெரிதாய் தணியுமென்பார்  
அத்தனையும் வீண்பேச்சு ஆபத்தோ அதிவதிகம்

சண்டை வலுவடைந்தால் தரமிறங்கி யாரொருவர்  
துண்டால் முகம்மூடி தூங்குவீர் உள்வீட்டில்  
தூங்கி எழமுன்னே தயர்உணர்ந்து மற்றவரும்  
மன்னிப்புக் கேட்பார் மறந்துவிடும் கோபமன்றோ

பெற்றோர்கள் என்றுமவர் பிள்ளைகளை வாழவிட்டு  
பக்கத் துணையிருந்து பாதுகாக்க வேண்டுமென்றேல்  
குடும்பத்தில் உள்நுழைந்து குறைகள் பல தோண்டிநின்றால்  
விரும்பத் தகாதபல வேதனைகள் உண்டாகும்

கறுப்பு சிவப்பென்று காமத்தில் அலைபவர்கள்  
கைப்பிடித்த உன்துணையை காதல் வசப்படுத்தி  
ஆசையுடன் பேசி அரவணைக்க நீயறிந்தால்  
எல்லாம் ஒரேபொருள்தான் என்பதனை நீயுணர்வாய்

கணவன் மனைவி கருத்தளவில் ஒன்றுபட்டு  
பெரிது சிறிதென்ற பேதங்கள் பாராமல்  
இருவர் குணம்மாறி ஓர்குணமாய் வாழ்ந்துவந்தால்  
அதுவே பெருவாழ்வு ஆனந்தம் பொங்குமென்றோ

மனிதப் பிறவியெனும் மாண்புமிகு நல்வாழ்வை



இறைவன் உனக்களித்தான் இச்சிறிய காலமதை  
பயனுடையதாக்கி பகிர்ந்து துணையுடனே  
இனிமையுடன் வாழ்வாய் இனித்திரும்ப வாராது

குடும்பத்தில் என்றும் குறைகள் பலவுண்டு  
எல்லாம் நமதென்று இருமனதும் ஒன்றிணைந்து  
பேசிப் பிணக்கறுத்தால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும்  
வாழ்க்கை வழமாகும் வாழ்வீர் மகிழ்வுடனே



# VG TAILORING

Saree Blouses,  
Children Dress,  
Skirt-Blouse

Nighty & Half Saree

சாநீ பீளவுஸ்  
குழந்தைகளுக்கான ஆடை  
பாலாடை தூவணி  
பாலாடை சட்டை



Saree Tassels,  
Saree pleating,  
Pants Hem  
& Alterations

சாநீகளுக்கு குஞ்சும் கட்டுதல்  
சாநீ பீளீந் மடித்துக் கொடுத்துல்  
ஆண்களுக்கான சாரம், சிகம் கைத்துல்  
சீயு கையல் திருத்த வேலைகள்

Call: 647 628 1765

உங்கள் விருப்பத்திற்க்கேற்பு

கண்கவர் வடிவங்களில் கைத்து கொடுக்கப்பரும்





## Ganeshara Bridal Dressing & Cake Decoration Image



Cakes:

Birthday cakes  
Wedding cakes  
Anniversary cake  
Eggless cake  
Engagement cake  
Rich cake



**Mrs. Yoga Sunthar**  
**Tel: 416 412 1221**  
**(Finch & Stains)**

**BRIDAL DRESSING,  
HAIR STYLING & MAKE UP**

## *E.Z. Driving School*

முற்றிலும் புதிய யுக்திகளோடும் பண்பட்ட  
பயிற்சியாளரின் நெறியாள்கையோடும்  
கூடிய சிறந்ததோர் சாரதிப் பயிற்ச்சிக் கூடம்

25 மணிநேர விரிவுரை வகுப்புக்கள்  
10 மணி நேர வாகனப் பயிற்ச்சிகள்  
41% வரையான காப்புறுதிக் கழிவு

பயிற்ச்சி நேரம்  
காலை 6 மணி தொடக்கம்  
மாலை 10 மணி வரை

Warden Woods Campus இல்  
சிறந்த 'Driving' க்கான விருதினை  
பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது



என் கடன் பணி செய்து கிடப்பதே

**S. Sabaratnam (Saba)**  
**Car Instructor & Class Room Teacher**  
**Cell: 416 931 3444 Tel: 416 291 3343**



## நெஞ்சிருக்கும்வரை நினைவிருக்கும் - கவிமாமணி க.த.ஞானப்பிரகாசம்

எஸ்.ஐ.செல்வநாயகம்



நீலத் திரை கடல் சூள் நெடுந்தீவில் செங்கதிரோன்  
மேயும் திசை கிழக்கில் தனிநாயக முதலியார்  
மரபில் கந்தையா தம்பிப்பிள்ளை ஞானப்பிரகாசம்  
1914ம் ஆண்டளவில் பிறந்தார். விண்பிறை போல்  
பிரகாசமாய் மிளிர்ந்த இவர் அகரவரிசையை  
நெடுந்தீவு புனித சவேரியார் பாடசாலையில்



ஆரம்பித்தார். இவரது  
கல்வித்திறனைக்கண்ட அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இவருக்கு  
யாழ் தூய வளனார் கல்விக்கூடத்தில் அனுமதி பெற்றுக் கொடுத்தார். இங்கு சீரேஸ்ட வகுப்பு வரை படித்து  
சித்தியெய்தினார். மட்டக்களப்பு புனித. அகஸ்தினார் ஆசிரிய கலாசாலையில் பயின்றபொழுது விபுலானந்த  
அடிகளாரிடமும் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்று  
சென்னை வித்துவான் பரீட்சைக்கு தோற்றினார். 1933 ம் ஆண்டில் ஆசிரியராக பணியை தொடங்கியதோடு  
கவிதைகளையும் புனைவத்தொடங்கினார்.

இவர் கால்பட்டமண் எங்கும் தமிழ் ஒளி விளக்கை ஏற்றிவைத்தார். மன்னார், பாதித்துறை கரவெட்டி ஆகிய  
இடங்களில் சேவைபுரிந்து தாய் மண் பேணி தவப்பயனடைய, பல ஆசான்களைப் பெற்றெடுத்த நெடுந்தீவு  
மத்திய றோமன் கத்தோலிக்க பாடசாலையின் அதிபராக பதவியேற்றார். இப்பாடசாலையின் 100ஆவது  
ஆண்டு விழாவை பலரின் பாராட்டுதலோடு பெரும் சிறப்பாக நடாத்தினார். இவ்விழாவில் கரவை கவிமணி  
எம். வி. கிருஸ்ணா ஆழ்வாரும் கட்டை வேலியூர் பன்மொழி பண்டிதமணி ஐ.எஸ். ஆழ்வாப்பிள்ளையும்  
செவாலியரும் வித்துவானுமாகிய கலாநிதி. அடைக்கலமுத்துவும் இணைந்த வாழ்துச்செய்தியில் “ கைவர்  
முழங்கக் கல்வெட்டுப்பாடிய கவிமணி ” எனப் போற்றினார்கள். கவிமாமணியார் “ ஞானி ” என்ற புனைப்  
பெயரில் 2000 மேற்பட்ட நினைவுமலர்களிலும், 50000 மேற்பட்ட மரபுக் கவிதைகள் புனைந்து நிறை குடமாக  
திகழ்ந்தார். கவிமாமணியாரின் கவிதைகள் இந்திய கவிஞர்களின் கவித்திரட்டில் வெளிவந்திருப்பதோடு ஒரு  
சில கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ந்திருப்பது ஈழநாட்டிற்குப் பெருமை சேர்பதாகவுள்ளது. 1948ம்  
ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற வேளை நடைபெற்ற மரதன் கவிதைப்போட்டியில் பங்குபற்றி “ மரதன்  
புலவர் ” என்னும் பட்டத்தைப் பெற்றார். 1984ம் ஆண்டில் நடைபெற்ற தமிழ் ஆராச்சி மகாநாட்டில் வழத்த  
கவித்திறனைக் கண்டு, வந்திருந்த வெளிநாட்டு ஆராச்சியாளர்கள், இவரது கவிதைகளை ஆங்கிலத்தில்  
மொழிபெயர்த்து கலிபோனியாவில் நூல் வழவில் அரங்கேற்றினார்கள்.

அன்றைய ஆங்கில ஆதிக்கம் அலைக்கூடாகவே சுதேசியத்தை மண்ணின் மைந்தர்களினூடாக  
இழையோடச் செய்தவர் நல்லூர்சுவாமி ஞானப்பிரகாசர். ஒரு நாட்டின் கலை. பண்பாடு, நாகரீகம்,  
செயலாக்கம் அறநெறி, அறிவாற்றல் அனைத்தும் வளர்க்கும் ஊட்டச் சத்துள்ள உணவு தாய்மொழியாகும்  
என எடுத்துரைத்தார். இவ்நோக்கோடு உருவாக்கப்பட்டது சஞ். சூசையப்பர் சபை. இச்சபையின்  
உருவாக்கத்தில் கவிமாமணி ஞானியும் ஒருவராவார். திருச்சபை வரலாறு என்ற நூலின் 141ம்  
பக்கத்தில் “ இச் சபை உத்தம கத்தோலிக்க ஆசிரியர்களை உருவாக்கியது. , மண்ணின் மைந்தர்களை  
பண்பாட்டுச் செல்வங்களாக ஆக்கியது. நல்வாழ்வு வாழும் நல் குடிமக்களை பிறப்பித்தது. இம் மண்ணில்  
பாசம், பற்றுள்ள எழுத்தாளர்களை தந்தது. இவர்களில் கவிமாமணி க.த. ஞானப்பிரகாசம், வித்துவான்  
செவாலியர் ச. அடைக்கலமுத்து மற்றும் பண்டிதர் ஆசிரியநாதன் முதலிய முத்துக்கள் இச்சபையினால்  
உண்டாக்கப்பட்டவர்களே. கவிமாமணியார் தமிழில் மட்டுமல்லாது சமய அறிவியலையும் கற்று இரண்டு  
டிப்பினோமா பட்டத்தையும் தனதாகக்கிக் கொண்டார். இவரது ஆற்றலைக்கண்டு நல்லூர் சுவாமி  
ஞானப்பிரகாசர் “ சொற்கலைப்புலவர் ” என பட்டம் சூட்டினார். 1953ம் ஆண்டில் “ வாடாத மலர் மாலை ”  
என்ற பாமாலை மாதாவிடம் அர்ப்பணம் செய்தார்.


சிங்கள வெறியர்களின் சினைப்பார்களும் குண்டுகளும் கூரையைப் பிய்த்து தமிழினத்தை  
குற்றயிர் ஆக்கிய போது, நாமோ நல்லிடம் தேடி தஞ்சம் புகுந்தோம். ஆனால் கவிமாமணியாரோ



# SUVAIYAHKAM

## DINE-IN TAKE OUT & CATERING


We Specialize in Sri Lankan & Indian Foods



## சுவையகம்

உணவுச்சீவை

உங்களுக்காக நாங்கள்  
புதிய இடத்தில்



உங்கள் சகல விதமான

கொண்டாட்டங்களுக்கும் 150 பேர்  
வரை அமரக்கூடிய மண்டபம்  
புதிய கிழையில் அமைந்துள்ளது

### Party Hall for 150 people

72 Copper creek DR  
Markham ON L6B 0P2  
(9th line & 14th Ave)  
Tel: (905) 294 - 4769



2950 Birchmount Rd. # 3&4  
Scarborough, ON  
(Birchmount & Finch)  
Tel: 416 491 8241



கண்ணிழந்தவேளையிலும் கரம்பிடித்த துணைவியாரையும் இழந்துவிட்டநிலையிலும் தாய்மண் சென்று வாழ்ந்தார். தனது கவியாற்றலை கடைசிநாள் வரையும் கையெடுத்த பேனையும் காயவிடாது கவிபுனைந்தார்.

இவரையிட்டு மறைந்த கலாநிதி செவாலியர் எழுதிய கவிதை

முக்கனியின் சாறெடுத்துத் தீங்கவிதை செய்வான்  
மொழியரசி கண்சிமிட்ட வழிநீளம் திரிவான்  
தக்கோரின் அரங்கினிலே சொல்விருந்து வைப்பான்  
சங்கத்தின் தமிழ்வடித்துச் செங்கரும்பில் தோய்த்து  
எக்காலமும் எழுத்துக்கு உயிரகொடுத்து வைப்பான்  
இளநங்கை போற்சிரித்து இதயத்தைத் தொடுவான்  
இக்காலப் புலவர்களின் திலகமென வாழும்  
எம்ஞானப் பிரகாசம் ஈழத்தின்சுடரே

இவரை அன்பு ஒழுக எனது தாய் "அம்மான்" என்றும் தந்தையார் "குஞ்சி" என்றும் அழைக்கும் பக்குவத்தை பார்த்து நாம் மெய்சிலிர்பதுண்டு.

வாழ்க இவரது சேவை ! மறவோம் என்றும் எம் மனதைவிட்டு !

# BALAN FINANCIAL SERVICES INC.

**Balan Kanapathipillai** R.I.B (ont.)

For All your Insurance need  
RRSP, RESP, Auto, Home  
Commercial, Life

Tel: 416 321 1515  
Cell: 416 452 6975  
Pager: 416 336 4027  
balak@holmanins.com

4433 Sheppard Ave.E.Suite 200 Scarborough Ont. M1S 1V3





## தர்மம் வெல்லும்

கலாமலர் கதீர்காமநாதன்.

வந்தாரை வாழவைத்த வன்னிமண்ணே - நீ  
வனப்பு இழந்து போனதென்ன...?

சொந்தங்கள் கூட்டி  
சொத்துக்கள் தந்த எங்கள் மண்ணே  
சோகத்தில் நீ வாட - உன்  
சொந்தங்கள் துவண்டு ஓட  
யாம் செய்த பாவம் என்ன...?

சொந்தங்கள் கூடி  
சுகம்கண்ட என்வீட்டு முற்றமே  
குன்றும் குழியுமாய் உன் கோலமென்ன...?  
முற்றத்தின் முத்தே - எங்கள்  
சுற்றத்தின் சொத்தே  
வஞ்சனை சூது கொஞ்சமும் அறியா  
நெஞ்சது கொண்ட மாந்தரைப் போல  
கல்லெறிபட்டும் சொல்லெறி கேட்டும்  
கலங்காமனதுடன் அணடி வருவோரை  
அரவணைத்து அனுப்பும் அம்பலவி மாமரமே - உன்  
கிளைகளெல்லாம் சிதறுண்டு முறிந்த மரமாகி...  
வாயொன்று உனக்கிருந்தால் - நீ  
வாயார உண்மை சொல்வாய்

படலைவரை வந்தென்னை  
பள்ளிக்கு அனுப்பி வைத்த  
நன்றியுள்ள அந்த ஐவன்  
நாய் என்று சொன்னாலும்  
நான் அதற்கு வைத்தபெயர் நல்லம்மா  
நல்லம்மா நீயும் இப்படி  
நட்டநடு வீதியில்  
மண்டையிலே குண்டு பட்டு  
மல்லாக்காய் இறந்து விட  
நீ செய்த தவறென்ன...

கொக்குகளும் குருவிகளும்  
கூத்தாடி மகிழ்ந்திருக்க  
அடிவளவு வேம்பின்கீழ்  
அசைபோட்டுப் படுத்திருக்கும் - என்  
வீட்டுச் செல்லம்மா  
தாய்மட்டும் எனக்குப் பாலூட்டவில்லை  
இரத்தத்தைப் பாலாக்கி  
ஈன்றகன்றை புறந்தள்ளி  
நீ தந்த பாலும் என்னுடலில் கலந்திருக்கு  
உன் உடல் தடவி  
என் மனம் மகிழ்ந்த இனிய பொழுதுகள்

என் இதயத்தில் என்றும் பசுமையாய்  
இன்று தலைவேறு முண்டம் வேறாய்  
உன்னைத் தறித்துப் போட்டவர் யார்...?

என் தந்தையின் வியர்வையால்  
வரைந்த என்வீடு  
எங்கள் குருதியும் சீமெந்தும் மணலும்  
கலந்து சிவந்த செங்கற்களால்  
எழுந்து நின்றது  
ஆனால், இன்று  
சிந்திய கற்களும் சிதறிய ஓடுகளும்  
பற்றைச் செடிகளும் படர்ந்த கொடிகளும்  
“அன்னை அகம்” என்ற அந்த மனையின்  
அழிவுச் சின்னங்களாய்...

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த  
நீசர்கள் செயல்களை நினைந்து விட்டால்  
பசுவும் நாயும்  
மரமும் வீடும்  
அஃறினையும் இம்மண்ணில்  
ஆயுதமேந்துமென அறிந்தானோ இவனும்  
“அன்பு தான் இன்ப ஊற்று”  
ஆசிய யோதி அன்பின் திருஉரு  
அண்ணல் புத்தமகான் போதனை இது

இனவெறிப் பித்தர்கட்க்குப் புரியுமோ இது  
தாய்வயிற்றில் பிள்ளை தாய்மடியில் பிள்ளை  
தந்தையும் தனயனும் தாயும் மகளும்  
அண்ணனும் தங்கையும் அக்காவும் தம்பியும்  
குண்டடிபட்டும் குழிக்குள் புதைந்தும்  
மண்ணோடு மண்ணாய் மாண்டே போயினர்  
எத்தனை ஆயிரம் உயிர்களை இழந்தோம்  
எத்தனை ஆயிரம் சொத்துக்கள் இழந்தோம்  
வன்னித் தமிழர் சரித்திரம் இதுவா...?  
வன்னித் தமிழர் சரித்திரம் இதுவா...?

நம்பிக்கெட்டாள்  
நடுத்தெருவில் விடப்பட்டாள்  
அள்ளிக் கொடுத்த - எங்கள்  
வன்னி மகள் கரம் அறுத்த காதையரே  
காலத்தில் பதில் நோக்கி  
காத்திருப்போம் நாமும்  
அதர்மம் அழியும்  
தர்மம் மறுபடியும் வெல்லும்





# Tutoring

## French

BY A NATIVE & QUALIFIED  
FRENCH TEACHER



For grade 4 to grade 12 or IB program

## Math

For grade 6 to grade 12 or IB program  
In English or French medium

Intersection: Victoria Park and Ellesmere

Tel: 647-262-9430

Mr & Mrs. Shanthakumar

## Accounting Services in Toronto & GTA

We provide Accurate, Timely and Cost Effective  
Accounting and Bookkeeping Services

Monthly Bookkeeping  
Payroll Services  
HST, GST, PST, WSIB Filing  
Business Registration  
Business Closing  
Financial Planning  
Taxation  
Year End Reporting



Tel: 647-262-9430  
Mr. M. Shanthakumar





# J Carpet Cleaning

**Mahen**

**Tel: 416 799 4899**

Fax: 416 792 6455

370 McCowan Rd,

Toronto ON M1J 1J3



Building Maintenance Service

Commercial & Private

Car Interior & Engine Shampoo

Striping & Waxing

Carpet Sofa Upholstery



**WE ALSO DO MOVING**

## *Drive Best*



Serving Pickering, Markham  
and Scarborough

G1, G2 Road Test Training and Early Road Test Appointment  
Car for Road Test, 20 Years Instructor Experience,  
Special Rate for Students

G1, G2 வாகனப் பயிற்ச்சி  
வீதிப் பரிட்ச்சைக்கான வாகன ஒழுங்குகள்,  
வீதிப்பயிற்ச்சிக்கான முன் பதிவுகள் செய்து தரப்படும்

Please Contact:

**Jeyakumar**

**416 299 5055 416 822 6741**





# Elan Kandasamy

Sales Representative

Direct : 416.562.5736



## Homelife/Future Rality Inc.

262 Markham Road, Scarborough,  
Ontario, M1J 3C5

Bus.: 416.264.0101

Fax : 416.261.1519

Email : thirayan@rogers.com



# JNT

Textiles



- \*Sarees
- \*Salwars
- \*Children's Suits
- \*Fancy Goods

(416) 792-6968

(416) 844-0616

Please Call Us Before You Visit





# CENTRAL DRIVING SCHOOL





Ministry Approved Beginner Driver Education Course Provider

வீதிப்பரீட்சையில்(Road Test)

அதிகமான தமிழ் மகளிர் ஆண்கள் பல்லின மக்கள்  
18 வருடங்களாக! முதல் தடவையில் PASS!!!  
அழையுங்கள் Professional Driving Instructor

**Thurai : 416 890 5273**



-  *In-Car & In-Class Approved Driving Lessons*
-  *Professional Driving Instructor, 18 years of Experience*
-  *Special Attention to Nervous Student*
-  *Manual Shift (standard) Training Available*

99% விகிதமான மாணவர்கள் முதல் தடவையில்  
PASS பல்லாயிரக் கணக்கான சாரதிகளை  
உருவாக்கிய 'CENTRAL DRIVING SCHOOL'  
பல்லின தமிழ் மக்கள் மத்தியில் தரம் குன்றாதது  
**"CENTRAL DRIVING SCHOOL"**

We provide:  
**Airport Services  
(Car & Van)**

**Cell : 416 890-5273**

**Home: 905 201-0067**

aya-central@hotmail.com

Scarborough On M1J 1Z7

19 Savarin St Suit B.



# முதுமை



முதுமை  
வயதுகளின் செலவல்ல  
அனுபவங்களின்  
முதலீடு

முதுமை  
வாழ்ந்து முடித்த காலங்களில்ல  
இனி வரப்போகும் காலங்களுக்கு  
வழிகாட்டி

முதுமை  
அவரவர் மூப்புக்களால்  
உணரப்படவேண்டியது  
அறிவால் அல்ல..

முதுமை  
உழைத்துக் கழைத்த உடலல்ல  
வாசித்தமுடித்த வாழ்க்கைப் புத்தகம்  
பாதுகாத்துக்கொள் பயன்படும்

முதுமை என்ற தராசில்தான்  
முட்டாள்களும்  
விஞ்ஞானிகளும்  
சமப்பட்டுக்கொள்கிறார்கள்

முதுமை  
இன்றைய சருகுகள்  
நேற்றைய பச்சிலைகளாய்  
உனக்குப் பயன்பட்டிருக்கிறது  
உதாசீனப்படுத்துவதால்  
நீ உரமிழக்கிறாய்

முதுமை  
ஓவ்வொரு வீட்டுக்கும் கூரை  
பழசானால் மாற்றிவிடுவதால் அல்ல- அதை  
புனரமைத்து வைத்திருப்பதாலும்

முதுமை  
உன் கண்மையல்ல  
கழுவி விடுவதற்கு  
கண்ணின் இமை  
பாதுகாத்தால்  
பயன் உனக்கு

முதுமை தேடுவது  
நிகழ்காலத்து உன் நிழலையல்ல  
இறந்தகாலத்து தன் இருப்பை

அபீர்திணை மூத்தால்  
ஆனந்தப்படுகிறாய்  
உனக்காய் உழைத்த  
உயர்திணை மூத்தால்....

சு. விவேகானந்தன்  
புரோமார் (Promar)



**After dwelling far, far from home,  
the heavy heart pines for one's beloved native land...**

Mr.M. Shanthakumar



A popular and prolific writer from Mauritius Island, a speck in the Indian Ocean, wrote several books and was the recipient of numerous awards. This acclaimed author dreamt one day of leaving his native land and travelling to distant, countries and discover the world. That fond dream was realized, and travel he did, all over the globe. All the while, he continued writing, which gained him fame and more awards.

Once, in a TV interview, he was asked what he desired now, after all his travels, books, popularity, and awards. The author replied that as a youth, he had longed to leave home and travel extensively and live in foreign lands and he was fortunate enough to have done just that. But in his golden years, he yearned to return to his tiny island and spend his last days in his beloved home, which he missed very much.

Just like this writer, hundreds of thousands of natives left Delft, and are now living in various parts of the world. But many of them have the same goal - all of them miss their home and hope to return there someday.





## மாணிக்கம் என்றால் என்ன?

### What is Mavili?

மு. பரமேஸ்வரநாதன் செல்வநாயகி - கனடா.

Mavili is the capital city of Delft. Delft is an island located north of Sri Lanka, approximately 27 miles away from Jaffna city.

மாணிக்கம் நெடுந்தீவின் தலைநகரம்.

மாணிக்கம் என்ற பெயர் எப்படி வந்தது?

மாணிக்கம் என்ற பெயரில் இருந்து மருவியதாகவும் வரலாறுண்டு. மாணிக்கம் (மருவிளக்கு ஸ்ரீமாணிக்கம்) என்பது நெய்விளக்கை, பண்டைக் காலத்தில் மாணிக்கம் (ஒடியல்மாணிக்கம்) விளக்குத்திரி செய்து பசு நெய்விட்டு விளக்கு எரித்திருக்கிறார்கள். பால், பசுநெய் அதிகம் கிடைக்கும்மாதிரி நெடுந்தீவு வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், சிங்களவர், தமிழர் காலம்தொட்டு நெடுந்தீவில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மைகள். தமிழர் தாயகத்தின் வரலாறுகளும் அரிசினால் மாற்றப்படுவதும், திருத்தப்படுவதும் நியதியாகிவிட்டது. மொழிகள் மருவி சொற்களின் உச்சரிப்புகள் மாறுபடுவதும் இயற்கையாகிவிட்டது.

மா - (குதிரை) என்ற சொல் மிருகங்களையும் குறிக்கும். மிருகங்களை ஏற்றிச் செல்லும் வழியாகவும் இருந்திருக்கின்றது. போர்த்துக்கீசர் காலத்தில் குதிரைகள் கொண்டுவரப்பட்டு, நெடுந்தீவில் இருந்து இந்தியாவுக்கு நல்லின குதிரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. குதிரைகள் ஏற்றிச் செல்லும் வழியாக (துறைமுகம்) இருந்திருக்கிறது. இதனால் மாணிக்கம் என்றும் அழைக்கப்பட்டது. மிருகங்களை ஏற்றுமதி செய்வதற்கு துறைமுகத்தில் மிருகங்கள் வெளியேறாமல் ஓடாமல் வேலி போட்ட காரணத்தால் மாணிக்கம் என்றும் அழைக்கப்பட்டதாம்.

துறைமுகத்திற்கு அதிகமான மிருகங்கள் ஓடித்திரிந்த காரணத்தால் மிருகங்கள் விழித்திருந்ததால் மாணிக்கம் என்ற வரலாறுமுண்டாம். மாணிக்கம் - விளம்பு - விளம்பு என்பது ஒருகரையை குறிக்கும். கரையில் விழித்திருந்து பாதுகாத்திருக்கிறார்கள். அதனால் மாணிக்கம் என்றும் அழைக்கப்பட்டதாம். மாணிக்கம் இன்று நெடுந்தீவின் துறைமுகமாகவிருப்பதால், பலதேசங்களின் வரலாற்றில் துறைமுகங்களே நாட்டின் தலைநகரமாக விளங்குகின்றது.

இன்றையகாலகட்டத்தை நாம் பார்க்கும்போது இறங்குதுறை, ஏறுதுறையாக மாணிக்கம் இருப்பதால், நெடுந்தீவின் தலைநகரம் மாணிக்கம் என்பது உண்மையாகின்றது.





## எங்கள் தாயகம்

இரா. வ. நாதன்

கடலலை தாலாட்டும் அன்னை நெடுந்தீவே  
நீலக்கடல் நடுவே அவதரித்த எங்கள் தாயகமே  
ஆழியின் நடுவே முத்தென எமக்கு  
ஆண்டவன் அளித்த அருட் திருநாடே.

வானுயர்ந்த பனை தென்னை வளமான மரங்கள் - அந்த  
சோலைதனில் பாடிமகிழ் சோடி குயில், புள்ளினங்கள்  
கோலமுறு கால்நடைகள், கூடிமகிழ் மாவினங்கள்,  
நால் கரையும் மீனினங்கள் நர்த்தனங்கள் புரியும்  
நானிலத்தில் மேன்மையுறு நாடு எம் தாய்நாடே.

வருவோரை வரவேற்று வாழ்வளிக்கும் தாயே!  
வற்றாத கொடையொடு, விருந்தோம்பீடு மக்கள்  
மானமும் ஞானமும் உயிரெனப் போற்றும்  
மாந்தரை ஈந்த தாய் நீ அம்மா.

அன்று இராமேஸ்வரத்துக்கு பால், அபிஷேகம் ஈந்தாய்  
ஆடவர் கதர் நெய்ய நல் பருத்தியும் தந்தாய்  
போட்டதெல்லாம் உன்மேல் பொன்னேயாதலால்  
போற்றரும் நாமம் பசுந்தீவெனக் கொண்டாய்.

தமிழால் உலகாண்ட தனிநாயகம் தனை ஈந்தாய்  
தாய் செல்லம்மாவை முதல் பெண்ணென ஆளவைத்தாய்  
புவி வாழ வளிகாட்டும் நல் அறிஞர்கள் ஈந்தாய்  
அழியாப் புகழடன் என்றும் நிலையாய் ஆனாய்.

ஆண்டு நாறு வாழ்ந்திட மாந்தர்  
அரு மருந்தென நல் மூலிகை வகைகள்  
எளியவற்றுக்கு உணவளித்திடு கற்பகதரு, கடலமுதென  
ஏற்ற நல் உணவு அளித்திடும் தாய் நீ.

விண்ணுயர்ந்த கோட்டையுடன் விளங்கு திரு நாடு  
வீகாமன், வெடியரசன் ஆண்ட திரு நாடு  
தெய்வ உயர் பக்தியுடன் சிறந்தொழுகு நாடு  
திறல் வீரத்தின் விளை நிலமாம் எங்கள் திருநாடே.

வாழ்க எம் தாயம்! வாழ்க எம் தாயகம்! வாழிய வாழியவே!  
வான் புகழ் ஒங்கி வையகம் போற்றிட வாழிய வாழியவே!  
உன்னரும் புதல்வர்கள் எங்கிருந்தாலும் நல்புகளுடன் வாழியவே!  
ஊளி உள்ளவரை உன்புகழ் நிலைத்து வாழிய வாழியவே!



## “தலைவர் நிதியுதவித்திட்டம்”

வருடத்தின் ஒருநாள் ஊதியம் (நெடுந்தீவு) ஊடுக்கே கொடுப்போம்”!!

எம் நெடுந்தீவு தாயகத்தின் கனடா உறவுகளே!

2010-03-20ல் நடந்த பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவானதை நீங்கள் அறிவீர்கள். 2010-04-18 சனிக்கிழமை நடந்த புதிய நிர்வாகசபைக் கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களில் ஒன்று தாயகத்து உறவுகளுக்கு ஆதரவளிப்பதோடு, பின்தங்கிய நிலையிலுள்ள நெடுந்தீவுத் தாயகத்தை வளம்படுத்த வேண்டியிருப்பதாலும், கனடாவில் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் ஒரு நிரந்தரமான அலுவலக கட்டிடம் வாங்கவும், தாயகத்திற்கு தேவையானபோது பணவசதி செய்யக்கூடிய வசதியுள்ள ஒன்றியமாக இருக்கவேண்டுமென்ற தூரநோக்கு பார்வையோடும், சில திட்டங்கள் மூலம் ஒன்றியம் நிதி சேர்க்க வேண்டிய நிலையிலுள்ளது.

நாம் அல்லது நம் முதலாளிகள் பிறந்து வளர்ந்த தேசத்திற்கு வருடத்தின் ஒருநாள் உழைப்பைக் கொடுப்போமென்ற உயர்ந்த உணர்வோடும்,

புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்து வளரும் பிள்ளைகளின் உள்ளத்தில் தேசப்பற்றையும் இரக்க உணர்வையும், ஈகைப்பற்றையும் வளர்க்க வேண்டுமென்ற நல்ல உயர் நோக்கோடும், பிள்ளைகளும் தங்கள் பிறந்தநாள், நடன சங்கீத கலைகள், அரங்கேற்றவிழா நிகழ்வுகளில் சிறு அன்பளிப்பும், திருமணத்தின் போதும், திருமணவருட நினைவின் போதும், பட்டப்படிப்பு பெற்று தொழில் புரியும் பிள்ளைகளின் முதல்நாள் ஊதியம், ஞாபகார்த்த நினைவு, இப்படி பல நிகழ்ச்சிகள் மூலம் அனைவரும் பங்களிப்பு செய்யக்கூடிய மனித நேயத்திட்டமாக இந்த “தலைவர் நிதியுதவி” திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளோம். கனடாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அடிப்படை ஊதியம் வித்தியாசமுண்டு. ஒன்றாறியோவில் ஆகக்குறைந்தது ஒரு நாள் ஊதியம் 85 டொலருக்கு குறையாமல் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அனைவரும் பங்களிப்பு செய்தால் நிச்சயம் உறவுகளும் தாயகமும் வளர்ச்சியடையும். தேவையானதை செய்ய முடியும்.

பிறந்த தேசத்தையும், மொழியையும், மதத்தையும் மதிக்காதவன்  
மனிதனாய் வாழ்வதில் பலனேது மில்லையென்பார்.

அந்த தத்துவத்தை பேணிக்காத்து வாழ்ந்துவரும் நெடுந்தீவு மக்களின் பங்களிப்பு கனடாவிலுள்ள பொது அமைப்புகளுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும். மேலும் இத்திட்டம் நிறைவுபெற கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றிய அங்கத்தவர்கள், உறவுகளை நண்பர்களைக் காணும்போதும், தொலைபேசியில் உரையாடும் போதும், பொது நிகழ்வுகளிலும், தலைவர் நிதியுதவித் திட்டத்தின் உயர்நோக்கம் பற்றிப்பேசி மக்கள் மனதில் பதிய வைக்கவேண்டும். அப்போதுதான் தலைவர் நிதியுதவித்திட்டம் வளர்ச்சியடையும். உறவுகளே!! இது நல்லதொரு திட்டமாகும். மக்களே ஒன்றியத்தை தேடிவந்து அன்பளிப்பு செய்வார்கள். அப்படி செய்யாது விட்டால் தங்களின் ஆத்மா திருப்தியடையாது என்று நினைப்பார்கள். ஒன்றிய நிர்வாகத்தோடு மோதிக்கொண்டு நிதியை அள்ளிக் கொடுப்பார்கள்.

என்றென்றும் அன்புடன்

க-ஜயாத்துரை

தலைவர்

நன்றி



# Jathuya's Photo

# Jathuya's Photo


-  Family, Baby, Business Portraits
-  Film Processing, Printing & Enlargements.
-  Special Effects & Photo Cd's

சகல வைபவங்களையும் சிறந்த முறையில் படம்  
பிடித்துக்கொள்ளவும், பழைய படத்தை திருத்தி color இல் எடுக்கவும்,  
Group படத்திலிருக்கும் ஒருவரை தனியாக  
கட் பண்ணி எடுத்து பெருப்பித்து  
உடனே Frame இல் போட்டு தரவும்  
எம்மை அழையுங்கள்.



60-2758 Eglinton Ave. E  
Scarborough, ON M1J 3P3

**Call: 647 297 - (CELL) 2355**



**Ruban Kandiah**

[rubank@hotmail.com](mailto:rubank@hotmail.com)  
[www.jathuja.com](http://www.jathuja.com)



## நினைவலைகளில் வெடியரசன்

வைத்திலிங்கம் இராஜேஸ்வரன்  
(முன்னாள் தலைவர்)



எனக்கு பத்து வயது இருக்கும். யான் அப்பொழுது கரம்பொன் சண்முக நாத மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். ஊர்காவற்றுறையில் இருந்த சீவன் கோவிலில் திருவிழாக் காலங்களில் கூத்து, நாடகம் ஆகியவை நடைபெறும். கோவில் வீதியில் மேடை போட்டு நிகழ்ச்சிகள் நடைபெற மணலில் குந்தியிருந்து அவற்றை வேடிக்கை பார்த்து ரசிப்பது எமது வழக்கம்.

“வெடியரசன்” நாடகம் நடக்கும் பொழுது எனது ஊருடன் தொடர்புடைய கதை என்பதனால் சீறு வயதில் இருந்தே எனக்கு வெடியரசன் நாடகம் நன்றாகப் பிடிக்கும்.

எனது வீட்டிற்கு அண்மையில் தான் வெடியரசன் கோட்டை அமைந்திருக்கின்றது. எனது வீடு அமைந்திருக்கும் பகுதியை நெழுவீனி என்று கூறுவார்கள்.

நெல்லினது விளைவும் தொழ இனியதுமான இடம் நெழுவீனி என பொருள் படும். நெழுவீனியில் அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயகரை நெழுவீனி விநாயகர் என அழைப்பார்கள்.

வெடியரசன் கோட்டை கட்டி மாட்சிமை மிக்க ஆட்சி செய்த இடம் கோட்டைக்காடு என்று கூறப்படுகின்றது.

எனது வீட்டில் இருந்து கோட்டைக் காட்டில் உள்ள வெடியரசன் கோட்டைக்கு செல்வதானால் சுமார் பத்து நிமிடத்தில் சென்று விடலாம். சிறுவனாக இருந்த காலத்தில் பல தடவைகள் வெடியரசன் கோட்டையிலும் அண்மித்த பகுதிகள் பலவற்றிலும் சென்று திரும்பியுள்ளேன்.

வெடியரசன் நாடகத்தைப் பார்த்த பின்பு எமது மண்ணின் மைந்தன் ஒருவன் மாமன்னனாக வாழ்ந்த சரித்திரத்தை எண்ணி அிக மகிழ்வெய்தியுள்ளேன்.

தென்னாட்டில் கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த காலத்தில் சப்த தீவுகளை “வெடியரசன்” என்னும் மாமன்னன் மாட்சியுடன் ஆட்சிபுரிந்ததாக வெடியரசன் நாடகம் கூறுகின்றது.

யாம் நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிய காலத்தில் “அறிவுப்பொழில்” கல்வி நிலையம் என்ற அமைப்பை உருவாக்கி, மாணவர்களுக்கு கல்வி மாத்திரமன்றி, நெடுந்தீவு தொடர்பான பல ஆய்வுகளையும் மேற்கொள்ள ஆவன செய்தோம்.

நெடுந்தீவு தொடர்பான பல செய்திகளைச் சேகரிக்கும் பொழுது வெடியரசன் தொடர்பான பல ஆவணங்களைப் பார்வையிடக் கூடியதாகவிருந்தது.

இதனால் எனக்கு “வெடியரசன்” வரலாறு உலகமெங்கும் தெரியப்படுத்த “வெடியரசன்” என்ற பெயரில் திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்க பெரு விருப்புக்கொண்டிருந்தேன்.

அன்று என்னுடன் வெளிவாரிப் பட்டப் படிப்பு நிறுவனத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் சிலர் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் “தெய்வம் தந்த வீடு” என்ற திரைப் படத்தைத் தயாரித்திருந்தனர். அன்றைய கால கட்டத்தில் இலங்கை - இந்திய கூட்டுத் தயாரிப்பாக பைலட் பிறேம்நாத்” என்ற திரைப்படமும் வெளியாகியிருந்தது.

யாம் நெடுந்தீவில் சர்வதேச கூட்டுறவு தின விழாவை நடாத்தும் பொழுது அன்றைய அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவரும், யாழ் மாவட்ட அமைச்சின் செயலாளரும் அரசாங்க அதிபருமான திரு. யோகேந்திரா துரைச்சுவாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

யான் அன்று அவரை அணுகி “வெடியரசன்” என்ற பெயரில் வெடியரசன் வரலாற்றை நடிக்க திலகம் சீவாஜிகணேசன் அவர்களை வைத்து இலங்கை - இந்திய கூட்டுத் தயாரிப்பாக வெடியரசன் படத்தை தயாரிக்க உதவி புரிய வேண்டும் என்றும், நடிக்க திலகம் அவர்கள் நடித்த “வீரபாண்டிய கட்டப்பொம்மன்”, “இராஜ ராஜ சோழன்” போன்ற சரித்திரப் படங்களைப் போன்று “வெடியரசன்” படமும் சிறந்த வெற்றிப் படமாக அமையும் எனவும் குறிப்பிட்டேன். அரச அதிபரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

நாட்டு நிலைமை சரிவராத காரணத்தினால் எனது கனவு நனவாகாமல் கனவாகவே போய்விட்டது.

எனினும் எதிர்காலச் சந்ததியார் “வெடியரசன்” தொடர்பாக ஓர் திரைப்படத்தை தயாரிப்பார்களேயானால் வெடியரசன் வரலாறு ஆவணப்படுத்தப்படும் என்பது திண்ணம்.



## கடவுள் உயிரோடு தானா இருக்கிறார்...?

நெடுந்தீவு - முகிலன்

குழந்தைகள் போல  
மண் அள்ளி உண்பதற்கும்  
நம்மிடம் தானே  
சொந்த நிலங்கள் இல்லை...

கனவு மூட்டைகளையே  
சுமந்து கொண்டு  
அகதிகள் வரிசையில்  
நிற்கிறோம்...

எலும்புக் கூடுகளே  
எம் உறவுகளின்  
மீதிச் சொத்துக்கள்...

உரிமைகளை கேட்டு  
போராடுவோம் என்றால்  
வெறும் வார்த்தைகளால்  
வாதாடுவதற்கான  
வலிமையும் பறிபோய்விட்டது...

எத்தனை தசாப்தங்களாக  
அடிமைப் படுகிறோம்  
சித்திரவதை கூடமான  
இந்த தேசத்தில்...

குரல் கொடுக்க வந்தவர்களும்  
மாறிமாறி குரைத்துக்  
கொண்டிருக்கிறார்கள்...

புரிந்துணர்வு மறந்து  
போனவர்களோடுதான்  
மனிதநேயம் பேசப்படுகிறது...

நமது பயணத்தில்  
பதங்கு குழிகளும்  
புதைகுழிகளாகவே  
மாற்றப்பட்டன...

உதடுகளுக்கு  
பூட்டுப் போடப்பட்டுவிட்டது  
ஜனநாயக தேசத்தில்...

இங்கே சுடுகாடுகள்  
நிறைந்து விட்டன - ஒருவேளை  
கல்லறைகள்  
குட்டிகள் ஈணுகின்றனவோ...

நாம் நட்ட மரங்களின் கீழ்  
நீழலுக்கு ஒதுங்கவே  
நமக்கு உரிமை இல்லை - ஆனால்  
நீங்களோ ... ஊஞ்சல்  
கட்டி ஆடுகின்றீர்கள்...



## நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் ~ கனடா தோற்றமும் வளர்ச்சியும்

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா என்ற ஒரு பேரமைப்பின் தளத்தல் நின்று 14 வருடங்கள் பின்னோக்கி பார்க்கின்றபோது அதன் ஆரம்பகால அடிச்சுவடு எங்கள் கண்முன் தோன்றித் துலங்குவதை இவ்வொன்றியத்தின் அனைத்து அபிமானிகளுக்கும் அறியத் தருவதில் ஆனந்தப்படுகிறோம்.

அதன் அடிப்படையில் 1992 நடுப்பகுதியில் திருமதி ஜேம்ஸ் சரசுவதி, திரு. வைத்திலிங்கம் ராஜேஸ்வரன் மற்றும் திரு. கணபதிப்பிள்ளை ரவீந்திரகுமார், திரு. சுப்பிரமணியம் விவேகானந்தன் திரு. சின்னத்துரை பரராஜசிங்கம் ஆகிய இரு நண்பர்களுக்களுக்கும் தோன்றிய சமகால சிந்தனையின் அடிப்படையில் கனடாவில் திக்கு திக்காக வாழ்ந்துகொண்டிருந்த எம் நெடுந்தீவு உறவுகளை ஒன்றிணைத்து ஒருமுகப்படுத்தி நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் என்ற பெயரின் கீழ் அந்த அமைப்பை ஏற்படுத்த தீர்மானித்து அதன் முதற்கட்டமாக அதன் முதன் அமர்விற்கான திகதியும் இடமும் தீர்மானிக்கப்பட்டு அறிந்திருந்த வகையில் அனைத்து உறவுகளுக்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டு 1993 ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி Mississauga வில் அப்போதிருந்த ஜேம்ஸ் உணவகத்தில் திரு. ராஜேஸ்வரன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நமது ஊர் சார்ந்த சிறப்புணவான கூழுடன் முதல் அமர்வு ஆரம்பமானது.

அப்பொழுது அங்கு வருகைகந்த 17 பேரின் மொத்த விருப்பத்தின் படி நெடுந்தீவு மகாவித்தியால பழைய மாணவர் சங்கம் என்று கொள்கை அளவில் இருந்த அமைப்பில் பெயர் நெடுந்தீவு பழைய மாணவர் சங்கம் என மாற்றம் பெற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கான இலச்சிணையை (logo) அமைக்கும் பொறுப்பு திரு. சு. விவேகானந்தனிடம் ஒப்படைக்கப்பட்டு அதன்படி அதற்கான இலச்சிணை வரையப்பட்டு குறிக்கோள் வாக்கியமாக "தாய்மண் காப்போம் பெற்ற தாயினைப் போல" என எழுதப்பட்டு எல்லோராலும் ஏகமனதாக முதலாவது நிர்வாக அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேவேளை திரு. குமாரசுவாமி அய்யர் அவர்களால் சங்கத்திற்கான யாப்பு தயாரிக்கப்பட்டது. முதலாவது சுயவிருப்ப அமர்வில் கலந்து கொண்டவர்களாக

- |                            |                               |
|----------------------------|-------------------------------|
| 1. வை. ராஜேஸ்வரன்          | 9. சி. பரராஜசிங்கம்           |
| 2. ஐ. சண்முகநாதன்          | 10. கு. விநாயகமூர்த்தி(அமரர்) |
| 3. சு. விவேகானந்தன்        | 11. க. ஐயாத்துரை              |
| 4. ஜேம்ஸ் பாக்கியநாதன்     | 12. இ. பொன்னையா(அமரர்)        |
| 5. திருமதி. ஜேம்ஸ் சரசுவதி | 13. அ. முருகதாஸ்              |
| 6. தேன்மதி டொறஸ்ரியா       | 14. அ. சாண்டில்லியவாணி        |
| 7. ஆ.பேரின்பநாதன்          | 15. க. ஜோகேஷ்வரி              |
| 8. க.ரவீந்திரகுமார்        | 16. இ. சுந்திரலிங்கம்         |
|                            | 17. மு. வீரசிங்கம்            |

தொடர்ந்து முதலாவது நிர்வாக அங்கத்தவர் தெரிவு அமர்வு 21-04-1993 அன்று சு. விவேகானந்தனின் வதிவிடமான 74 Lindylou Rd என்ற முகவரியிலுள்ள நிலத்தடி அறையில் (Basement) நடைபெற்றது.

தலைவர்	செயலாளர்	பொருளாளர்	உ-ப தலைவர்	உ-ப செயலாளர்	உ-ப பொருளாளர்	கணக்கு பரிசேர்த்தவர்	நிர்வாகசபை உறுப்பினர்கள்
வை. ராஜேஸ்வரன்	ஐ. சண்முகநாதன்	இ. பொன்னையா	ஆ. பேரின்பநாதன்	சு. விவேகானந்தன்	திருமதி. ஜேம்ஸ் சரசுவதி	பெ. ராமநாதன்	<div style="display: flex; justify-content: space-between;"> <div style="width: 45%;">                     கு. விநாயகமூர்த்தி                      சு. கந்தசுவாமி                      க. ரவீந்திரகுமார்                      சி. பரராஜசிங்கம்                      இ. ஜெயசீலன்                      க. ஐயாத்துரை                      தேன்மதி டொறஸ்ரியா                 </div> <div style="width: 45%;">                     அ. ஜெயரெட்ணம்                      இ. கந்தையா                      க. சோமசுந்தரம்                      செ. தம்பிராசா                      இ. சுந்திரலிங்கம்                      ந. சிவகுமாரன்                      சே. தர்மரத்தினம்                 </div> </div>



இந்த நிர்வாக தெரிவின்பின்னுள்ள ஏறக்குறைய மூன்று வருடங்கள் புதிய அங்கத்தவர்கள் வருடசந்தா அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கு பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு வீடாக சென்று நெடுந்தீவு பழைய மாணவர் சங்க செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் என்பனவற்றை விளக்கியும் விரித்தும் விமர்சிக்கப்பட்டும் உள்வாங்கப்பட்ட அங்கத்தினர்கள் மிகவும் சொற்ப அளவே என்பது மிகவும் வருத்தமான விடயம். அந்தக் கால கட்டத்தில் கனடாவில் ஓர், இரு ஊர்ச்சங்கங்களே இருந்தன பெருமளவில் அங்கத்தவர்கள் உள்வாங்கப்படாமலே அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தும் வீடா முயற்சியும் கடின உழைப்பும் காரணமாக 22-5-1994 அன்று பிற்பகல் 8 மணிக்கு 8 Massy Sq என்ற முகவரியில் முதலாவது ஒன்று கூடலும் தேனீர் விருந்து வைப்பும் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து 20-07-1996 அன்று புதிய நிர்வாக தெரிவு அமர்வு நடைபெற்றது.

இந்த நிர்வாகத்தில் முதன்முதலில் திறந்தவெளி ஒன்று கூடலும் விளையாட்டுப்போட்டியும் மோனிங்சைட் பாக்கில் நடைபெற்றது முதன்முதலில் வாணிவிழாவும், நத்தார் ஒளி விழாவும் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து நிர்வாகத்தில் நெடுந்தீவு. ப. மா. சங்கம் நெடுந்தீவு மக்கள் ஒன்றியமாக மாற்றம் பெற்றது. அதன்போது ப. மா. சங்க இலச்சினையும் மாற்றம் பெற்று புதிதாக அமைக்கப்பட்டது.

1999, 2000 ஆண்டு தான் 2000ல் முதன் முதலில் "மாவலி வசந்தம்" என்ற பெயரில் உள்ளரங்கில் மிகப் பெரிய விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர்	செயலாளர்	பொருளாளர்	உ-11 தலைவர்	உ-11 செயலாளர்	உ-11 பொருளாளர்	கணக்கு பரிசீலகர்கள்	நிர்வாகசபை உறுப்பினர்கள்
<b>2வது தெரிவு கூட்டம் 20-07-1996 Morning Side Park</b>							
க. வரகுராஜா	சி. செல்வநாயகம்	சு. தீருநாவுக்கரசு	வை. ராஜேஸ்வரன்	கு. விநாயகமூர்த்தி	இரா. பேரம்பலம்		இ. பொன்னையா திருமதி. வரதா கந்தசுவாமி க. தில்லைநாதன் செ. தருமரெத்தினம் ஐ. சண்முகநாதன் திருமதி. ஜேம்ஸ் சரசுவதி ஆ. பேரின்பநாதன் திருமதி. த. குலதேவி வே. துரைசிங்கம் க. கனகலிங்கம் இ. சீவரெத்தினம் சு. நடராசா
<b>3வது தெரிவு கூட்டம் 06-07-1997 Morning Side Park</b>							
சு. நடராசா	சு. கணபதிப்பிள்ளை ஆ. பேரின்பநாதன்	இ. பொன்னையா	சு. சிவநாயகமூர்த்தி	ஆ. பேரின்பநாதன்			திருமதி. கோ. சக்தியபாமா மா. சித்திவிநாயகம் பிள்ளை திருமதி. அரசகுமாரி பெ. ராமநாதன் ஜேம்ஸ் பாக்கியநாதர் குமாரசுவாமி க. தருமசீலன் மு. பரமேஸ்வரநாதன் சே. தருமரெத்தினம்
<b>4வது தெரிவு கூட்டம் 01-08-1998 Morning Side Park</b>							
சு. நடராசா	சு. ஐயாத்துரை	இ. பொன்னையா	சு. சிவநாயகமூர்த்தி	சு. கோவிந்தசாமி			ஆ.பேரின்பநாதன் திருமதி. ச. சிபீமதி கி. தவகுமார் ம. மோகன்ராஜ் இ. வைரவநாதன் செ. தருமரெத்தினம் க. விக்னேஸ்வரன் பொ. சபேசன் இ. தோமஸ் ஆ. குகன் நா. வைத்தியலிங்கம் க. நாவேந்தன்



5வது தெரிவு கூட்டம் 28-08-1999								
சு. கந்தசுவாமி	இ. வைரவநாதன் சு. விவேகானந்தன்	இரா. பேரம்பலம்	ஆ. குகன்	சு. விவேகானந்தன்	திருமதி. தயாநந்தி விநாயகமூர்த்தி	மா. சித்திவிநாயகம்பிள்ளை	சு. நடராசா சி. செல்வநாயகம் இ. தோமஸ் சு. நிமல்ராஜி திருமதி. ஜெயரட்ணம் திருமதி. சிவக்குமாரன் பங்கயற் செல்வி	இ. பொன்னையா ம. மோகன்ராஜி சு. சந்திரசேகரன் மு. பரமேஸ்வரநாதன் ஜேகதாசன் சு. கணபதிப்பிள்ளை க. வரதராஜா

6வது தெரிவு கூட்டம் 03-09-2000 St. Clair Church O'Corner								
சு. நடராசா	மு. பரமேஸ்வரநாதன் கி. தவகுமார்	திருமதி. ஜெம்ஸ் சரகவதி	ஆ. பேரின்பநாதன்	கி. தவகுமார், ஆ. குகன்	அ. ஆனந்த குமார்	மா. சித்திவிநாயகம் பிள்ளை	இ. பொன்னையா இ. கந்தையா சு. சந்திரகுமார் க. பொன்னுத்துரை பெ. ராமநாதன் பஞ்சாச்சரம் பிள்ளை	போஷகர் : சு. சிவநாயமூர்த்தி ஞா. மரியநாயகம்

7வது தெரிவு கூட்டம் 25-08-2001 Morning Side Park								
பொ. சபேசன்	ம. மோகன்ராஜி	இ. பேரம்பலம்	நா. சிவகுமார்	செல்வி. சாரதா	கு. ஈசன்	மா. சித்திவிநாயகம் பிள்ளை	தா. சந்திரேஷ்வரன் கோ. நிலாணி கி. தவக்குமார் சி. உதயகுமார் கு. மகேந்திரன் சோ. கனகநாயகம் க. நாவேந்தன் சு. சந்திரகுமார் ஆ. குகன்	போஷகர் : சு. சிவநாயமூர்த்தி ஐ. சண்முகநாதன்

8வது தெரிவு கூட்டம் 24-03-2003 Daily Needs Hall								
மு. பரமேஸ்வரன்	கா. பரராஜசிங்கம்	கி. தவக்குமார்	சு. பொன்னுத்துரை	நி. மனோரதி	ஆ. குகன்	சி. செல்வநாயகம்	சு. ஜயாதுரை க. ரவீந்திரக்குமார் கு. நடராஜலிங்கம் அ. கணேசலிங்கம் ஆ. போரின்பநாதன் நா. சசிதரன்	திருமதி. கேதீஸ்வரி திருமதி. வசந்தகுமாரி  போஷகர் : வ. நடராசா சு. கார்த்திகேசு





9வது தெரிவு கூட்டம் 31-07-2004 St. Daily Needs Hall							
ஐ. சண்முகநாதன்	சி. செல்வநாயகம்	திருமதி. சோதாழகரத்தி	திருமதி. வரதா கந்தசுவாமி	கா. யோகநாதன்	சு. கோவிந்தசாமி	ந.சிவகுமாரன்	சபேசன் உதயன் நடராஜா ம. மோகன் ராஜ் கா. பரராஜலிங்கம் சு. விவேகானந்தன் ஆ. பேரின்பநாதன் சி. பரராஜசிங்கம்
10வது தெரிவு கூட்டம் 26-06-2006 James Hall, Sheppard							
ந. சிவகுமாரன்	ஆ. பேரின்பநாதன்	கா. பரராஜலிங்கம்	சு. விவேகானந்தன்	பொ. கஜன்	பரா. சரேணுதா	சு. கோவிந்தசாமி	தா. சந்திரேஷ்வரன் திருமதி. து. பத்மராணி பெ. ராமநாதன் P. ஜேம்ஸ் து. சுதாகரன் ந. விக்கிரமன் க. அனுஷன் து. செல்வரவீந்திரன்
							க. ஜெயக்குமார் து. ஆனந்தராஜா இ.சுசைநாதர் ந. சதாசிவம் உதயன் நடராஜா போஷகர் : நடா நடராஜா வீ. சின்னத்தம்பி

**2009 செயலவை**

தலைவர் : திரு. கு. ஈசன்  
 செயலாளர் : திருமதி ஜே. சரஸ்வதி  
 பொருளாளர் : திரு. சி. சண்முகராஜா  
 உபதலைவர் : திரு. சி. பரராஜசிங்கம்  
 உபசெயலாளர் : திரு. கி. தவக்குமார்

**நிர்வாக உறுப்பினர்கள்:**

திரு. ஜ. சண்முகநாதன்  
 திரு. இரா. வயிரவநாதன்  
 திரு. க. சிவகுமாரன்  
 திரு. ஜே. ஹோனால்ட்  
 திரு. இ. கலாறுபன்  
 திரு. தா. குகனேஸ்வரன்  
 திரு. ஆ. வினாயகமூர்த்தி  
 திரு. சு. கணகாதன்  
 திரு. சி. செல்வநாயகம்  
 திரு. க. தர்மசோதி  
 திரு. சோ. கனகநாயகம்  
 திரு. கா. கனகலிங்கம்  
 திரு. மு. பரமேஸ்வரன்  
 திரு. த. செல்வரவீந்திரன்

**கணக்கு பரிசோதகர்:**

திரு. இரா. பேரம்பலம்

**போஷகர்கள்:**

திரு. சு. சிவநாயகமூர்த்தி  
 அருட்தந்தை சந்திரகாந்தன் அமுது

**2010 ஆண்டு நிர்வாக செயற்குழுவினர்கள்**

தலைவர் : திரு. க. ஜயாத்துரை  
 செயலாளர் : திரு சி. பரராஜசிங்கம்  
 பொருளாளர் : திருமதி வரதா கந்தசாமி  
 உப தலைவர் : திரு ஞா.கேதீஸ்வரக்குமார்  
 உப செயலாளர்: திரு ஆ. பேரின்பநாதன்

**நிர்வாக தொடர்பாளர்:**

திரு தா. குகனேஸ்வரன்

**நிர்வாக உத்தியோகத்தர்:**

திரு கா. பரராஜலிங்கம்  
 திருமதி நி. மனோரதி  
 திரு அ. முருகதாசன்  
 திரு அ. பஞ்சரலிங்கம்  
 திரு க. யேசுதாசன்  
 திருமதி லோ. பாசமலர்  
 திரு மு. சாந்தகுமார்  
 திரு சு. கணநாதன்  
 திரு க. இராசேந்திரகுமார்  
 திரு சே. தர்மரத்தினம்

**மாணவர் சபை உத்தியோகத்தர்:**

செல்வி சி. கீர்த்தனா  
 செல்வி ஜ. ருபானி



## “எனது நெடுந்தீவு பயணம்”

(20-05-2010ல்)

க.ஐயாத்துரை. தலைவர் நெ.ம.ஒ.க

நாட்டை நினைப்பாரோ எந்த நாழினில் போய்ப் பார்ப்பதென்று  
வீட்டைத் தெரிய வில்லை வெடி குண்டு பட்டதனால்  
படர்ந்திருக்கும் பச்சை மரக் கொப்புக் கொடிகளுக்குள்  
கல்லும் மணலும் மறைந்திருக்கக் கண்டேன்  
அனாதைகளாய்ப்போன அழகான வீட்டின்  
ஆழக்குழிமட்டும் என்னை அண்ணார்ந்து பார்த்தது!!!

நாட்டுக்குள் நாம்போகும் போது, நாட்டிற்கு நான் என்ன செய்தேன்? நாம் என்ன செய்தோம்? நமது குடும்பம் என்ன செய்தது? என்று நினைக்கும்போது பதில் வரவில்லை. ஆனால் நான் அங்கத்தவராகவிருக்கும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்-கனடா என்ன செய்ததென்று பெருமையோடு பதில் சொல்ல ஓரளவு முடிந்தது. உறவுகளே! தனிமனிதராகவோ, குடும்பமாகவோ, வேலைத்திட்ட மொன்றை மாவிளி வசந்த 2010 விழாவிலே தயவு செய்து பொறுப்பெடுங்கள். உங்கள் பெயரை நெடுந்தீவு வரலாறு சொல்லும். இந்ந குறுகிய காலத்தில் இரண்டுமுறை நெடுந்தீவுக்கு சென்றபோது, நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின்-கனடா தலைவர் என்ற முறையில் மக்கள் என்னை சந்தித்து நெடுந்தீவுக்கு காலத்தின் கட்டாயத்தில் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள், அவசரமான திட்டங்களையும் என்னிடம் கையளித்தனர். (நானும் நேரினில் பார்வையிட்டேன்) உங்கள் முன் சாட்சியாக சமர்ப்பிக்கின்றேன்.

செய்ய வேண்டிய திட்டங்களில் சில..

### 1.. J/ DELFT MAHA VIDYALAYAM. (Navodya)

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் தேவைகள்.. (நவோத்யா)

பாடசாலையின் தேவைகள்.

மாணவர்கள் தொகை:- 455

ஆசிரியர்கள் தொகை:- 29

தேவைப்படும் பொருட்கள்..

1. Lapt top computer 1
2. Digital Camera 1
3. ஒரு லட்ச ரூபா வேலைத்திட்டங்கள்

### 2.. J/DELFT SAIVAPRAGASA VIDYALAYAM,

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் தேவைகள்..

1. கணிதம் - 3 மாதம் ரூபா. 15,000.00
2. விஞ்ஞானம் மாதம் ரூபா. 1,500.00 தயவு செய்து அறிவுக்கு வழி காட்டுங்கள்.
3. பாண்ட் வாத்திய அணிக்கு புதிய மாணவர்களுக்கு உடை செலவு ரூபா. 25,000.00
4. கணனி பயிற்சிக்கு - 6 மாதங்கள் ஆசிரியர் கூலி. ரூபா. 30,000.00
5. ஐம்பதினாயிரம் வேலைத்திட்டங்கள் உண்டு

பாடசாலையின் தேவைகள்.

1. மல்ரி மீடியா புறொஜெக்டர் 1
2. றோணியோ மெசீன 1
3. பாடசாலைக்கு மதில் கட்டப்பட்டு கிழக்கு பக்க மதில் கட்டப்படவில்லை தயவு செய்து



அந்த திட்டத்தை முடித்து உங்கள் உறவுகளின் பெயரை நிலை நாட்டுங்கள்.

4. திறந்தவெளி அரங்கம் நெடுந்தீவில் உங்கள் குடும்பப் பெயர்கள் வரலாற்று பதிவாயிருப்பதற்கு குடும்பஉறவுகள் சேர்ந்து செய்யக் கூடிய திட்டமாகும். யாரும் முன்வரும் பட்சத்தில் கனடா-மக்கள் ஒன்றியம் 25 வீதத்தை வழங்குமென்பதை பெருமையுடன் அறியத் தருகின்றது.
5. ஏழை மாணவர்களின் நலன் கருதி க-பொ-த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மூன்று மாதங்கள் சனி ஞாயிறு தினங்களில் வெளியூர் ஆசிரியர்கள் வந்து படிப்பிக்கும் செலவு
  1. கணினி - 3 மாதம் ரூபா. 15,000.00
  2. விஞ்ஞானம் - மாதம் ரூபா. 1500.00. தயவு செய்து அறிவுக்கு வழி காட்டுங்கள்.
  3. பாண்ட் அணிக்கு புதிய மாணவர்களுக்கு உடை செலவு ரூபா. 25,000.00
  4. கணினி பயிற்சிக்கு - 6 மாதங்கள் ஆசிரியர் கூலி. ரூபா. 30,000.00

### 3. J/DELFT SUBRAMANIYA VIDYALAYAM.

யாழ்.நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலயத்தின் தேவைகள்....

1. கணினி (Computer) - 1
2. மேந்தலை எறியா (Over Head projector) - 1
3. வியாட்டு முற்றம்..திருத்தமைத்திட செலவு ரூ. 25,000.00
4. வாத்திய கருவிகள் தேவை
5. முன் வாசல் இரும்பு கேற் ஒன்று தேவை ரூபா 85,000.00 முடிக்கின்றது.

முன்வாசல் கேர்த்திட்டத்தை இரா. வயிரவநாதன். செல்வி சயந்தினி அவர்கள் அந்த திட்டத்தை ஒன்றியத்திடம் பெற்றுக்கொண்டார். சயந்தினி அவர்களுக்கு நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்- கனடா நன்றி தெரிவிப்பதோடு, மேன்மேலும் அவர்கள் பணிதொடர ஒன்றியம் வாழ்த்துகின்றது.

### 4. நெடுந்தீவு ஆலயங்களின் தேவைகள்..

கோயிலில்லா ஊரில் குடியிருத்தல் கூடாது. ஆலயம் ஒருஇனத்தின், தேசத்தின் வளர்ச்சிக்கு அவசியம். சொந்தமண்ணில் கோயில்கள் அழியும்போது நாம் பார்த்துக் கொண்டிருப்பதில் பலனேதமில்லை.

1. நெடுந்தீவு கிழக்கு பிள்ளையார் கோயிலுக்கு அன்னதான, சமையலறை மண்டபம் தேவை.
2. நெடுந்தீவு கிழக்கு பிள்ளையார் கோயில் ஆலயத்திற்கு சுற்றுமதில் தேவை. பெரிய மதில் நாலு திசைக்கும் தேவை. ஒருவர் ஒருதிசை திட்டத்தையும் எடுக்கலாம். ஆலயத்திற்கு மதில்கட்டி அழகு படுத்தாங்கள். ஆலய நேர்த்திகள் செய்யுங்கள்.
3. கிழக்கூரிலே 15ம் வட்டாரத்திற்கு நன்றீர் கிணறு கட்டும் பணியுண்டு தயவு செய்து பொறுப்பெடுங்கள்.
4. மேற்கு பிள்ளையார் ஆலயத்திற்கு ஒருலட்சம் ரூபாவுக்கான வேலைத் திட்டங்கள் உண்டு.
5. நெடுந்தீவு பாடசாலைகள், ஒவ்வொன்றிற்கும் ரூபா. 75ஆயிரத்திற்கு வேலைத்திட்டங்களுண்டு.
6. நெடுந்தீவு வைத்திய சாலைக்கும் ரூபா 50ஆயிரம் வேலைத்திட்டமுண்டு.
7. பழமை வாய்ந்த வெடியரசன் கோட்டையை, புறாக்கூட்டு பகுதியை சுற்றி முட்கம்பி வேலிபோட்டு, பழமைவாய்ந்த பகுதியை பூங்கா பிரதேசமாக்க ரூபா 3லட்சம் போதுமானது.
8. நெடுந்தீவு வைத்திய சாலையை பகுதியை சுற்றி மதில் கட்டுவதற்கு ஒரு தொகை செலவாகும். இந்த திட்டத்தினை ஒரு குடும்பத்தினர் நிறை வேற்றினால் நாலு தலைமுறைக்கும் நீடிக்கும்ல்லவா உங்கள் பெயர்.
9. இயந்திரப் பயிற்சி நிலைய பாடசாலை பழதடைந்த வள்ளங்கள், திருத்துவதற்கான இயந்திரவியலாலரை யாழில் இருந்து கொண்டு வந்து நெடுந்தீவு மாணவர்களுக்கு ஆறுமாதங்கள் பயிற்சிவழங்க இயந்திரவியலாளர் செலவு ரூபா 2லட்சம் மட்டுமே.
10. தையல் இயந்திரம் கிராம சேவையாளர் பகுதியில் உண்டு. தையல் ஆசிரியருக்கு வேதனம் வழங்க ரூபா 90 ஆயிரம் தேவை.
11. வீட்டுக்கொரு சைக்கிள் திட்டம் - இந்த திட்டத்தை முழுமையாக நாம் நிறைவேற்ற தேவையில்லை, காரணம் அங்கு ஒரு உதவி நிறுவனத்தால் சிலருக்கு சைக்கிள் கிடைத்திருக்கிறது.



கிடைக்காதவர்களுக்கும் பாடசாலைக்கு போகும் வறிய குடும்பத்தில் படிக்கும் தார இடத்த மாணவர்களுக்கும் சைக்கிள் கொடுக்கும் திட்டம். சைக்கிள் ஒன்று ரூபா. 12ஆயிரம், உயர்வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தேவைப்படுகின்றது.

12. நிலம் உள்ளவர்கள் (வீடு கட்டக்கூடிய போக்குவரத்து வசதியுடனும், மாவிலித்துறைக்குக் கிட்டவும் இருக்க வேண்டும்) தயவு செய்து உங்கள் உறவுகளின் பெயரால் ஒரு துண்டு நிலம் ஒன்றியத்திற்கு அன்பளிப்பு செய்யுங்கள். வசதியான காரியாலயம் கட்டுவதற்கு. காரியாலயத்தில் வாசிகசாலை, தையல்நிலையம், பயிற்சி நிலையங்கள், கனடாவில் அல்லது வெளியூர் மக்கள் சென்று தங்கி செல்லும் தங்குமிட வசதியான காரியாலயத்தை நெடுந்தீவு மக்கள்ஒன்றியம்-கனடா அமைக்கும். நிலத்தினை சட்டப்படி அன்பளிப்பு செய்யுங்கள். இது எனது தலைமையில் செய்ய வேண்டும் என்பதல்ல. எதிர்கால திட்டமாகவும் நிறைவேற்றலாம்.

5. **பழதடைந்த மயானங்களை திருத்துதல்.**

பழதடைந்திருக்கும் மயானங்களை திருத்தி அழகான சிறிய மண்டபம் கேட்டிருந்தார்கள். மேற்குபகுதி, மத்தியபகுதி, கிழக்குபகுதி இவைகள் நிச்சயம் திருத்தப்பட வேண்டும். இடங்களை நேரீளில் சென்று பார்வையிட்டேன். தலைவர் நிதியம் கிடைத்தால் நிச்சயம் ஒன்றியம் நிறைவேற்றும்.

6. **வருடத்திற்கு ஆயிரம்டொலர்**

வருடத்திற்கு ஆயிரம்டொலர் திட்டமொன்றை நான்கு குடும்பங்கள் கூட்டாக செய்யுமளவிற்கு நெறிப்படுத்த வேண்டும். வாசிகசாலைக்கு விலைமதிப்பான நூல்கள் வாங்கி கொடுத்தல், பழைய பிரதான இடங்களைச்சுற்றி மதில் கட்டுதல், மிருகங்கள் குடிப்பதற்கு தண்ணீர் தொட்டிகள், ஓரளவு நல்லதண்ணீர் உள்ள இடத்தில் கிணறுகள்கட்டுதல், பாடசாலைகளுக்கு மின்சார விளக்குகள், வறிய குடும்பத்திற்கு அவர்களின் தொழிலோடு சேர்ந்த ஊக்குவிற்புத்திட்டம், தையற்கலை பயிற்சித் திட்டம், திருமண, பிறந்தநாள் விழாவிடக்கான கேக்கு செய்யும்முறை, அலங்காரப்பெண் பயிற்சித் திட்டம் போன்றவற்றை ஒன்றியத்தின் உதவியோடு செய்துகொடுக்க முடியும்.

கஷ்டங்களின் மத்தியில் ஏதோ இயன்றதை செய்வோமென்று செய்கின்ற பாவப்பட்ட உள்ளங்களால் நெடுந்தீவு மக்களுக்கு சிறுவுதவியாவது கிடைக்கின்றது. அந்த உள்ளங்களுக்கு எமது நன்றிகள். ஒன்றியத்தில் நம்பிக்கைவையுங்கள், ஒன்றியத்தோடு இணைந்து திட்டங்களை நிறைவேற்றுங்கள். அதன் பின்பு உங்கள் உள்ளங்களில் ஏற்படும் ஆத்ம திருப்தியை அளவிடவே முடியாது.

**உள்ளத்தில் கொடையெண்ணம் கொள்கை குடியேறுமானால்  
கோவணத்து ஆண்டியும் கோபுரத்தில் உயர்த்தப்படுவான். (துரை)**



**க.ஐயாத்துரை- தலைவர்  
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்- கனடா**



## நெடுந்தீவில் அறிவுப்பொழில் அனுபவங்கள்

தமிழ்கடல், திருமுறைச்செல்வர், சீத்தாந்தவித்தகர், வெள்ளிநாக்கு நாவலர், பொன்நாவர் புலவர் ஈழத்துச் சிவானந்தன்.  
(நிறுவனர்.ஆதி அருள்நெறி மன்றம் கனடா)

இராமேஸ்வரத்து சிவராமலிங்கனுக்கும் பர்வதவர்த்தனிக்கும் பால் அனுப்பியதீவு, பூ அனுப்பிய பூமி நெடுந்தீவு. பூவோடு நீர் சமந்து ஏத்திப் புகுவார் அவர் பின்பு புகுந்த வழக்கம் உள்ள இராமேஸ்வரத்து மக்கள் பூவோடு பால்சமந்து வந்த ஈழத்து தீவகத்தை பால்தீவு, பசுந்தீவு என்று குறிப்பிட்டுப் போற்றினார்கள். நெடுந்தீவு மக்களிடம் தொல்சீர் செம்மொழியும், தொல்காப்பியச் செழுந்தமிழும் உயிர்மூச்சோடு கலந்த இயங்கியலாகும்.

நெடுந்தீவிலே கலை இலக்கியமும் சமயப் பண்பாடும் வளர்ந்தது, வளர்க்கப்பட்டது. பாரம்பரியப் பதிவுகளில் அடையாளமாய் நிற்கும் தேசியவிழமியங்கள் இன்றைய காலத் தேவைகளுக்கு சான்றாதாரமாய் விளங்குகின்றது. நெடுந்தீவு எங்கள் ஊரான புங்குடுதீவுக்குப் பக்கத்தில் இல்லை பாரிய தூரத்தில் இருக்கிறது. திருவள்ளூர் சொன்ன உணர்ச்சி நட்பாம் கிளமையும் கொண்டாட்ட ஊடாட்ட உறவுகளும் எம்மைக் கலந்தறவாட வைத்தன. ஒரு குலமும் சுற்றமும் ஒன்றும் ஆக்கின. போக்கும் வரவும் பாச நேசத்தை வளர்த்தன. இந்த அடிப்படைகளின் அருட்டலோடு நெடுந்தீவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு அனுபவங்களை நினைவுகூருதல் குமுதினிப்படகின் குதிப்பினை ஒத்ததாகும்.

நெடுந்தீவுக்கு சமயச் சொற்பொழிவுகள், இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்துவதற்குச் செல்வதற்கு முன்பு அரிசியல் அரங்க உரைகளுக்கே முதன் முதலாக இளம் வயதில் சென்றிருக்கின்றேன். அந்தக் காலத்தில் தேர்தலில் நின்ற அல்பிரட்டம்பி ஐயாவின் வெற்றிக்காய் உரையாற்றிய பணியிலிருந்தேன். அன்றைய தமிழ்காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, அடங்காத்தமிழர் முன்னணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்தால் ஈழத்தமிழர் பிரச்சனைகளை ஓரணியில் நின்று பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பது பயனான செயல்பாடாகும், என்ற கோட்பாட்டுடன் அல்பிரட்டம்பி ஐயா தேர்தல் களத்தில் இறங்கியமை “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்னும் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் என்ற எண்ணத்தில் அவருக்கான பிரச்சார மேடைகளில் உரையாற்றினேன். பின்னர் சமயம்-இலக்கியம் என்று எனது தொடர்புகள் தொடர்ந்தன.

காலப்போக்கில் நெடுந்தீவிலே “அறிவுப் பொழில்” எனும் அமைப்பை உருவாக்கி, மாணவர்களுக்கும் வளரும் இளம் தலைமுறையினருக்கும் தமிழ் உணர்வையும், அறிவையும் தேசிய விழமியங்களையும், குடும்பம், சமுதாயம், சமயம், இனம், மொழி இவை தொடர்பான அடையாளங்களைப் போதிக்கும் பணியை மேற்கொண்ட வை. இராமேஸ்வரனின் அழைப்பின் பேரில் கோடைகாலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை ஊரிலிருந்து புறப்பட்டு நெடுந்தீவுக்குச் சென்று வெள்ளி இரவு, சனிகாலை, மாலை, ஞாயிறு காலை ஆகிய பொழுதுகளில் மாணவ மாணவிகளுக்கு தமிழ் வகுப்பு நடாத்தும் பணியினை மேற்கொண்டேன்.

தமிழ் வகுப்பில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு நவீன இலக்கியங்களான சிறுகதை, நாவல் குறித்த பாடங்களே மிகுதியும் இடம்பெற்றன. ஒரு வீட்டு முற்றத்தில் ஜம்பதிற்கும் அதிகமான மாணவ மாணவிகள் கூடி நிலத்திலே இருப்பார்கள். அவர்களின் பெற்றோர்கள் சகோதரர்கள் என்று வருபவர்கள் மாணவர்களுக்கு பின் வரிசையிலே இருப்பார்கள். இரவு ஏழ் மணிக்கு தொடங்கும் வகுப்பு எட்டுமணிக்கு இடைவேளையை எடுக்கும். பின்பு எட்டரை மணிக்கு தொடங்கி பத்து மணி வரை தொடரும். நல்ல பால் நிலவு, வேப்பங்காற்றும், கடற்காற்றும் கலந்த சுகந்த சூழ்நிலை. இயற்கை அின்னையின் அருளமுதம், வீட்டு உடைகளோடு வந்திருக்கும் மாணவர்கள், இயல்பான வீட்டுப்புளக்கம் போன்ற கலந்துரையாடல், சிறுகதை நாவல் பற்றிய எனது விரிவுரையும் விளக்கமும் அவர்களுக்கு பிடித்திருந்ததாலே நாட்கள் செல்லச் செல்ல மாணவர் குழுவும் அவர்கள் சொந்தங்களும் தொகையால் கூடிக்கொண்டு இருந்தார்கள். எந்தக்கட்டணமும் வசூலிக்கப்படாத இலவச வகுப்பு அது. அந்த வகுப்புகளில் சிறுகதை இலக்கியங்கள் நாவல் இலக்கியங்கள் குறித்து நான்குறிய சில புதிய கருத்துக்களை வை.இராமேஸ்வரன் ஏதோ பத்திரிகையில் எழுதியதும் நினைவுக்கு வருகின்றது.



சிறுகதை பற்றி ஒரு விளக்கம். “சிறுகதையும் சம்பலும்” என் பூட்டி அரைத்த சம்பலில் உப்பு, மிளகாய், புளி இருந்தது. அம்மா அரைத்த சம்பலில் உப்பு, மிளகாய், புளியுடன் தேங்காய் சேர்ந்தது. என் மனைவி அரைத்த சம்பலில் உப்பு, மிளகாய், புளி, தேங்காயுடன், கறிவேப்பிலையும் சேர்க்கப்பட்டது. என் மகள் அரைத்த சம்பலில் உப்பு, மிளகாய், புளி, தேங்காய், கறிவேப்பிலையுடன் ஏலக்காயும் இணைந்தது. இது போன்றே காலத்துக்கு காலம் சிறுகதை உள்ளடக்கத்தில் புதுப்புது உத்திகள் சேர்ந்து கொண்டன.

புதுமைபித்தன், மௌனி, குபா, ரா. அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், வைத்திலிங்கம், சம்பந்தன், எஸ். பொன்னுத்துரை, மு. தளையசிங்கம், சொக்கன், செங்கையாழியான், வ. அ. இராசரட்ணம் முதலியோரை நான் நெடுந்தீவுக்கு கூட்டிக்கொண்டு வந்து காட்டியதாக மகிழ்ந்த ஒரு பெரியவர் நினைவும் வருகிறது. அவர் மூன்றாம் நாள் வகுப்புக்கு வந்து இராஜேஸ்வரனைத் தனியே அழைத்துப் போய் எனக்குத்தான் ஆட்டுக்கறியும் இடியப்பமும் கலந்த விருந்து வைக்க விருப்பமாய் இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். அதற்கு இராஜேஸ்வரன் எனது சைவ உணவுபற்றிக் கூறியதும் ஒரு கூறே. நெடுந்தீவு மக்களின் விருந்தோம்பல், வரவேற்பு உபசரணைகளும் ஒரு தனி நூலுக்குரிய விடயங்கள் என்பதனையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

எங்கள் தீவுப்பகுதி மக்கள் நெடுந்தீவுக்குப் போவதென்றால் மிகுந்த மகிழ்வோடும் உற்சாகத்தோடும் புறப்படுவார்கள். கனடாவில் நீண்ட விடுமுறை நாட்களில் பயணங்கள் புறப்படும் மக்களை இதற்கு உதாரணமாய் சொல்வதே பொருத்தமானது. பண்டிதர் கா. பொ. இரத்தினத்தின் தமிழ் மறைக் கழகம் வருடா வருடம் நடத்தும் திருவள்ளூர் மாநாடு நெடுந்தீவில் நடந்தபோது அறிவுப் பொழில் அமைப்பின் அனுசரணையும் ஆதரவும் நிறையவே இருந்தது. அம் மாநாட்டு மலரினைத் தயாரிப்பதற்காக இராஜேஸ்வரன் என்னிடம் வந்து ஆலோசனைகள் கேட்டமையும், சீதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் படித்த போது எனக்குப் பேராசிரியராய் இருந்த ஆறு அழகப்பனை புங்குடுதீவுக்கு அழைத்து மறுநாள் மாலை குறிகட்டுவானில் குமுதினிப்படகேறித் திருக்குறள் மாநாட்டினை மகிமைப் படுத்தியமையும் அனுபவ அலைகளில் மிதக்கின்றன. அறிவுப்பொழில் அனுபவங்களோடு, நெடுந்தீவு அனுபவங்கள் நிறையவே உண்டு. இந்த மலருக்கு இத்தோடு நிறைவு செய்வதே நியாயம்.





## என் பிரிய நெடுந்தீவு மக்கள் ஒன்றிய நண்பர்களுக்கு...

இராமநாதன் ஜெயராஜா

- மெல்போரன்



எம் புலம்பெயர் மக்களின் மனத்துழப்பில், நீங்காத அலைகளாக மீட்சிபெற்று வரும் அந்த நீட்டி நின்று சுவாசீத்த சுகந்த மண்வாசனையும், சூரிய அஸ்தமனத்தை அடுத்து அந்தி மாலைப் பொழுதில் எட்டுத் திக்குகளிலும் தீவகத்தை முட்டி மோதும் அலைகளின் பேரிரைச்சலின் ஓங்கார அழகும், சிதைவுற்ற மக்களது வாழ்வியற் குறிக்கோள்களும், அதில் ஏற்படுத்தப்பட்ட நிரந்தர வெற்றிடங்களும், நிறைவேற்ற முடியாத போன அன்றாட தேவைகளும், கிடைத்த அரைகுறை நிவாரணங்களிற் பட்டுத் தெளிந்த பட்டறிவுகளுமே காரணமாகியமை இப் பாரின் அந்தங்களிற் உந்தப்பட்ட மக்கள் பலர் ஆங்காங்கே 'மக்கள் ஒன்றியம்' சில தோற்றுவித்து அதன் மூலம் இன்று அம்மண்ணிற் நின்று அல்லலுறும் மக்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவாகுதல், நிவர்த்தி செய்தல் வேண்டுமென்றெண்ணி வழிவமைத்து செயலாற்றுவதும் காலத்தின் கட்டாயம் என்பதோடு மட்டுமல்லாமற் அச்செயலுக்கு உயிர், மெய் கொடுத்து நிற்பது போற்றுவதற்கும், மிக மனமகிழ்ச்சிக்கும் உரியதாகின்றது. மேலும் கனடாவில் ஆண்டு தோறும் அவ்வழிவம் விழா மூலம் பொலிவுற்று வருவதும், 'மாவிலி வசந்தத்தின் மூலம்' பலரது எண்ணங்களை ஒன்று திரட்டுவதும் காணக்கிடக்கின்றது. இப்பணி மென்மேலும் வளரவும், வாழ்த்தியும் நிற்பதோடு, என் சில எண்ணக்கருக்களைச் செயற் வழிவம் பெற இங்கு சுட்டிக்காட்டவும் விளைகின்றேன்.

அரங்கேற்றப்பட்ட ஈழப்போரிற் மாண்டு மடிந்தவர்களிற் அரைவாசிக்கு மேல் நம் உறவுகள் என்பதில் ஐயமில்லை. எஞ்சியவர்களிற் சில நூறு குடும்பங்கள் நம் தீவகமண்ணிற் உறவென்றெண்ணி குடிபெயர்ந்துள்ளார்கள். இவ் உறவுகள் அங்கு நீடித்து நிலைத்து நிற்கவேண்டும். இவர்கள் யாவரும் குறிப்பாக முன்னர் தீவகம் விட்டகன்றவர்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையினராகவும் இருக்கலாம். இவர்களின் வதிவிட, வாழ்வியலற் தேவைகளை உடன் அறிந்து ஆவன செய்தல், நமக்குரிய கடமைகளில் ஒன்றாகவும் தற்போது உள்ளது.

தற்போதைய நிலையில், தீவகத்தின் அத்தியாவசிய தேவைகளில் முக்கிய கவன நிலையில் இருப்பவை போக்குவரத்தும், குடிநீர்ப் பிரச்சனைகளுமேயாகும். சிபார்சு செய்யப்பட்ட புதிய படகு பற்றிக் கேட்கும் போதெல்லாம் "ஓநாய் வருகுது... ஓநாய் வருகுது" என்ற கதை மாதிரியே போகின்றது. "ஈற்றில் ஓநாய் வந்தது போல் படகும் வரலாம்?". அது அரசு செயற்பாட்டுடன் இணைந்துள்ளமையினால் பொறுமை காக்க வேண்டியது தான்.

அடுத்து, குடிநீர்ப் பிரச்சனையே அன்று தொட்டு இன்று வரை வரையறுக்கமுடியாத, தீர்க்க முடியாத செயலாக உருப்பெருகிறது. கரையோரக் கடலரிப்பின் காரணமாக நன்னீர்நிலைகள் யாவும் உவர்த்தன்மையடைகின்றன. மழை நீரைக் கடலினுள் சேராது குளங்களிலும், ஏரிகளிலும் தேக்கி வைக்கும் நோக்கோடு வழகால் தடுப்புகள் பல போடப் பட்டும் அதனால் பெரும் பயனைத் தீவகம் அடையவில்லையென்றே கூறலாம். எனவே, தற்கால விஞ்ஞான, தொழில் நுட்ப முறைகளின் கீழ் சூரியகலவடுக்குகளின் சக்தியினைக் கொண்டும், தாதுப்புக்களைப் பிரித்தெடுக்கும் நுண்வழிகட்டிகள் மூலமாகவும் அன்றாட குடி நீர்த் தேவைகளை உவர நீர் நிலைகளில் இருந்தோ அல்லது கடல் நீரிலிருந்தோ பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் உலக நடைமுறையிற் சாதாரணமாகக் காணப்படுகின்றன. இதற்கான பூரண செயற்திட்டத்தை தீவக ஒன்றியங்கள் அனைத்தும் ஒன்று கூடித் தயார் செய்து, உதவி அளிக்கும் வாய்ப்புடைய செல்வந்த நாடுகளை நாடி, செயற்திட்டத்தை உருப்பெற உதவி கேட்கலாம். அல்லாவிடில் புலம் பெயர்ந்த நம் தீவக மக்கள் அனைவருமே அத்திட்டத்தை கையேற்று இலகுவாக நிறைவேற்ற முடியும். பெரிய அளவில் இல்லாவிடினும் நாளொன்றிற்கு பத்தாயிரம் கி.லீ. உற்பத்தித் திறனையுடைய கருவிகளை இறக்குமதி செய்ய முடியும். இதற்கான செயல் முன்னுருப் பெற கனேடிய தீவக மக்கள் ஒன்றியம் தான் முன்னிற்க வேண்டுமென்பது எனது பேரவா. காரணம் எனது கணிப்பின் படி செயலிலும், மக்கள் தொகையிலும், அங்கத்துவ எண்ணிக்கையிலும் கூடியது 'கனேடிய



நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்' என்பதில் ஐயமில்லை. அதை, நான் 2009 இல் கனடாவிற்கு வந்திருந்த பொழுது கண்கூடாகக் காணக்கிடைத்தது. என்னை அழைத்து நந்தவனமொன்றில் பலரைச் சந்திக்க வைத்ததோடல்லாமல், இனிய இரவு விருந்தொன்றையும் அளித்து கொளரவப்படுத்தியிருந்தீர்கள். அதற்கு எனது நன்றியையும் இவ்வேளையிற் இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன்.

பல் நாட்டு நெடுந்தீவு ஒன்றியங்கள் யாவும் ஒன்றித்து, கருத்து வேறுபாடு இன்றி, தம்முள் தொடர்பாற்றலை ஏற்படுத்தி, 'தீவக மக்கள் நலன் மட்டும் கருதி' நினைவாற்றிச் செயலாற்ற வேண்டுகிறேன். முன்னாள் பிரதேச சபைத் தலைவர் புலவர்மணி ஏ.டவுளியூ, அரியநாயகம் அவர்கள் தீவக நலன் கருதி மீண்டும் அங்கு சென்றிருப்பது நாம் எடுக்கும் திட்டங்களுக்கு உறுதுணையாகவே அமையும்.

"முயற்சியுடையர் இகழ்ச்சியுடையார்" என்பதும் "அடம்பன் கொடியும் திரண்டால் மீடுக்கு" என்பதும் நம் நாட்டு பண்பாட்டு மொழிகளே. எனவே சிந்திப்போம்...முயற்சிப்போம்... வளமோடு தீவகத்தை வாழவைக்கலாம்!

நன்றி வணக்கம்.

**Yellow Building Unit 109**



**Pizza Drive**



**416-754-3736**  
6055 Steeles Ave. East, Markham & Steeles  
Yellow Building Unit 109

**حلال**



**Pizza Drive**

**Walkin Specials**

**1 Large Pizza**  
**4 Toppings**  
**Free Dipping Sauce**

**\$8<sup>99</sup>**





# ***RADHA MOTORS***

Auto Collision Centre Right Choice



- ✓ *Auto Accident Care*
- ✓ *Insurance Claims*
- ✓ *Business Plan*

Renuka

Ont. Lic. Automotive Specialist

**DIR: 416 731 7745**

5310 Finch Ave. East, Unit 23, Scarborough, ON. M1S 5E8

Tel: 416 412 3838

# ***R & S AUTO SALES***

Honda-Toyota- GM Mini Vans - On the Spot Financing

## ***BUY-SELL-TRADE***

**Tel: (416) 412-3838**

**Fax: (416) 412-1174**

We are Specialized in  
Bank Repossessed Cars  
Safety/ Emmission Test Certificate  
One Year Full Warranty

4362 Sheppard Ave. East, Scarborough, ON M1S 1T6



## மண்ணின் மணிகளுக்கு

நெடுந்தீவு ஒன்றியத்தின் கண்ணீர்த் துளிகள்.....

நேற்றெல்லாம் நீங்கள் இருந்தீர்கள்.  
நெடுந்தீவின் பெருமை தன்னைப்  
பேசாமகிழ்ந்தீர்கள்  
வன்னியிலே.....நின்று  
வளம் சேர்த்தீர் - தமிழன்  
பேசுமொழியே பெரிதென்றீர்  
சுற்றமுடன்....கூடியிருந்து...குதூகலித்தீர்  
ஞாலமெங்கும்.....  
தமிழர் தேசியத்தைப்  
பேசவைத்தீர் - மைந்தர்களே!!  
பொல்லாதபோர் உம்மை புதைகுழியில் தள்ளியதாம்??  
நம்ப முடியவில்லை

எங்குற்றீர்?? எதுவானீர்?? ஏதமறியோம் நாம்  
தாவி வரும் பனிக் காற்றைத் தூதனுப்ப முடியவில்லை  
தபால் அனுப்பமுடியவில்லை, தகவல் தெரியவில்லை  
இருக்குமிடம் தெரியாமல் எதையனுப்பி ஏதுபலன்??.  
நெஞ்சாரத் தொழுகின்றோம் நெடுந்தீவே ஒன்றியமாய்  
நெஞ்சினிலே உம்மை நிதமும் நினைந்து துடிக்கின்றோம்

இனத்திற்கு வந்த இடர் தாங்காது  
மன உழைச்சலில் உயிர்தனைவிட்டும்,  
மன உழைச்சலில் மனதினைத்தொலைத்தும்,  
எத்தனை பேர்களை நாங்கள் பிரிந்தோம்.  
இனப்படுகொலையில், எங்களுரின்  
எத்தனை பேரை நாங்கள் இழந்தோம்??.  
நெடுந்தீவகத்தின் ஏற்றத்தைப் பாடிய  
எம் ஊர்க் கவிஞர்கள்  
அமுது, ஞானி என்று எத்தனை மகான்களை  
நாங்கள் தொலைத்தோம்.  
குமுதினி தின்றது எத்தனை பேரை??  
வந்தமண்ணிலும் வாழும்வயதில்  
பீரம்ரன் கணைசைப்போல எத்தனை  
நண்பரை நாங்கள் தொலைத்தோம்??

உத்தமர்களே, உங்கள் அத்தனை பேரின் காலடி தொட்டும்  
நெடுந்தீவு ஒன்றியம் அஞ்சலிக்கிறது.



எமது அழைப்பை ஏற்று பிரதம விருந்தினராக வருகை தந்து விழாவைச் சிறப்பித்த திரு. லோகன் கணபதி சிறப்பு விருந்தினர் வைத்திய கலாநிதி லம்போதரன் அவர்களுக்கும், நுழைவுச்சீட்டுக்களை (Tickets) இலவசமாக அச்சிட்டுத் தந்த திரு. சு. விவேகானந்தன் அவர்களுக்கும், சிறப்பான முறையில் புத்தகவடிவமைப்புக்கள் செய்த கொட்வின் ஜெயசிங்கம், பிரபாகரன் வேணி ஆகியோருக்கும், மலருக்கு ஆசியுரைகளை வழங்கியவர்களுக்கும், மாவிலி மலரை சிறப்புடன் வெளியிட்ட மலர்குழுவினருக்கும். விளம்பர ஆதரவுகள் தந்த வர்த்தகர்களுக்கும், நாடக, பரதக்கலை நிகழ்ச்சிகள், கவிதைகள் தந்த கலைஞர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், மார்க்கம் தியேட்டர் பணியாளர்களுக்கும், இனிமையான பாடல்களை வழங்கிய மெகா இசைக் குழுவினருக்கும், மாவிலி வசந்த விழாவை விளம்பரங்கள் செய்த வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களுக்கும், ஒலியமைப்பினருக்கும், மற்றும் சகல வழிகளிலும் உதவியவர்களுக்கும் அனைவருக்கும் நன்றிகள். ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் மேலும் சங்கத்தின் வளர்ச்சிக்காக என்றும் உதவியளித்துக் கொண்டிருக்கும் எமது மக்களுக்கும், இம் மலரை அச்சிட்டுத் தந்த ஜெ.ஜெ நிறுவனத்திற்கும், நிகழ்ச்சி தொகுப்பாளர்கட்கும், இவ்விழாவில் கலந்து சிறப்பித்து செல்லும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் - கனடா







**CENTUM**<sup>TM</sup> Advance Realty Inc.  
Looking Out For Your Best Interest



- NEW CREDIT
- BAD CREDIT
- NO CREDIT
- BANKRUPT

**NO PROBLEM**



*Online - Credit Approval  
All Kind of Credit Repairs*

**"Refinance king"**  
100% Refinance Guaranteed!

Banks & Lenders Refused  
Regardless of your Credit History  
**I Guaranteed**

Last Minute Mortgage/Rush  
Residential / commercial Industrial Mortgage.

உங்கள் வியாபார முதலீடு  
வீட்டு முதலீடு  
ஆகியவற்றுக்கான  
பணத்தேவைகள் உடன்  
ஒழுங்கு செய்து தரப்படும்.




Direct : 416-890-2300  
shankana@juno.com

**Shan. Kanapathipillai**  
Mortgage Consultant



15 வருடங்களுக்கு மேலாக **PRO MAR** நிறுவனத்தின் மூலம்  
தமிழ் மக்களினதும், பல்லை மக்களினதும் பாராட்டிடையும் நன்  
மதியையும் பெற்றவர்.



சரியான பெறுமதியில்

வீடோ, வியாபாரமோ  
வாங்க அல்லது வீடுக

இப்போது பலரின் சரியான தெரிவு

**Vivek Subramaniam**

Direct: 416 898 4846 Bus: 905 201 9977